

2/25

Digitized by Vinoba

# கட்டுரை வரைவியல்

கழக வெளியீடு

## கட்டுரை வதையியல்

எண் குழும்

## திடைத்தரக் கட்டுரை இலக்கணம்



சேலம் கல்லூரி மேற்குள் தமிழ்ப் பேராசிரியன் மதுரைப் பண்டிதன், நெல்லீப் புலவன் சௌக்கிணப் புலவகலைத் தலைவர் (எம் சா),

ஞா தேவநேயன்

எழுதியது

\*

திருநெல்வேலித் தென்னிந்திய  
கைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லீட்டரெட்,  
திருநெல்வேலி - 6. சென்டினா - 1.

1965

Digitized by Viruba  
© கா. தேவநெயப் பாவானர் (1902)

1965 \*THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS  
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD..

Ed 1 June 1936

Reprints:

Aug. 1940; Jan. 1944; Nov. 1952; July. 1965

P31,J9  
K5

KATTURAI VARAIVIYAL

---

Paari Achakam, 127, Broadway, Madras - 1.

## முன்னும் பதிப்பின் முகவுரை

எந்த மொழியையும் சிறையறப் பேசவும் எழுதவும் அதன் இலக்கணவறிவு இன்றியமையாததென்பது எவ்ரும் மறுக்கொண்டது.

இலக்கணம் பொதுவாய் மாணவர்க்கு வெறுப்பை விளைத்தற்கு, அதன் அரிதுணர் பொருண்மையிலும் அதில் அவர்க்கு விழுப்பின்மையே பெரிதும் காரணமாகும். மாணவர் மனம் பெரும்பாலும் ஆங்கில மயமாயிருக்கின்ற இக்காலத்தில், ஆங்கிலத்தினும் மிக விரிந்த தமிழிலக்கணம் அவர்க்கு ஏற்கின்றில்லது. நன்னால் மிகையென நீக்கி, அதிற் சில இன்றியமையாத பகுதிகளையே புதுமுறைப் பன்ளியிலுதிப் பாடத்திட்டக் குழுவார் பாடமாக ஏற்படுத்தியிருப்பிலும், அவையும் மிகையென மாணவரால் மாங்கார்ப்பகுதின்றன. இலக்கண வறிவின்றிப் பிறையறப் பேசவதும், எழுதவதுமோ முயற்கோடும் ஆபை யிறகுமே யாகும். இலக்கண வறிவின்மையா ணேயே, பல பாடார்களில், ஆரூம் படிவ (Form) மாணவர்கட ஆரூம் வகுப்பு மாணவர் போன்றே சிறை மலிய எழுதுகின்றனர். அவருடைய கட்டுரைகளை ஆசிரியர்களை வலிக்கவும் மனஞ் சனிக்கவும் ஒயாது திருத்தத் திருத்தி ஒழில் சேரத்தையெல்லாம் ஒழிப்பிலும், அம் மாணவரது அறிவு திருந்தாமையின், அவ்வாசிரியர் உழைப்பெல்லாம் விடலுக் கிறத்த நீர்ப்போல் விடு கின்றது.

மாணவர் இலக்கண நூல்கள் எல்லாம் கட்டுரைக்கு வேண்டியவும் வேண்டாதனவுமான பல இலக்கணங்களை விரணிக்க கூறுவன. அவற்றுள் கட்டுரைக்கு மிக வேண்டிய

புணரியலோ, சொற்புணர்ச்சிகளைத் திட்டம்பட வகுக்காயல், பெரும்பாலும் தவிர்ப்பும் (Exception) உறும்ச்சியும் படவே வகுத்துக்கூறும். இதனால், மாணவர்க்குத் தெளிவான அறிவு பிறப்பதில்லை. ஆதலால், கட்டுரைக்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக்க மாகவும், விளக்கமாகவும் கற்பிப்பின், மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி, பல ஆண்டுகளாக ஆயத்தம் செய்து இந்தாலே எழுதத் துணிந்தேன். மாணவர் பிழைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையும் சொற்பிழையுமா யிருத்தலின், அவற்றை நீக்குவதற்குப் பலவழிகள் இந்துணைடுமையுங் கையாளப்பட்டுள். எடுத்துக்காட்டாக, ரகர ரகர வேறுபாடுகளையும் வலிமிகும் இடங்களையும் நோக்குவார்க்கு இவ்வுண்மை எவ்விது புலனாகும்.

இப்பதிப்பில் பல திருத்தங்களும் பல புதுச்சேர்க்கைகளும் நிகழ்ந்துள்ளன.

மாணவர் மனத்தில் அழுந்தப் பதியுமாறும், அவ்வப்பகுதிக் கேற்றவாறும், ஆங்காங்கு வழிமொழிதலாக வுள்ள சில சொற்களும் சொற்றெடுக்களும் கூறியது கூறலாயின், அறிஞர் அதனைப் பொறுத்தருள்க.

இப்புத்தகத்தின் திருத்தம்பற்றிய கருத்துக்களை எவ்வரேனும் தெரிவிப்பின், அவற்றை நன்றியறிவுடன் அடுத்த பதிப்பிற் பயன்படுத்திக்கொள்வேன்.

### நாலாம் பதிப்பின் முகவரை

இப் பதிப்பில் பல திருத்தங்களும் புதுச் சேர்க்கை களும் நிகழ்ந்துள்ளன. ஆதலால், இப் பொத்தகம் முன் விடும் மிகுந்தியாய்ப் பயன்படுமென்று கருதுகின்றேன்.

மாணவரும் பொதுமக்களும் இதை வாங்கிப் பயன்பெறுக.

காட்டுப்பாடி, }  
25—12—1964. }

ஞ. தெ.

முகவரை :

முன்றும் பதிப்பின் முகவரை	பக்கம்	v
நான்காம் பதிப்பின் முகவரை	...	vii
குறுக்க விளக்கம்	...	xi
தமிழிலக்கக் குறிகள்	...	xii

நூல் :

### I. எழுத்தியல்—(Orthography)

1. சில எழுத்துக்களின் வடிவங்கள்	பக்கம்	1
2. சில இனவெழுத்துக்களின் பெயர்கள்	...	„
3. ரகர ரகர வேறுபாடுகள்	...	3
4. ளகர முகர வேறுபாடுகள்	...	12
5. மொழிமுத வெழுத்துக்கள்	...	17
6. மொழியிடை யெழுத்துக்கள்	...	18
7. மொழியிறுதி யெழுத்துக்கள்	...	19
8. வடவெழுத்து	...	„
9. புணர்ச்சி	...	28
10. வலிமிகும் இடங்கள்	...	31
11. வலிமிகா இடங்கள்	...	36

### II. சொல்லியல்—(Etymology)

1. எண்ணடி உயர்தினைப் பெயர்	பக்கம்	38
2. இருபாற் பெயர்கள்	...	„
3. இழிவடைந்த சொற்கள்	...	41
4. உயர்வடைந்த சொற்கள்	...	„
5. பொருள் திரிபு	...	42
6. இகழ்ச்சிச் சொற்கள்	...	43
7. இழிசொற்கள்	...	„
8. வழூஷ் சொற்கள்	...	44
9. மிகைபடு சொற்கள்	...	48
10. மருஷ் சொற்கள்	...	49
11. குறைஷ் சொற்கள்	...	51
12. மிகைச் சொற்கள்	...	52
13. போவி	...	„
14. பல்வடிவச் சொற்கள்	...	54

	பக்கம்
15. பன்முறைச் சொற்கள்	... 58
16. சொன்மயக்கம்	... 61
17. சொற் குறுக்கம்	... 65
<b>III. சொற்றெடுப்பியல்—(Syntax)</b>	
1. சொற்றெடுப் படியல்	... 66
2. பாகி யமைப்பு	... 84
3. கடை	... "
4. வழக்கியல்	... 89
5. திருத்தக் குறிகள்	... 91
6. நேர்க் கூற்று, நேரல் கூற்று	... 99
7. மரபு	... 101
8. இணைமொழிகள்	... "
9. தொடர்மொழிகள்	... 103
<b>IV. அணியியல்—(Rhetoric)</b>	
1. சொல்லணி	... 109
2. பொருளாணி	... "
<b>V. கட்டுரையியல்—(Essay-Writing)</b>	
1. கடித மெழுதுதல் (Letter-Writing)	... 116
2. கட்டுரை	... 118
3. போலிகை (மாதிரி)க் கட்டுரை	... 120
4. கட்டுரை வகை	... 123
5. கட்டுரைப் பொருள்கள்	... 124
6. கட்டுரைக் குறிப்புச் சட்டகங்கள்	... 127
7. பெருவழக்கான பின்முகஞும் திருத்தமும்	... 142
<b>பின்னிணைப்பு—(Appendices)</b>	
1. கட்டுரை திருத்தும் முறை	... 149
2. வட்சொல்—தென்சொல்	... 151
3. இந்துத்தானிச் சொல்—தமிழ்ச் சொல்	... 159
4. ஆங்கிலச் சொல்—தமிழ்ச் சொல்	... 162

குறுக்க வீளக்கம்  
(Abbreviations)

ஆ.—ஆங்கிலம்

ஆண்.—ஆண்பால்

இ.—இருசொல், இழிவழக்கு (Slang word or usage)

இ. கா.—இறந்த காலம்

இங்.—இங்தி, இங்துத்தானி

இடை.—இடைச்சொல்

உ.—உடன்பாடு

எ.—எதிர்மறை

எ. கா.—எதிர் காலம்

எச்.—எச்சம்

எ.—வெல் வினை (Imperative Mood)

ஒ.—ஒருமை

ஒ. நோ.—ஒப்பு நோக்குக

கு.—குறை (Lose of letter or letters)

குறு.—குறுக்கம் (Abbreviation)

கொ.—கொச்சை (Barbarism)

நி. கா.—நிகழ்காலம்

ப.—பண்மை

பெ. —பெயர்ச்சொல் (Noun)

பெ. எ.—பெயர் எச்சம் (Adjective or Adjectival  
Participle)

பெண்—பெண்பால்

பொது—பொதுப்பால்

போ.—போவி (Permutation)

ம—மருங் (Disguise or Corruption)

வ.—வட்சொல் (Sanskrit word)

வி.—வினைச்சொல்

வி. எ.—வினை யெச்சம் (Adverb or Adverbial Participle)

வி. மு—வினை முற்று (Finite Verb)

## தமிழ்லக்கக் குறிகள்

முழுவிலக்கம்	கீழ்லக்கம் (Fractions)			
ஆக்கிலம்	தமிழ்	ஆக்கிலம்	தமிழ்	பெயர்
1	ஈ	1/4	ஸ், ஶ	மாகாணி
2	உ			வீசம்
3	ந	1/3	வூ	அரைக்கால்
4	ஈ	1/6	நி	முண்டாணி
5	ஞ	1/4	வ	கால்
6	ஊ	1/2	இ, ?	அரை
7	எ	3/4	ஞ, ஞ	முக்கால்...
8	ஏ			
9	கூ			
10	(ஏ) கீ			
11	(ஏக) கக			
20	(ஏஏ) கீ			
21	உக			
100	(ஏ) கீ			
101	(ஏக) கீக			
1000	(ஏ, ஞ) கீ			
1001	(ஏக) கீக			

பிறைக்கோட்டிலுள்ளவை பழுமுறை பற்றியன. இவை ஆக்கில முறைபற்றி மாற்றப்பட்டன.

**முகவரை :**

மூன்றும் பதிப்பின் முகவரை	பக்கம்	v
நான்காம் பதிப்பின் முகவரை	...	vii
குறுக்க விளக்கம்	...	xi
தமிழிலக்கக் குறிகள்	...	xii

**நூல் :**

**I. எழுத்தியல்—(Orthography)**

1. சில எழுத்துக்களின் வடிவங்கள்	பக்கம்	1
2. சில இனவெழுத்துக்களின் பெயர்கள்	...	"
3. ரகர ரகர வேறுபாடுகள்	...	3
4. னகர முகச வேறுபாடுகள்	...	12
5. மொழிமுத வெழுத்துக்கள்	...	17
6. மொழியிடை யெழுத்துக்கள்	...	18
7. மொழியிறுதி யெழுத்துக்கள்	...	19
8. வடவெழுத்து	...	"
9. புணர்ச்சி	...	23
10. வலியிஞம் இடங்கள்	...	31
11. வலியிகா இடங்கள்	...	36

**II. சொல்லியல்—(Etymology)**

1. எண்ணடி உயர்தினைப் பெயர்	பக்கம்	38
2. இருபாற் பெயர்கள்	...	"
3. இழிவடைந்த சொற்கள்	...	41
4. உயர்வடைந்த சொற்கள்	...	"
5. பொருள் திரிபு	...	42
6. இகழ்ச்சிச் சொற்கள்	...	43
7. இழிசொற்கள்	...	"
8. வழூஶ் சொற்கள்	...	44
9. மிகைபடி சொற்கள்	...	48
10. மருஉச் சொற்கள்	...	49
11. குறைச் சொற்கள்	...	51
12. மிகைச் சொற்கள்	...	52
13. போலி	...	"
14. பல்வடிவச் சொற்கள்	...	54

	பக்கம்
15. பன்முறைச் சொற்கள்	... 58
16. சொன்மயக்கம்	... 61
17. சொற் குறக்கம்	... 65
<b>III. சொற்஭ௌடியல்—(Syntax)</b>	
1. சொற்஭ூடர் அமைப்பு	... 66
2. பாகி யமைப்பு	... 84
3. நடை	... "
4. வழக்கியல்	... 89
5. நிறுத்தக் குறிகள்	... 91
6. நேர்க் கூற்று, நேரல் கூற்று	... 99
7. மரபு	... 101
8. இணைமொழிகள்	... "
9. தொடர்மொழிகள்	... 103
<b>IV. அணியியல்—(Rhetoric)</b>	
1. சொல்லணி	... 109
2. பொருளாணி	... "
<b>V. கட்டுரையியல்—(Essay-Writing)</b>	
1. கடித மெழுதுதல் (Letter-Writing)	... 116
2. கட்டுரை	... 118
3. போலிகை (மாதிரி)க் கட்டுரை	... 120
4. கட்டுரை வகை	... 123
5. கட்டுரைப் பொருள்கள்	... 124
6. கட்டுரைக் குறிப்புச் சட்டகங்கள்	... 127
7. பெருவழக்கான பிழைகளும் திருத்தமும்	... 142
<b>பின்னினைப்பு—(Appendices)</b>	
1. கட்டுரை திருத்தம் முறை	... 149
2. வட்சொல்—தென்சொல்	... 151
3. இந்துத்தானிச் சொல்—தமிழ்ச் சொல்	... 159
4. ஆங்கிலச் சொல்—தமிழ்ச் சொல்	... 162

துறுக்க விளக்கம்  
(Abbreviations)

- ஆ.—ஆங்கிலம்  
அன்.—அண்பால்  
இ.—இருசொல், இழிவழக்கு (Slang word or usage)  
இ. கா.—இறந்த காலம்  
இந்.—இந்தி, இந்துத்தானி  
இடை.—இடைச்சொல்  
உ.—உடன்பாடு  
எ.—எதிர்மறை  
எ. கா.—எதிர் காலம்  
எச்.—எச்சம்  
எ.—எவல் வினை (Imperative Mood)  
ஓ.—ஒருமை  
ஓ. நோ.—ஒப்பு நோக்குக  
கு.—குறை (Lose of letter or letters)  
குறு.—குறுக்கம் (Abbreviation)  
கொ.—கொச்சை (Barbarism)  
நி. கா.—நிகழ்காலம்  
ப.—பன்மை  
பெப.—பெயர்ச்சொல் (Noun)  
பெ. எ.—பெயர் எச்சம் (Adjective or Adjectival  
Participle)  
பெண்—பெண்பால்  
பொது—பொதுப்பால்  
போ.—போவில (Permutation)  
ம—மருஉ (Disguise or Corruption)  
வ.—வடசொல் (Sanskrit word)  
வி.—வினைச்சொல்  
வி. எ.—வினை யெச்சம் (Adverb or Adverbial Participle)  
வி. மு—வினை முற்று (Finite Verb)

## தமிழிலக்கக் குறிகள்

முழுவிலக்கம்		கிழிலக்கம் (Fractions)		
ஆங்கிலம்	தமிழ்	ஆங்கிலம்	தமிழ்	பெயர்
1	ஒ	$\frac{1}{2}$	ச-ா, ஶ	மாகாணி
2	ஒ	$\frac{1}{3}$		லீசம்
3	ந	$\frac{1}{4}$	வறு	அரைக்கால்
4	ஏ	$\frac{1}{5}$	நி	முண்டாணி
5	இ	$\frac{1}{6}$	வ	கால்
6	ஏ	$\frac{1}{7}$	இ, ?	அரை
7	ஏ	$\frac{1}{8}$	ஞ, ஞ	முக்கால்
8	ஏ			
9	க			
10	(எ) க௦			
11	(எக) கக			
20	(ஒஎ) க௦			
21	ஒக			
100	(ஏ) க௦			
101	(ஏக) காக			
1000	(ஷ, ஞ) க௦			
1001	(ஷக) க௦க			

பிறைக்கோட்டி லுள்ளவை பழுமுறை பற்றியன. இன்னை ஆங்கில முறைபற்றி மாற்றப்பட்டுள.

## கட்டுரை வரைவியல்

—x—

### 1. எழுத்தியல் - ORTHOGRAPHY

#### 1. சில எழுத்துக்களின் வடிவங்கள்

(Forms of some of the Tamil Letters)

உயிர் : அ ஆ இ ஏ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள்

உயிர் } கு கு கு

ஙு நு நு

சு ஸு ஸு

டு டி டி

ண ணை ணை ணை ணை

ந அல்லது ன

ர ரா ரி ரி ரெ ரே ரை ரொ ரோ ரெள்

லை லை

எ ன ன

ற றூ றூ

ன னு னை னை னை

இவ்வடிவங்கள்க்கு மாறு பெழுதுவதெல்லாம் வழுவாகும்.

குறிப்பு :—‘ஈ’ என்னும் வடிவத்திற்குப் பதிலாக ‘இ’ என்னும் வடிவத்தை இல்லை என்மேற் சுழித்தும் எழுதலாம்,

#### 2. சில இனவெழுத்துக்களின் பெயர்கள்

எழுத்து பெயர்

i. ண டண்ணைகரம், முச்சுழி ணைகரம்.

ந தந்நகரம். மொழிமுதல் நகரம்.

ன றன்னைகரம், இருசுழி னைகரம்.

ii. ர இடையின ரகரம், சின்ன ரகரம்.

ற வல்லின றகரம், பெரிய றகரம்.

iii. ழ சிறப்பு ழகரம், பெரிய ழகரம், மகர ழகரம்.  
ள பொது ளகரம், சின்ன ளகரம்.

இவ்வின வெழுத்துக்களை விதந்து கூற்று வெவ்வேறு அடைமொழிகள் (Epithets) இருப்பினும், இவற்றின் ஒலிகள் மட்டும் எவ்விதத்தும் மாறுவென்பதை மாணவர் திண்ணமா யறியக்கடவர். பெரிய ரகரம், பெரிய காரம் என்று கூறுவது வழுவாகும்.

ணகரம், ரகரம், மூகரம் என்று கூறுவதில் ‘கரம்’ என்பது சாரியை. (இங்குச் சாரியையாவது ஒரு பொருளுமில்லாது எழுத்துக்களை எனிதாயொலித்தற்குச் சேர்க்கப்படும் அசை அல்லது ஒலி) இவற்றை ண, ர, ம் என்று கரச் சாரியையின்றியுங் கூறலாம்.

ணகரம் என்பது ‘ண்’ என்னும் மெப்பெழுத்தையாவது, ‘ண்’ என்னும் உயிர்மெப்பெழுத்தையாவது ‘ண்’ முதல் ‘ணை’ வரையுள்ள பண்ணீ ருயிர்மெப்பெழுத்துக்களில் ஏதேனும் மொன்றையாவது, அவையெல்லாவற்றையும் தொகுதியாகவாவது இடத்திற்கேற்ப உனர்த்தும். ஆனால் “ணகரமெப்” என்பது ‘ண்’ என்னும் மெப்பை மட்டும் குறிக்கும். இங்னனமே பிறவும்.

**குறிப்பு:**—ஆசிரியர் மாணவரை எல்லா எழுத்துக்களையுஞ் செல்வையாய்ப் பலுக்க (உச்சரிக்கப்) பயிற்றல்வேண்டும். மாணவர் குறில் நெடில்களை மாத்திரை வேறுபாடில்லாமலும், இனவெழுத்துக்களை ஒலி வேறுபாடில்லாமலும் பலுக்குவது வழக்கம். அவர்தாம் தவறாய்ப் பலுக்குவது போன்று எழுதுவதனாலேயே பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் நேர்கின்றன. ஆகையால் கீழ் வகுப்பிலிருந்தே ஆசிரியர் அதைத் திருத்தல் வேண்டும்.

சில ஆங்கில வழித் தமிழ்நூர், ஆங்கிலத்திலுள்ள ‘t’ போல ஒன்றுபட்டொலிக்கும் றகர விரட்டடையைப் பிளவுபடத் திரித்துப் பலுக்குவர். அது தவறு.

எடுத்துக்கர்ட்டு:	சொல்	பிழை	திருத்தம்
	வெற்றி	vetri	vetti

றகரம் னகர மெப்க்குப் பின்வரும்போது candle என்னும் ஆங்கிலச் சொல்லி லுள்ள ‘d’ ஒத்தொலிக்கும். . .

எ - டு: கன்று—kandu

### 3. ரகர றகர வேறுபாடுகள்

i. ரகரம் வருமிடங்கள் :—

(1) வட சொற்களும் திசைச் சொற்களும் வடசொற்களிலும் திசைச் சொற்களிலும் வருவது இடையின ரகரம்.

ரகரம் தமிழுக்கே சிறப்பெழுத்தாதலின், பிற மொழிச் சொற்களில் வருபவை பெரும்பாலும் இடையின ரகரமே. கிறிஸ்து, சீருப்புராணம், உமறுப் புலவர் என்னும் சில திசைச் சொற்களில் மட்டும் வல்லின றகரம் வைத்தெழுதப்படும். பிற திசைச் சொற்களிலெல்லாம் அது வழுவாகும்.

எ - டு :	பீழை	தீருத்தம்	பீழை	தீருத்தம்
	இராமசாமி (வ.)	இராமசாமி	உறுமால் (இங்.)	உருமால்
	பிரூமணன் (வ.)	பிராமணன்	குறுமா (இங்.)	குருமா
	அபரூதம் (வ.)	அபராதம்		

தமிழில்லாத வடவெழுத்துக்களிருப்பதனாலும், தமிழில் மொழிமுத லிடை கடைகளில் வராத எழுத்துக்கள் மொழி முத லிடை கடைகளில் வருவதனாலும், வட சொற்களை ஒருவாறு அறியலாம். தமிழறில்லாத மாணவர் தமிழாசிரியர்வாய்க் கேட்டே வடசொற்களை பறிதல் கூடும்.

### (2) மெய்யிறு

மொழிக்கு இறுதியில் மெய்யெழுத்தாய்வரக்கூடியது இடையின ரகரமேயன்றி வல்லின றகர மன்று.

எ - டு : அவர், ஊர், குதிர், இடக்கர்.

வல்லின றகரமெய்ப் புணர்ச்சியாலன்றி இயல்பாக ஒரு சொல்லிறுதியில் வராது.

எ - டு : பால் + பச = பாற்பச, பொன் + குடம் = பொற்குடம்.

அவர், குதிர், ஊர், பேர் முதலிய ரகர மெய்யீற்றுச் சொற்கள் அவரு, குதிரு, ஊரு, பேரு என உயிரீருக் கூலிக்கப்படுதல் தவறாகும்.

### (3) இணையெய்

மொழியிடையில் இணைந்து (இசைந்து) வரும் இரு மெய்களில் முதன் மெய்யாயிருக்கக் கூடியது இடையின் ரகரமே. வல்லின றகர மெய்யையடுத்து வேறொரு மெய்யும் வருவதின்று.

எ - டு : பிழை திருத்தம்

நேற்தி நேற்தி (நேர + தி = நேற்தி)  
முயற்சி முயற்சி (முயல் + சி = முயற்சி)

குறிப்பு : கரம், காரம் என்னும் எழுத்துச் சாரியைகளிலும், காரம், காரன், காரி என்னும் பின்னோட்டு (Suffix) களிலும், தா, வா என்னும் விணைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம். பிறவிடங்களை ஆசிரியர்வாய்க் கேட்டறிக.

எ - டு : இகரம், ஈகாரம்.

இளக்காரம், வீட்டுக்காரன், வீட்டுக்காரி, அதிகாரி. தரவு, தருகிறுன்; வரவு, வருகிறுன்.

ii. றகரம் வருமிடங்கள் :—

### (1) இரட்டித்தல்.

இரட்டிக்குமிடமெல்லாம் வல்லின றகரமே.

எ - டு : வெற்றி, அற்ற, கற்றேர், ஆற்றை.

பிழை திருத்தம்

சுவறு சுவர்

சுவற்றில் சுவரில்

### (2) எகரமெய்யும் ஆய்தமும் அடுத்தல்

எகரமெய்க்கும் ஆய்தத்திற்கும் பின்வருவதெல்லாம் வல்லின றகரமே.

எ - டு : கன்று, சென்றுன், பஃறி, அஃறினை.

(3) நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று.

எ - டு : இருக்கிறுன், எழுகின்றுன், ஓடாகின்றுன்.

(4) இணைக்குறில்லாச் சொல் உகரவீறு.

இணைக்குறின் மொழியல்லாத சொற்களிலெல்லாம் உகரவீறு ஏறி வருவது (அஃதாவது தனிநெடிற்குப்

பின்னும் இரண்டு முதலீய பல எழுத்திற்குப் பின்னும், உகரம் ஏற்வருவது) வல்லின ரகரம். எ-டு: காறு, கனிறு.

பிழை

தீருத்தம்

ஊரு, குளிரு

ஹர், குளிர்

### (5) குற்றியலுகரம்

குற்றியலுகரம் ஏற்வரக்கூடிய மெய் வல்லின ரகரமே.

(சரைமுத்திற்குக் குறையாத, சரைமுத்தாயின் நெடிலீ முதலாகக்கொண்ட, ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மேல் ஏறி வரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க.)

எ - டு : ஆறு, கிணறு, மற்று, கன்று.

இவ்விதி முந்தின விதிகளின் அடங்குமேனும் தெளிவு பற்றி வேறுகவும் கூறப்பட்டது.

### (6) புணர்ச்சித் திரிபு

ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின ரகரமே.

எ - டு : ல—கல்+பலகை=கற்பலகை

கல்+தாழை=கற்றாழை

வருதல்+கு=வருதற்கு

ன—தன்+பெருமை=தற்பெருமை

பொன்+தோடு=பொற்றோடு

அதன்+கு=அதற்கு. வந்ததன்+கு=வங்ததற்கு

### (7) தற்பவத் திரிபு

வடசொற்களிலுள்ள த, ஸ, ல், என்னும் எழுத்துக்கள் தமிழில் திரியக்கூடியது வல்லின ரகரமாயே.

எ - டு : உத்சவம் - உற்சவம், பஸ்பம்-பற்பம், அஸ்பம்-அற்பம்.

iii. ரகர ரகரச் சோற்கள் :—

அரம் - ஓர் ஆயுதம் அறம் - தருமம்

அரவு - பாம்பு, ஒரு தொழிற் அறவு - நீக்கம், முடிவு பெயர் விகுதி.

அரன் - சிவன்

அறன் (போலி) - தருமம்

அரா - பாம்பு, சிவனே !

அரி-ஏ. காய்களைச் சிறிதாயறு,  
பொருள்களைச் சிறிது சிறிது  
தாய்ச் சேர், பயிர்களை அறு,  
எறும்புபோல் பொருள்  
களைத் தின். பெ. அரிக்கட்டு,  
திருமால்.

அரு - பெ. வடிவில்லாதது;  
பெ. எ. அரிய, அருமையான  
அருகு - பெ. பக்கம்;  
ஏ. குறைவாகு, கிட்டு  
அரை - பெ. பாதி, இடை  
ஏ. மாவாக்கு, துவையலாக்கு  
ஆரை - ஒரு கிரை, சக்கர  
வறுப்பு.

இர - வேண்டு, பிச்சையெடு  
இரக்கை - பிச்சையெடுத்தல்  
இரங்கு - அருள்கூர்  
இரப்பு - பிச்சை யெடுத்தல்  
இரவு - (night)  
இரா - பெ. இரவு  
வி. இருக்கமாட்டா.

இராட்டு - கைராட்டினம்  
இரு - ஏ. தங்கு, உட்கார், காத்  
திரு, வாழ்ந்திரு;  
பெ. எ. இரண்டு

இருக்கு - முதல் ஆரிய வேதம்  
இரும்பு - ஓர் உலோகம்  
இரை - விலங்குணவு

உரவு - வலிமை  
உரல் - (mortar)  
உரி - ஏ. கழுற்று, தோலுரி;  
பெ. தோல், அரைப்படி, ஒரு  
சொல்வகை, உரிமை.

உரிஞ்சு உரசு, தீண்டு.

அரு - நீங்கா, நீங்காத  
(அம்பரூத்தாணி)

அறி - தெரிந்துகொள்

அறு - ஏ. நீங்கு;

பெ. எ. ஆறு (six)

அறுகு - ஒரு புல்

அறை - ஏ. அடி; பெ. அரங்கு  
(room)

ஆறை - ஆற்றூர் என்பதன்  
மருஉ

இற - ஏ. சா, அளவுகட

இறக்கை - சாதல், சிறுகு

இறங்கு - கீழ்வா (to descend)

இறப்பு - சாவு, இறவாணம்.

இறவு - முடிவு

இரு - இருல்

இருட்டு - இருல்

இறு - முடி, அறு, செலுத்து,  
பாளையமிறங்கு, வடி.

இறுக்கு - இறுகச்செய்

இறும்பு - குறுங்காடு, சிறுமலை

இறை - ஏ. சிதறு, இழு, தெறி;  
பெ. சிறிது, வளைவு, முன்கை  
வரி, அரசன், கடவுள்.

உறவு - கலங்து வாழ்தல்

உறல் - பொருந்துதல்

உறி - பாந்திரம் வைக்கத்  
ஊக்கும் கருவி

உறிஞ்சு - (வாயால்) உள்ளிழு

உரு - வடிவம், நிறம், பாட்டு,	உறு - ஏ பொருந்து, உ.
அச்சம், பொருள், மந்திரம்	மிகுங்த
உருமு - இடி (thunder)	உருமு - நாய்போல் முறுமுறு
உருமி - புழுங்கு	உருமி - ஒருவகைப் பறை
உரை - ஏ. சொல், உரசு, பெ.	உறை - ஏ. இறுகு, தங்கு, பெ.
சொல், பொருள், புகழ்.	மூடி (cover)
எரி - ஏ. வேகு, காந்து, சினை;	எறி - (to throw)
பெ. நெருப்பு.	
ஏறல் - பிராணிகள் ஊர்வதால்	ஏறல் - ஏறுதல்
நிலத்தில் விழுங் கோடு	
ஒரு - (one)	ஒறு - தண்டி (to punish)
கர - மறை	கற - பீச்சு
கரகரப்பு - தொண்டையரிப்பு	கறகறப்பு - தொண்டையில்
	நீரொலித்தல்
கரம் - கை, மயம்	கறம் - வர்மம்
குறித் சாரியை	
கரி - பெ. அடுப்புக்கரி, யானை;	கறி - பெ. தொடுகறி (curry)
ஏ. கருப்பாகு, தீ	இறைச்சி; ஏ. புல்லைக் கடி.
கரு - ஏ. கருப்பாகு;	கறு - சின, கருப்பாகு.
பெ, முட்டை, கருப்பம்,	
மூலம்; பெ. எ. கரிய.	
கருப்பு - கரிய நிறம்.	கறுப்பு - கரிய நிறம், கோபம்
கரை - ஏ. to dissolve, கத்து,	கறை - களங்கம், இரத்தம்
அழை, அழு; பெ. அனை,	
எல்லை, பங்கு.	
கிரி - மலை (வ)	கிறி - இடும்பு, கிறுக்கு
குரம் - குளம்பு	குறம் - குறிசொல்லல், ஒரு
	வகைப் பனுவல், ஒரு கலம்பச
	வறுப்பு.
குரவன் - பெரியோன்	குறவன் - ஒரு குலத்தான்
குரங்கு - ஒரு விலங்கு	குறங்கு - தொடை (thigh)
குரவை - ஒரு கூத்து	குறவை - ஒரு மீன்
குரு - நிறம், ஆசிரியன், சிறு	குறு - ஏ. கொய்; பெ. ஏ.
கொப்புளம்.	குட்டையான
குருகு - நாரை, கொக்கு,	குறுகுறு - ஓர்இரட்டைக்கிளவி
அன்னம்	குறுகு - கிட்டு, சுருங்கு.
குருக்கு - ஒரு செடி	
	குறுக்கு - ஏ. சுருக்கு
	வி. ஏ. ஊடே; பெ. நடுமுதுகு

குருமா (சின்.) - ஒரு வகை க் ரும்பு	குறுமா - சிறு விலங்கு
குருமான்-குருவின் மகன் ஒரு குலம், விலங்கின்குட்டி.	குறுமான்-சிறுமான், சிறுமகன்.
குரும்பை - (தென்னை, பனை முதலியவற்றின்) பிஞ்சு	குறும்பை - ஓர் ஆடு
குரை - ஏ. குலை; பெ. குலைத்தல், ஓர் அசைலை.	குறை - ஏ. சுருக்கு; பெ. நிரம்பாமை, குற்றம்,
குரை - முகடு	குறை - பின் ஆடை [தேவை] கிரை - ஏ. தடு, பெ. காவற் கூடம்,
கிரை - மயிர் வறண்டு	
காரா - கள்	காரு - ஓரு மீன்வகை
குரை - ஒரு செடி	குறை - கொள்ளை, சுழல்காற்று (குருவளி)
செரி - உண்டது அறு (சிரணி)	செறி - ஏ. திணி, அடக்கு, நெருங்கு, பெ. ஓர் அணி.
செரு - போர்	செறு - ஏ. சின, அழி, நெருங்கு, நிறை, திணி, அடக்கு; பெ. வயல்.
சொரி - பொழி	சொறி - ஏ. பறண்டு, தினவி தேய்; பெ. ஒரு நோய், சரசரப்பு.
தரி (வ.)-அணி, தங்கு, பொறு.	தறி - ஏ. வெட்டு; பெ. கம்பம், மூளை.
தரிப்பு - கடுக்கன்	தறிப்பு - வெட்டுதல்
தரு (வ.) - பெ. மரம்; பெ. ஏ. தருகிற	தறு - கட்டு, முடி.
திரம் - உறுதி, ஒரு தொழிற் பெயர் விகுதி.	திறம் - வலிமை, பக்கம், கூறு பாடு, வகை.
திரை - ஏ. மேலிழு, திரள், அலைபோல் மேடு பள்ளமர்கு; பெ. screen தோற் சுருக்கு, அலை.	திறை - கப்பம்
தர - செலுத்து	துற - பற்றுவிடு, நீக்கு.
தரு - அழுக்கு	துறு - நெருங்கு
தரை-பிரபு, வெள்ளைக்காரன்.	துறை - நீர்நிலையில் இறங்கு மிடம், வண்ணைன் துவைக்கும் இடம், கப்பல்சிலையம், பிரிஷ-

தெரி - தோன்று, அறி (select)

தெரு - வீதி

தேரல் - ஆராய்தல், தேர்ச்சி யடைதல்

நரை - ஏ. மயிர் வெளு; பெ. வெண்மயிர், வெள்ளை.

நிரை - ஏ. வரிசையாய் வை, பெ. வரிசை, மங்கை ஒரு செய்யுள் அசை வகை.

நெரி - உடை, நொறுங்கு, நெருக்கு, நக்கு, விரல் சுடக்கு.

பர - ஏ. வீரி, பரவு; பெ. எ. மற்ற (வ.)

பரவை - கடல், சுந்தரமூர்த்தி யின் முதல் மனைவியின் பெயர், செலி வழக்கு

பரம்பு - ஏ. பரவு, அடி.

பரம்படித்தல் - உழுத நிலத் தைச் சமப்படித்துதல்

பரி - ஏ. இரக்கு, வருங்கு, விரும்பு, அன்புக்கர், ஓடு; இ. ஒருமுன்னெட்டு; பெ. குதிரை பரை - பார்வதி

பாரை - கம்பி

பிர - ஒரு வடமொழி முன்னெட்டு (Prefix)

பிரை - புளித்த மோர்

பும் - ஊர், நகர், காப்பு.

புறு - காப்பு, ஆட்சி.

பெரு - பெரிய

தெறி-இறைத் துவிழு, தகர்க்கு விழு, விரலாற் சன்னி.

தெறு - ஏ. அழி.

தேறல் - தெளிதல், தேன். தேர்வில் தேறுதல்.

நறை - தேன்

நிறை - ஏ. நிரம்பு, நிரப்பு பெ. கணம், நிறுத்தல் நிறைவு, மனவடக்கம்.

நெறி-பெ.வழி,அண்டை,மதம், ஏ. புருவத்தை வளை, மயிர்ச் சுருள்

பற - (to fly)

பறவை - பட்சி

பறம்பு - பாரியின் மலை

பறி - ஏ. பிடிங்கு, அபகரி, தோண்டு, பெ. வலை, தோண்டல், பொன்.

பறை - ஏ. சொல்; பெ. மேனம், ஒரு சூலம்.

பாறை-பெருங்கல், கல் நிலம்.

பிற - ஏ. தோன்று, உண்டாகு; பெ. எ. மற்ற.

பிறை - குறைச் சங்கிரன், சங்கிரன் கலை.

புறம் - பக்கம், முதுகு, பின்பு வெளி, புறப்பொருள்.

புறவு - முல்லை நிலம், புறம் போக்கு, புழு.

பெறு-எ. அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப்பெறு.

- பொரி - ஏ.** அரிசி முதலியன  
வறு, பொரிபோலெழும்பு, தீ  
பெ. வறுத்த தவசம் (தானி  
(யம்))
- பொரு - ஒப்பாகு,** பொருந்து,  
போர்செய்.
- பொருக்கு - சோற்று வடு**
- பொருப்பு - மலை**  
மர - ஏ. கடினமாகு, உணர்ச்சி  
யறு; பெ. எ. மரத்தாலான  
மரம் - விருட்சம் (வ.)
- மரல் - ஒரு பூண்டு**  
மரி - இற
- மரு - ஏ,** பொருந்து;  
பெ. வாசனை, ஒரு பூண்டு,  
மணமகனுக்குப் பெண்  
வீட்டில் செய்யும் முதல்  
விருந்து.
- மருகு - மருக்கொழுந்து**  
மரை - ஒருவகை மான்,  
விளக்குக் காய், திருகுச்  
சுரை, தாமரை.
- மாரன் (வ) - மன்மதன்**
- முருகு - மணம், இளமை,**  
அழுகு, முருகன், ஒரு  
காதணி
- முருக்கு - ஒரு மரம்**
- வரம் - (gift)**
- வரை - ஏ. (to draw, to**  
**marry,)** நீக்கு, பொருந்து;  
பெ. வரி, கணு, முங்கில்,  
மலை, அளவு.
- விரகு - தங்கிரம்**
- பொறி - ஏ. தீட்டு, எழுது,  
செதுக்கு; பெ. தீத்துகள்,**  
எழுத்து, புலனுறுப்பு, இயக்  
திரம், பிடி கருவி (trap)
- பொறு-சம, சகி, காத்திரு, எல்.**
- பொறுக்கு - ஒவ்வொன்றுயேறு,**  
தொரிந்தெடு.
- பொறுப்பு - உத்தரவாதம்**  
மற - ஏ. நினைவறு (to forget);  
பெ. எ. மறக்குல, வீர.
- மறம்-வீரம், பாவம், ஒரு குலம்,**  
ஒரு கலம்பக உறுப்பு.
- மறல் - வீரம், பாவம், சினம்.**
- மறி - ஏ. தடு, மடக்கு, திரும்பு;**  
பெ. ஒருவகை ஆடு, சில  
விலங்கின் பெண்
- மறு - ஏ. (to refuse, to deny)**  
பெ. குற்றம், களங்கம்;  
பெ. எ. மற்ற.
- மறுகு - ஏ. மயக்கு; பெ. வீதி**  
மறை - ஏ. ஓளி; பெ. ஓளிவு,  
இரகசியம், வேதம், மறுத்தல்.
- மாறன் - பாண்டியன்,**  
பகைவன்
- முறுகு - திருகு, பதங்கடந்து**  
வேகு.
- முறுக்கு - ஏ. திருகு, அதட்டு,**  
அச்சுறுத்து, ஆரவாரி;  
பெ. திருக்கு, ஒரு பலகாரம்.
- வறம் - வறட்சி**
- வறை - பொறித்த காய்கறி**
- விறகு - ஏரிக்குங் கட்டை**

விரல் - (finger)

விறல் - வெற்றி, வல்லமை,  
மெய்ப்பாடு, சத்துவம்.

விரை - ஏ. விதை, வேகமாகு; விறை-கடினமாகு, நீள், இறங்கு  
பெ. விதை.

வெரு - அச்சம்

வெறு-எ. பகை, சிரம்பு, பெ. எ<sup>ன்</sup>றுமில்லாத, தனியான.

சில சொற்கள் ரகர ரகர வேறுபாடின்றி எழுதப் படும். அவையாவன :—

காரல், காறல்; சுரண்டு, சுறண்டு; சுரீர், சுதீர்; சுருக் கென்று, சுறுக்கென்று; கருத்து, கறுத்து; சுருசுருப்பு, சுறுசுறுப்பு; தருவாய், தறுவாய்; புந்தர, புறந்தர; முரி, முறி.

தனிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றேருடொன்று மயக்கக் கூடாது. தனிர (தனிர+அ)=except; தவற (தவற+அ)=to fail.

சில சொற்களில் வருபவை ரகரமா, ரகரமா என்னும் ஐயப்பாட்டை, அச்சொற்களின் மூலத்தையேனும் பகுதியையேனும் அறிந்து அகற்றிக்கொள்க.

எ - டு : உருக்கு என்பது உருகு என்னுஞ் தன்வினையின் பிறவினை.

பொறுமை என்பது பொறு என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர். ஒப்பு (ப.)—ஒப்புவு (தொ-பெ.) வரையறை (ப.) வரையறை (தொ.பெ.)

அவ்வாறு, எண்ணியவாறு என்னும் தொடர்மொழி களின் ஈற்றில் உள்ளது ஆறு என்னும் பெயர். இங்கனமே பிறவும்.

ஒருவகையானும் ரகர ரகரம் அறியப்படாத சொற்களை ஆசிரியர்வாய்க் கேட்டுணர்க.

#### 4. எகர முகர வேறுபாடுகள்

i. எகரம் வருமிடங்கள் :—

(1) இரட்டித்தல்

இரட்டிக்குமிடமெல்லாம் எகரமே.

எ - டு : வெள்ளை, தெள்ளிய.

(2) தனிக்குறில்மைய்

தனிக்குறிலைபடுத்த மெய்யாய் வருவது எகரமே.

எ - டு : எள், கள், கொள்.

(3) ஆள், ஆளன், ஆளம், ஆளி என்னும் பெயரிறு (noun suffix) கரும், அள், ஆள் என்னும் பெண்பால்விகுதிகரும்.

எ - டு : வேலையாள், மணவாளன், மலையாளம், மலையாளி, அவள், வந்தாள்.

(4) திரிபுப் புணர்ச்சி

புணர்ச்சியில் டகர ணைகரமாய்த் திரிவது பெரும்பாலும் எகரம். முகரம் மருஉச் சொற்களிலன்றித் திரிவதில்லை.

எ - டு : கன் + குடி = கட்குடி, தெள் + நீர் = தெண்ணீர்.  
தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம், யாழ் + பாணம் = யாழ்ப்பாணம்.

முகரம் சிறுபான்மை மருஉப் புணர்ச்சியில் திரிதல்.

எ - டு : வாழ் + நன் = வாணன்; மகிழ் + நன் = மகிணன்;  
சோழன் (சோழ்) + நாடு = சோழனுடு; (புழு) பூழ் + கை = பூட்கை (யானை); நாழி + உரி = நாடுரி ( $1\frac{1}{2}$  படி).

(5) (பெரும்பாலும்) திசைச் சொற்களும் வட்சொற்களும்

எ - டு : பிரளயம்.

குறிப்பு : தொழிற்பெயர் விகுதிகளில், ‘உள்’ தவிர மற்ற வற்றின் ஈற்றில் வரக்கூடியது லகர மெய்யே.

எ - டு : தல் (படித்தல்), அல் (பாடல்), கல் (கொடுக்கல்), சல் (கடைசல்).

**iii. ஊக்க முகரச் சோற்கள் :—**

- |  |  |
|--|--|
| அளம் - உப்பு                                     | அழம் - பினம்                                 |
| அளகு - பெண் பறவை, கோழி                           | அழகு - அலங்காரம்                             |
| அளி - ஏ. தா, அருள், கா,                          | அழி - கெடு                                   |
| குழை; பெ. அருள், வண்டு,                          |  |
| சேறு.  |  |
| அளை—ஏ. கல, துழாவு, குழை,                         | அழை - கூப்பிடு, பெயரிட்டு                    |
| பெ. வளை(hole),தயிர், வயிற்                       | வழங்கு                                       |
| நளைச்சல் - சீலக்கழிச்சல்.                        |  |
| அளம் - ஓர் ஈறு                                   | ஆழம் - (depth)                               |
| அளி- அரசன், அரசி, சிங்கம்,                       | ஆழி-கடல், மோதிரம், சக்கரம்.                  |
| யாளி, ஓர் ஈறு.                                   |  |
| அள்-ஏ, புழங்கு, பயன்படுத்து,                     | ஆழ் - ஏ. அமிழ், மூழ்கு, ஆழமாகு.              |
| அரசு செய், அதிகாரம்                              |  |
| செலுத்து; பெ. (a person)                         | இழ - (to lose)                               |
| இளை - ஏ. மெலி, மென்மையாகு                        | இழி - தாழ், இறங்கு, பழி.                     |
| பெ. ஏ. மெல்லிய, (young.)                         |  |
| இளி - ஏ. தாழ்: பல்லைக்காட்டு;                    | இழை-ஏ. தேய், செய், நாலிடு.                   |
| பெ. தாழ்வு, 5-ஆம் இசை                            | பெ. நகை, நால்.                               |
| இளை - ஏ. மெலி, களை, மூச்ச வாங்கு; பெ. காவற்காடு. | உழவு-உழுதல்,பயிர்-தொழில், வருத்தம், முயற்சி. |
| உளவு - வேவு                                      | உழி - இடம், 7-ஆம் வேற்றுமை உருபு.            |
| உளி - ஒரு படைக்கலம், இடம், 7-ம் வேற்றுமை உருபு.  | உழு - (to plough)                            |
| உஞ்சு-ஏ, புழுவால் அரிக்கப்படு.                   | உழை-ஏ. வருந்தி வேலைசெய்;                     |
| பெ. புழு.  | பெ. இடம், மான், 7-ஆம் வே.                    |
| உளை-ஏ. நோகு; பெ. சேறு.                           | உருபு.                                       |
| உளி - ஏ. மறை;                                    | உழி - அழி, நீக்கு.                           |
| பெ. வெளிச்சம், புகழ், அறிவு                      |  |
| களி - ஏ. மகிழ், கட்குடி;                         | கழி-ஏ. நீக்கு (to subtract)                  |
| பெ. மகிழ்ச்சி, குடியன்,                          | நீராய் வெளிக்குப் போ;                        |
| செருக்கு, மதம், கிண்டிய வண்வு.                   | பெ. கோல், கடற் கால்வாய்;                     |
| களை - ஏ. இளை, வலியிழு, நீக்கு;                   | உ. மிகுத்த.                                  |
| பெ. முகவழுகு, வேற்றுப் பயிர், அலகு (சங்கிதம்).   | கழை-கோல், கரும்பு, மூங்கில்.                 |

காளி - ஒரு பெண் தெய்வம்,  
பேஷ்ட் தலைவி

சீகாளி - திருக்காளி  
காள் - நாயோலி

கிளவி - சொல்  
கிளி - ஒரு பறவை

கிள் - கிழி, தோண்டு.

குளவி - காட்டு மல்லிகை,  
தேனீ.

குளம்பு - (குதிரை, மாடு  
முதலிய) விலங்கின் பாதம்

குளி - முழுகு

குளுகுஞு - குளிர்ச்சிக் குறிப்பு,  
குழைவுக் குறிப்பு.

குளாம் - விலங்கின் உணவு,  
கிரையிலுள்ள துசி.

குளி - பேய்

கேள் - ஏ. செவிகொடு, விசாரி,  
வினவு, கேட்டறி; பெ.  
இனம்.

கொளு - ஏ. பொருந்து,  
பொருத்து, பெ. பொருத்து,  
(clue)

கொளுந்து - ஏ. ஏரி.

கோளி - கொள்பவன், பூவாது  
காய்க்கும் மரம்.

சளக்கு - ஓர் ஒவிக்குறிப்பு

சளி - குளிர், தடுமம்.

சளி - முகங்கோணு, கோபி.

காழி - சீகாழி

சீகாழி - ஓர் ஊர்

காழ் - ஏ. முற்று;  
பெ. வைரம், விதை, முத்து  
முத்துமாலை, பகை.

கிழவி - முதியாள்

கிழி-ஏ. (to tear) பெ. துணி,  
பணமுடிச்சு, படம்.

கீழ் - இ. (down under;)

பெ. ஏ. தாழங்த, இழிவான.

கீழேயுள்ள, கிழக்கத்திய.

குழவி - குழந்தை, அரைக்கும்  
கல்லுருளை.

குழம்பு - ஏ. கல, மயங்கு;

பெ. திண்ணிய சாறு, சேறு.

குழி - ஏ. பள்ளம்விழு, பள்ள  
மாக்கு, பெ. பள்ளம்,  
கிடங்கு, துவாரம்.

குழு - கூட்டம்

குழும் - எள்

கூழி - குள்ளப்பசு

கேழ் - ஏ. பொருந்து;

பெ. சிறம்.

கேழ்வரகு - ஒரு தானியம்

கொழு - ஏ. கொழுப்புவை,  
செழி; பெ. ஏருசி

கொழுந்து - இள இலை

கோழி - ஒரு பறவை

சழக்கு - குற்றம்

சழி - சப்பையாகு

சழி - ஏ. வளை, வட்டமிடு;

பெ. வட்டம், வட்டமயிரை

முங்கு, ஓர் எழுத்து (பிள்ளை  
யார் சழி)

குள் - ஒட்டு (ஆண)

சோளம் - ஒரு தவசம்

தனை - ஏ. கட்டு; பெ. கட்டு,  
விலங்கு, ஒரு செய்யுளிலக்  
கணம்.

தாளம் - இசைக்காலவற்றுதி  
தாளி - ஏ. குழம்பைத் தாளி;  
பெ. ஒருவகைப் பனை, கள்ளி.

தாளியடித்தல்-பரம்படித்தல்  
தாள்-நெற்பயிர் முதலியவற்  
றின் இலை, பாதம், முயற்சி.  
தெளி-ஏ. தெளிவாகு, சிதறு,  
ஜீயம் நிங்கு

தோளன் - தோளையுடையவன்  
நாளி - நாய்

நுளை - செம்படவர் குலம்  
பளிச்சு - ஒளிவீச்சுக் குறிப்பு  
பளு - கனம்

பாளி - ஒரு மொழி

பாளை - மடல்

பாள் - கம்பி

பிளா - ஆட்டொலி

பீளை - கண்மலம்

புளுகு - பொய்

பூளை - ஒரு செடி

பொளி - ஏ. கொத்து;

பெ. வரப்பு

மூளவு - மூள்ளம்பன்றி

மூளை-ஏ. தோன்று; பெ. விதை  
மூளை, கட்டுத்தறி, மூலம்.

மூளை - (brain,) எலும்புள்ளீடு

மூள் - மிகு

வளமை - செழிப்பு

வளி - காற்று

வளை - ஏ. கோணலாகு, வட்ட  
மாகு, குழ், முற்றுகையிடு; பெ.  
துவாரம், முகட்டு விட்டம்.

குழ் - ஆராய், நாற்புறமும்வளை,  
முற்றுகையிடு.

சோழம் - ஒரு நாடு.

தழை - ஏ. செழித்தோங்கு;  
பெ. இலை, குழை.

தாழம் - தாழ்வு  
தாழி - பெரும்பானை

தாழ் - ஏ. கிழாகு. இறங்கு;  
பெ. கதவடைகோல்  
தெழி - ஏ. அதட்டு

தோழன் - நண்பன்

நாழி - படி, நாழிகை

நுழை - புகு, நுனுகு

பழிச்சு-புகு, வாழ்த்து, துதி  
பழு-ஏ. முதிர், கனி, மஞ்சள்  
நிறமாகு; பெ. ஒளிநிறம்  
(பழுக்காவி)

பாழி - சிறு குளம், நகர்.

பாழை - பாழைத்

பாழ்-வீண், அழிவு, வெறுமை.

பிழா-இறைக்கடை, ஓலைத்தட்டு

பீழை - துண்பம்

புழுகு - புனுகு

பூழை - துவாரம், சிறுவாசல்.

பொழி-ஊற்று, விரைந்துபேச,  
நிரம்பக்கொடு, திரட்டு.

முழுவு - மத்தளம்

முழை - குகை

மூழை - அகப்பை

மூழ் - மூடு

வழுமை - வழக்கம்

வழி-ஏ. நிரம்பிவிழு; பெ. பாதை

வழை - சரபுன்னைமரம்

வாளா - சம்மா, பேசாமல்.

வாளி-அம்பு, வளையம், கடகால்  
வாளை - ஒரு மீண்

வாள் - ஒளி, ஒரு படைக்கலம்

விளவு - விளாமரம்

விளா - ஒரு மரம்

வினி—ஏ. கூப்பிடு, முடி, இற;  
பெ. கூப்பிடுதல்

விளை - ஏ. வளர், முதிர்.  
பெ. வயல்

வேளம்-பகையரச மகளிர்  
சிறைக்களம்

வாழா - வாழ்ந்து, வாழாமல்,  
வாழுமாட்டா

வாழி - வாழ்க

வாழை - ஒரு மரம்

வாழ் - உயிரோடிரு, மேன்மை  
யாயிரு

விழுவு-திருவிழா, கொண்டாட்டம்.

விழா-திருவிழா, கொண்டாட்டம்

விழி—ஏ. கண் திற, பார்;  
பெ. கண்.

விழை - விரும்பு

வேழம் - கரும்பு, மூங்கில்,  
யானை.

சில சொற்கள் எகர முகர வேறுபாடின்றி எழுதப் படும். அவையாவன :—

இளிவு

உளறு

குளறு

சளி

துளாய்

பவளம்

இழிவு - விச்தை

உழுறு - பிதற்று, நாத்தடுமாறு

குழுறு - நாத்தடுமாறு

சழி - முகங்கோணு, கோபி

துழாய்—துளசி

பவழும்

மங்கலம் என்னும் சொல் மங்களம் என்றும் வழங்கும்.

திரிசொற் (Derivatives) களிலும் தொடர்களிலும் வரும் எகர முகரங்களை, அச்சொற் சொற்றெடுத்துகளின் பகுதிகளேயேனும் நிலைமொழி வருமொழிகளேயேனும் நோக்கிப் பெரும்பாலும் துணிந்தறிதல் கூடும்.

எ - டு : பழக்கு என்பது பழகு என்பதின் பிறவினை.  
தாழங்குடை=தாழை+குடை

எகர முகரங் துணியப்படாத பிறசொற்களை ஆசிரியர் வாய்க் கேட்டுணர்க.

## 5. மொழிமுத லெமுத்துக்கள் (Initial Letters)

மெய்யெழுத்துக்களும், ஆய்தமும், ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பதெழுத்துக்களின் உயிர்மெய்களும் தமிழில் மொழிமுதல் வரா; மெய்யெழுத்தும் ஆய்தமும் வரி முதலிலும் வரா.

‘டம்’ ‘டப்’ போன்ற ஒலிக் குறிப்புக்களிலும், அவற்றினடியாகப் பிறந்த டங்கா, டமாரம், டப்பி முதலிய சொற்களிலும் டகர முதலைத் தகர முதலாக எழுதுதல் வேண்டும்.

**எ - டு:** டமருகம் (வ.)—தமருகம்; டொப்பி (ஹி)-தொப்பி.

டப் என்ற வல்லின மெய்ப்பிற்று ஒலிக்குறிப்பை, தட்பு என்றெழுதுவது நல்லது. தமிழ்ச் சொற்களா யிலும் அயற் சொற்களாயிதும் டகர முதற்சொற்களைத் தகர முதலாகவாவது இகரம் முன்னிட்டாவது எழுதுவதே சிறந்தது.

**எ - டு:** டவண்டை - தவண்டை, டம்பம் (வ.) - தம்பம், இடம் பம். டுமுக்ளா - துமுக்களா.

எல்லா மெய்களும் அகரச் சாரியைபெற்றுத் தம் கைத்தாங் குறிக்கும்போது மொழிமுதலாய் வரும்.  
**எ-டு:** முகரம், னகரம்.

நிலைமொழி யீற்றிலுள்ள யகர மெய்யோடாவது, இ, ச, ஐ என்ற உயிர்களோடாவது இகரம் புணர்ந்து, ‘யி’ வருமொழி முதலில் வரலாம்; ஆனால், தனித்து மொழிமுதலில் வரவே வராது.

**எ - டு:** போய் + இருக்கிறஞ் = போயிருக்கிறஞ்.

துடி + இடை துடியிடை

பிழை

யிருக்கிறஞ்

யெடத்தெரு

திருத்தம்

இருக்கிறஞ்

இடைத்தெரு

நிலைமொழி ஈற்றிலுள்ள இ, ச, ஐ ஒழிந்த மற்ற ஒன்பதுயிர்களுடன் உகரம் புணர்ந்து, ‘ஷி’ வருமொழி

முதலில் வரலாம் ; ஆனால், தனித்து மொழிமுதலில் வராது.

எ - டு: பல+உள்—பலவள.

பிழை	திருத்தம்
உள், உண்டு	உள், உண்டு

## 6. மொழியிடையெழுத்துக்கள் (Media1 Letters)

மொழியிடையில் ட், ற் என்ற மெய்களுக்குப்பின் வேறொரு மெய் வரவே வராது.

பிழை	திருத்தம்
வெட்கம்	வெட்கம்
முயற்சி	முயற்சி

க், ச், த், ப் என்ற மெய்களுக்குப்பின் தன் உயிர் மெய்தான் வரும் ; வேற்றுயிர்மெய் வராது.

எ - டு: பக்கம், அச்சம், கத்து, அப்பு

பிழை	திருத்தம்
சக்தி	சத்தி
பக்தி	பத்தி

திசைச் சொல்லாயின், ரகரமெய், இரட்டும். எ-டு: குரரம் (தெலுங்கு)

ர், ம் என்ற மெய்கட்குப்பின் தன் மெய் வரா ; வேற்று மெய்பெழுத்துக்கள் வரலாம்.

எ - டு: வேங்குழல், ஆர்க்கோடு, பாழ்க்கிணறு. வாய்க்கால், தேர்த்தட்டு, தாழ்ப்பாள்.

எகரமெய் வல்லினத்தோடு புணரின் டகரமாகத் திரியும். முகர மெய் சில மருஷச் சொற்களிலன்றித் திரிவதின்று.

எ - டு: ஆள்+சி—ஆட்சி. முள்+தாழை—முட்டாழை

பிழை	திருத்தம்
சூட்சி	சூழ்சி (சூழ்+சி)

## 7. மொழியிறுதி யெழுத்துக்கள் (Final Letters)

சட்சட், கப்கப் போன்ற இரட்டைக்கிளவிகளிலும் குறிப்புச் சொற்களிலுமன்றி, வல்லின மெய்களும் ககர மெங்யும் மொழியிறுதியில் வரவே வரா. இவற்றையும் சட்டுச் சட்டு, கப்புக்கப்பு என்றெழுதுவதே நல்லது.

வெரிந், பொருந் என்ற இரு சொற்களில் மட்டும் ‘ந்’ சற்றெழுத்தாக வரும். பிறசொற்களிலெல்லாம் ‘ன்’ தான் சற்றெழுத்தாக வரக்கூடும். வெரிந் = முதுகு. பொருந் = பொருந்துதல்.

அயன்மொழிச் சொற்கள் வல்லின மெய்யில் முடியின் அதன் மேல் உடாம் சேர்த்துத் தமிழில் எழுதப்படும்.

எ - டு: சத (வ.)—சத்து, விராட் (வ.)—விராட்டு.

**குறிப்பு:** பிறமொழிகளிலுள்ள சிறப்புப் பெயர் (Proper names) களும், கலைக்குறியீடு (Technical Terms) களும் எழுத துப் பெயர்ப்பில் (Transliteration) மொழி முதலிடைகடை பற்றிய தமிழ்விதிகட்கு மாருக மூலமொழியொலியொட்டி யெழுதப்படுவது தவறு. பிறமொழிகளை கோக்குக.

	பிழை	தீருத்தம்
எ - டு:	விங்கன்	இவிங்கன்
	ரஞ்சிட்சிங்	இரஞ்சிட்சிங்கு

## 8. வடவெழுத்து (Sanskrit Letters)

வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது, சில எழுத்துக்கள் பின்வருமாறு திரியும்.

எண் எழுத்து	தீரிபு	எடுத்துக்காட்டு	இடம்
1	ஜ	ஜாதி - சாதி	முதல்
	ச	ப்ரயோஜனம் - பிரயோசனம்	இடை
	ஷ	சரோஜா - சரோசா	கணம்
	ஷ	பங்கஜம் - பங்கயம்	இடை

எண்	எழுத்து	தீரிபு	எடுத்துக்காட்டு	இடம்
2	ஜ	ஜோ (கெடுதல்)	ஜோதி - சோதி ஜஞானம் - ஞானம் வதன்முகம் - சன்முகம் பொக்கிஷம் - பொக்கிசம், பொக்கசம்	முதல் ,, ,, இடை கடை இடை கடை கடை
3	ஸ	ஸோ	மகிஷி - மகிசி புஷ்பம் - புட்பம்	இடை கடை
	ஷ	ஷ	ரிஷி - இருடி பாஷா - பாழை	இடை கடை
	ஸ	ஸ	(தவிர்ப்பு - Exceptional)	,,
	ஸ	ஸ	ஸபா - சபை	முதல்
	ஸ	ஸ	வாஸம் - வாசம்	இடை
	ஸ	ஸ	தபஸ் - தபச	கடை
	ஸ	ஸ	வாஸனை - வாதனை	இடை
	ஸ	ஸ	ஸ்வாமி - சுவாமி, சாமி	முதல்
	ஸ	ஸ	ஸ்நேகம் - சிநேகம்	,,
	ஸ	ஸ	ஸ்தானம் - தானம்	முதல்
	ஸவ	ஸோ	ஸ்வதேசி - சுதேசி	முதல்
		ச்ச	ஸ்வர்க்கம் - சொர்க்கம்	,,
	ஸ	த	ஸஸ்வரம் - ஸசரம், ஸச்சரம்	இடை
	ஸ	த	புஞ்சகம் - புத்தகம் (த.)	,,
	ஸ	ந	பாஸ்கரன் - பாற்கரன்	,,
4	ஹ	(கெடுதல்)	ஹிமம் - இமம்	முதல்
		க	ரோஹிணி - உரோகிணி	இடை
5	கஷ	க	மஹி - மகி	கடை
	கஷ	ச	கஷணம் - கணம்	முதல்
	கஷ	க்க	கேஷம் - சேமம் (த.)	,,
		ட்ச	லக்ஷ்மி - இலக்குமி	இடை
	கஷி	க	திக்ஷா - திக்கை (த.)	கடை
	கஷி	ச	பக்ஷணம் - பட்சணம்	இடை
	கஷி	ஷ	பக்ஷி - பட்சி	கடை
	கஷி	ஷ	அக்ஷரம் - அச்சரம்	இடை
	கஷி	ஷ	பிக்ஷா - பிச்சை	கடை
6	க்தி	ததி	சக்தி - சத்தி	இடை கடை
7	ந	ந	உதவலம் - உற்சவம்	இடை
ஏழாவூ	ந	ந	ஐங்கன் - சனகன்	இடை
ஏழாவூ	ந	ந	வினோதினி - வினோதினி	கடை
ஏழாவூ	வ	வ	பாபம் - பாவம்	இடை
ஏழாவூ	பத	ததி	சப்தம் - சத்தம்	இடை கடை

அண்	எழுத்து	தீரிபு	எடுத்துக்காட்டு	இடம்
10	ய	இய ஏ	யங்திரம் - இயங்திரம் யங்திரம் - எங்திரம்	முதல் "
		(கெடுதல்)	தூகி - சூகி (த.)	"
11	ர்	ரு ன்	தர்மம் - தருமம் தர்மம் - தன்மம்	"
		ரண்	நிர்ணயம் - நின்ணயம்	"
		ன்	கர்ணன் - கருணன், கன்னன்	"
		நன்	துர்ணியித்தம் - துன்னியித்தம்	"
12	ல்	ற்	ஆல்பம் - அற்பம்	"
13	ஆ	ஜி	பிளாரா - பிச்சை	கடை
14	ஏ	இ	ஏதி - ஏதி	"

இரே வடவெழுத்து பல வெழுத்தாய்த் தமிழில் திரிதலு முண்டு.

எ - டி : அச்சுறம் - அட்சரம், அச்சரம், அக்கரம்.

வடசொற்களின் இடையிலும் கடையிலும், தகரத் தொடு சேராது தனித்தும் இரட்டித்தும் வரும் நகரத்தை னகரமா பெழுதுகல் வேண்டும்.

எ - டி : அயகம் - அயனம், ஐங்கியம் - ஜன்னியம். மது-மனு.

முன்னெட்டு (உபசர்க்கம்)ப் பெற்ற மொழியாயின், நகரம் இடையில் வரும்.

எ - டி : அ+நீதி=அநீதி, சு+நீதி=சநீதி.

கர்த்தா, அர்த்தம் முதலிய வடசொற்களிலுள்ள ரகர மெய் உகரமேற்றிருது எழுதப்படுவது தவறு.

பிழை

கர்த்தா, அர்த்தம்

தீருத்தம்

கருத்தா, அருத்தம்

வடசொற்களின் (அல்லது அயற்சொற்களின்) முதலில் மெய் வரின், அம்மெய்யின்மேல் ஏற்றதோர் உயிர்க்குறில் ஏற்றப்படும்; அல்லது அம்மெய் நீக்கப்படும்.

எ - டி : தராவகம் - திராவகம் (உயிர் ஏறுதல்)  
ஸ்திதி - திதி (மெய் கெடுதல்)

வடசொற்களிலும் திசைச் சொற்களிலும், முதலில் ர, ல என்னும் எழுத்துகள் வரின் அவற்றுக்கு முன் ஒர் ஏற்ற உயிர்க்குறில் வைத்தெழுதப்படும்.

எ - டு : ராமன் - இராமன். ரத்னம் - அரதநம், இரத்தினம். லாபம் - இலாபம். லோபி - உலோபி.

அபல்நாட்டுப் பெபர்களான ரசியா, வித்துவானியா முதலிய ரகர லகர யகர முதற்சொற்களும் மேற்கூறிய விதிபற்றியே இரசியா, இலித்துவானியா என எழுதப்பட வேண்டும்.

வடசொற்களின் இடையில், வேற்றுங்கிலை மெய்ம் மயக்கில் (அஃதாவது மெய்கள் தம் மெய் அல்லது உயிர் மெய்யோடு கூடாது பிற மெய் அல்லது உயர்மெய்யோடு கூடிவரின்), தமிழ் முறைக்கு மாருன மெய்களின்மேல் ஒர் ஏற்ற குறில் ஏற்றப்படும்; இசைந்தவிடத்து அம் மெய்கள் இரட்டிக்கவும் பெறும்.

எ - டு : பக்வம்-பக்குவம். பத்மம்-பதுமம். புண்யம்-புண்ணியம். காவ்யம்-காவியம் அல்லது காப்பியம். வம்சம்-வமிசம்.

வடசொற்களின் (அல்லது அயற் சொற்களின்) இறுதியில் வல்லினமெய் வரின், அதன்மேல் ஒர் உகரம்- ஏற்றி எழுதப்படும். அப்பொழுது அவ்வல்லினம் இரட்டும்.

எ - டு : விராட் - விராட்டு. சத் - சத்து.

சூடு, சீரகம் முதலிய தூய தென்சொற்களை ஜட்டு, ஜீரகம் என்று எடுத்தொலித் தெழுதுவதும், காட்சி, மாட்சி முதலிய செந்தமிழ்ச் சொற்களைக் காக்ஷி, மாக்ஷி யென்றும், அண்ணூச்சி என்பதை அண்ணூட்சி என்றும் எழுதுவதும் சிலர் வழக்கமா யிருக்கின்றது. ஆகிரியர் இதைத் திருத்துக்.

காண்டி=காட்சி. மாண்டி=மாட்சி.

ஆள்+சி=ஆட்சி. மூள்+சி=மூட்சி.

சில மாணவர் காட்சி, சாட்சி என மிகைபடவும் எழுதுவர்; இது பெருந் தவறு; தென்சொற்களாயின்

கூத்தரம் வரவே வராது. வடசொல்லிலுள்ள கூத்தரம் தமிழில் டகர சகரமாகவும் இரு கரமாகவும் எழுதப் படும்.

எ - ④ : சாக்ஷி - சாட்சி, சாக்கி.

திட்டாந்தம் (திருஷ்டாந்தம்), கிட்டினன் (கிருஷ்னன்) முதலிய வடசொற்றிரிவுகள் உரைநடைக்குச் சிறந்தனவல்ல.

இஷ்டம், புஸ்தகம், திருப்தி என்ற வடசொற்களை, இஷ்ட்டம், புஸ்தகம், திருப்த்தி என்று மிகைபட எழுதுவது தவரூகும்; இட்டம், புத்தகம், திருத்தி என்றெழுத வேண்டும்.

தென் சொற்கள் வழக்கிலிருக்கும்போது, அவற்றுக்கும் பகரமாக (பதிலாக) வடசொற்களை வேண்டாது (அலுவசியமாய்) வழங்குவது வழுவாரும்.

சில தென் சொற்கள் தவரூக வடசொற்களின் திரிபாகக் கருதப்படுகின்றன. திரு என்னும் தென்சொல்லே வடமொழியில் ஸ்ரீ என்று திரிந்து, பின்பு அதன் வழியாய் மீண்டும் தமிழில் சீ எனச் சிறைந்து வழங்குகின்றது. அரங்கம், காளி, சிவம், சிற்றம்பலம் (X பேரம்பலம்), தீக்கை, வடவை, கண்ணன், மாயை, சாயை, புத்தகம் (பொத்தகம்), பொக்கசம் முதலிய எண்ணிறந்த சொற்கள் தென் சொற்களே.

### 9. புனர்ச்சி

சொற்களைப் புனர்த்த தழுதாவிடின் சிலவிடத்துப் பொருள் வேறுபடுவதுண்டு: அதனேடு இன்னுவோசையும் தோன்றும், இயற்கை யொலிப்பிற்கு மாறு யிருத்தலின்.

எ - ④ : அவன் உடனே = He at once.

அவனுடனே = With him.

வந்தான், ஆனால் = He came, but.

வந்தானாலுல் = If he came or comes.

‘ஊருக்கு போனான்’ என்பது இன்ன வோசை தருதல் காண்க; ஆகையால் புணர்ச்சி வேண்டியதே.

கட்டுச்சொல்லைக் குறிக்கவும் புணர்ச்சி வேண்டும்.

எ - ⑥ : தொகையெழுவாய்  
பள்ளிக்கூடம்

புணர்கின்ற இருசொற்களில் முந்தினது நிலைமொழி என்றும், பின்தினது வருமொழி என்றுங் கூறப்படும்.

புணர்ச்சி இயல்பாயிருப்பின் இயல்புப் புணர்ச்சி யென்றும், வேறுபடின் திரிபு (விகார)ப் புணர்ச்சி யென் அங் கூறப்படும். திரிபு (வேறுபாடு) தொன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

எ - ⑦ : கந்தன் + வந்தான் = கந்தன் வந்தான் } இயல்புப்  
பால் + ஆடை = பாலாடை } புணர்ச்சி.  
வாழை + காய் = வாழைக்காய்—தொன்றல் } திரிபுப்  
கல் + மலை = கன்மலை—திரிதல் } புணர்ச்சி.  
மரம் + வேர் = மரவேர்—கெடுதல் } புணர்ச்சி.

நிறுத்தக் குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது. அவை இல்லாவிடத்துச் சொற்றெடுக்கனைத் திரிதற் புணர்ச்சியின்றி யெழுதலாம்; ஆனால், தொன்றற் புணர்ச்சி யும் கெடுதற் புணர்ச்சியுமின்றி எழுதுதல் கூடாது.

புணர்கின்ற இரு சொற்கிடையில், 2 ஆம் வேற்றுமை முதல் 7 ஆம் வேற்றுமை வரை ஏதேனும் ஒரு வேற்றுமை யுருபு தொக்கேனும் வெளிப்பட்டேனும் வரின், வேற்றுமை வழிப் புணர்ச்சியென்றும், அல்லாத வழி அல் வழிப் புணர்ச்சி யென்றுங் கூறப்படும்.

i. உயிர்ற்றுப் புணர்ச்சி :—

உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஈரெழுத்திருத்தலால், உயிர்மெய் முதலெல்லாம் மெய்ம் முதலென்றும், உயிர்மெய்யிறைல்லாம் உயிரிறன்றும் தெரிந்துகொள்க.

### (1) உயிரும் உயிரும் புணர்தல்

உயிரோடுயிர் புணரும்போது, நிலைமொழியிற்று இ, ஈ, ஐ என்னும் உயிர்களின் பின் யகர மெப்பும், ஏனையுயிர்களின் பின் வகர மெப்பும், ஏகாரத்தின் பின் இவ்விரு மெப்களும் உடம்படு மெப்பாகத் தோன்றும். (உடம்படுத்தல்—இசைத்தல்.)

எ - டு : வாழை + இலை = வாழையிலை (ஐ + இ) - ம்  
 திரு + அடி = திருவடி (உ + அ) - வ்  
 ஒரே + இடம் = ஒரேயிடம் (ஏ + இ) - ம்  
 சே + அடி = சேவடி (ஏ + அ) - வ்

இப்புணர்ச்சியை அறிதற்கு, ஆவன்னு, ஈயன்னு, ஊவன்னு, ஏயன்னு, ஐயன்னு, ஓவன்னு, ஒளவன்னு என்னும் பண்ணடையெழுத்துச் சாரியையைக் கவனிக்க. ‘யன்னு’ வருமெழுத்தின் பின் யகர மெப்பும், ‘வன்னு’ வருமெழுத்தின் பின் வகர மெப்பும் உடம்படு மெப்பாகு மென்றறிக. ஒரு நெடில் போன்றே அதன் குறிதும் புணரும்.

ஏகாரம் ஒரெழுத்துச் சொல்லாயிருக்கும்போதுதான் வகரவடம்படுமெப் பெறும்; அதுவும் சிறுபான்மையே.

ஒருமாரை (ஒருமா + அரை), குளாம்பல் (குளம் + ஆம்பல்), மராடி (மரம் + அடி), பராரை (பரு + அரை) முதலியன மருஉப் புணர்ச்சியாம்.

### (2) சுட்டெழுத்தும் வினுவெழுத்தும் நாற்கணத்துடன் புணர்தல்

(வன்கணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்பன நாற்கணமாகும். கணம்-இனம், சுட்டம்.)

சுட்டெழுத்துக்களும் எகர வினுவெழுத்தும் உயிரோடும் இடையின மெப்போடும் புணரின், இடையில் வகரங் தோன்றும்; உயிரோடு புணரின், அவ்வகரம் இரட்டும்; வல்லின மெல்லின மெப்களோடு புணரின் அவ்வம் மெப்கள் மிகும்.

அ+உயிர் = அவ்வுயிர்—உயிர்.  
 அ+யானை = அவ்யானை }  
 அ+ரகரம் = அவ்ரகரம் }  
 அ+லகரம் = அவ்லகரம் }  
 அ+வழி = அவ்வழி }  
 அ+ழகரம் = அவ்வழகரம் } இடையின மெய்.  
 அ+ளகரம் = அவ்வளகரம் }  
 அ+காலம் = அக்காலம்—வல்லின மெய்.  
 அ+மனிதன் = அம்மனிதன்—மெல்லின மெய்.

இங்கனமே பிறவும்.

ஏகர வீறுகெட்டு அகர வீறூப் நிற்கும் உயர்தினைப் பெயர்கள் உயிர்முதற் சிறப்புப் பெயரோடு புணரின், அவ் அகரவீறு கெடும்.

எ - டு : அரங்க + ஆச்சாரி = அரங்காச்சாரி.  
 சாமிநாத + ஜயர் = சாமிநாதையர்.

அது என்னுஞ்சொல் தனித்து வரி னும் சொல்லீருப் பவரினும் ஏகாரத்தோடு புணரும்போது, உகரங்கெட்டும், கெடாதும் இருவகையாய்ப் புணரும்.

எ - டு : அதே, அதுவே; அழைப்பதே, அழைப்பதுவே.

குறு, நடு, நெடு, புது, சிறு என்ற சொற்கள் உயிரொடு புணரும்போது, அவற்றின் ஈற்றுயிரேறிய மெய் இரட்டும்.

எ - டு : குற்றுயிர், நட்டாறு, நெட்டுயிர்ப்பு, புத்தார், சிற்றன்னை, நடுஞ் (நடு+ஞர்), சிறடி (சிறு+அடி), சிறியில் (சிறு+இலை) என்ற வழக்கும் சிறுபான்மை யுண்டு.

### (3) எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணர்தல்

எண்ணுப்பெயர்கள் பிற சொற்களுடன் புணரும்போது :

ஒன்று என்பது உயிர்க்குமுன் ஓர் என்றும் மெய்க்குமுன் ஒரு என்றும் திரியும்.

எ - டு : ஓர் ஊர், ஒரு மாந்தன்.

ஓர் என்பது மெய் முன்னும் வருவது செய்யுட்கு ஏற்கும்; உரைநடைக்கு ஏற்காது.

இரண்டு என்பது, உயிர்க்குமுன் ஈர் என்றும் மெய்க்கு முன் இரு என்றும் திரியும்.

எ - டு : ஈர் ஆயிரம், இரு தினை.

மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையின மெய்க்கு முன்னும் மூ என்றும், பிற மெய்க்கு முன் மூ என்றும் திரியும்.

எ - டு : மூவுலகு, மூவேந்தர்; முக்காலம், மும்மழை.

நான்கு என்பது நால் என்று திரியும்.

எ - டு : நாலாள், நாற்பொருள்.

ஐந்து என்பது ஐ என்று திரியும்.

எ - டு : ஐயாயிரம், ஐம்பூதம், ஐந்தாறு.

ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும்; மெய்க்குமுன் குறுகும்.

எ - டு : ஆரூயிரம், அறுகால்.

எழு என்பது உயிர்க்குமுன் ஏழ் என்றும், மெய்க்கு முன் ஏழ், எழு என்றும் திரியும்.

எட்டு என்பது எண் என்று திரியும்.

எட்டு என்பது எண் என்று திரியும்.

எ - டு : எண்ணுயிரம், எண்குணம்.

இரண்டுமுதல் எட்டுவரையுள்ள எண் ஒன்றுப்பெயர்கள் இரண்டு பேர் மூன்று நாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும்; ஆயினும் அஃது அத்துணைச் சிறப்பின்று.

முதற் பத்தெண் ஒன்றுப் பெயர்களும் பகிரவுப் (Distributive) பொருளில் இரட்டும்போது, ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒவ்வொன்பது, பப்பத்து எனப் புணரும். ஒன்றெழுங்குப், இரண்டிரண்டாய் என்பதினும், ஒவ்வொன்றூய், இவ்விரண்டாய் என்

பது சாலச் சிறந்ததாகும் வெவ்வேறு (வேறு + வேறு), பப்பாதி (பாதி + பாதி) என்பனவும் இங்கனமே.

இரு, இரு முதலிய எண்ணுப் பெயரெச்சங்களை உயர்த்தினைப் பெயர்க்குமுன் இடாது, ஒருவர் புலவர், இருவர் அரசர், அல்லது புலவர் ஒருவர், அரசர் இருவர் என்றெழுதுவதே பண்டை வழக்கம். அதுவே இலக்கண மரபும். ஆதலால், அதைப் பின்பற்றுவதே நன்று.

### ii. சில பண்புச்சோற் புணர்ச்சி :—

தனிக்குறிலை யடுத்த ருகரமான சில பண்புச் சொற்கள், வருமொழி உயிர் முதலாயின் அடிநீண்டு சுற்றுகரங்கெடும்; வல்லினம் மெய் முதலாயின் திரியாது நின்று இனமெலி மிகும்; மெல்லின இடையின மெய்முன் இயல்பாய் நிற்கும்.

எ - டு : பெரு - பேராசை (பெரு + ஆசை), பெருங்குடி, பெரு நிலம்.

பெரிய என்ற ‘இய’ சுற்றுப் பெயரெச்சமாயின், உயிரோடு புணரும்போது உடம்படு மெய்ப்பெற்றும் மெய்யோடு புணரும்போது இயல்பாயும் புணரும்.

எ - டு : பெரிய+அடி=பெரியவடி; பெரிய+படி=பெரியபடி.

வருமொழி ஆகார முதலாயின், பெரிய என்பதன் சுற்றகரம் அவ்வாகாரத்துள் அடங்கினிடும்.

எ - டு : பெரிய+ஆழ்வார்=பெரியாழ்வார்.  
,, +ஆண்டி=பெரியாண்டி.

பெரும் ஆளை என்றெழுதுவது தவறு. பேராளை அல்லது பெரிய ஆளை என்றெழுதவேண்டும்.

### iii. மெய்யீற்றுப் புணர்ச்சி

மெய்யெழுத்துக்கள் உயிரோடு கூடின் உயிர்மெய்யாகும். இஃது இயல்புப் புணர்ச்சியே.

எ - டு : போய்+இருக்கிறுன்=போயிருக்கிறுன்.

தனிக்குறிலையடுத்த மெய்கள் உயிரோடு கூடின் இரட்டும். இது திரிபுப் புனர்ச்சியாம்.

எ - ④ : பொய்+உரைத்தான்=பொய்யுரைத்தான்.

போய்யிருக்கிறான் ; சுத்தம் மாய் என்றெழுதுவது தவறு.

### (1) ண, ம, வ், ள, ன என்ற மெய்கள்

ண், ம், வ், ள் என்ற மெய்கள் வல்லினத்தோடு புனரின், இரு வழியிலும் பெரும்பாலும் சின்வருமாறு திரியும்.

எழுத்து	தீர்பு	எடுத்துக்காட்டு
1      ண	ட்	மண் + கலம் = மட்கலம்.
2      ம்	ங்	மரம் + குறிது = மரங்குறிது.
	ஞ்	மரம் + சிறிது = மரஞ்சிறிது.
	ங்	மரம் + தழைக்கும் = மரங்தழைக்கும்.
3      வ்	ற்	கல் + பலகை = கற்பலகை.
4      ள்	ட்	கள் + குடம் = கட்குடம்.
5      ன்	ற்	பொன் + பணி = பொற்பணி.

ண், வ் என்னும் மெய்கள் தகரத்தோடு புனர்ந்து டகரமாகும்போது, அத் தகரமும் டகரமாகும்.

எ - ⑤ : மண் + தாழி = மட்டாழி, மண்டாழி.  
முன் + தாழை = மூட்டாழை.

மட்தாழி, மூட்தாழை என்ற ஏழுதுவது தவறு.

விற்போர் (வில் + போர்) என்பதை வில்போர் என் றெழுதுவது பெரும்பிழையன்று; ஆனால், வில்ப்போர் என்றெழுதுவது பெரும்பிழையாம்.

ல், ன் என்னும் மெய்கள் தகரத்தோடு புனர்ந்து றகரமாகும்போது அத்தகரமும் றகரமாகும்.

எ - ⑥ : கல் + தாழை = கற்றாழை.  
பொன் + தோடு = பொற்றோடு.

கற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு.

நகரம் ன், ஓ என்ற மெய்களுக்குப் பின்வரின் னகரமாகவும், ன், ல் என்ற மெய்களுக்குப் பின்வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும்.

எகரத்தோடு புணர்த்து நகரம் னகரமாகும்போது, அவ்ளகரமும் னகரமாகும்.

லகரத்தோடு புணர்த்து நகரம் னகரமாகும்போது, அவ்லகரமும் னகரமாகும்.

எ - ④ : கண் + நீர் = கண்ணீர் ன் + ந = ன் னை

கள் + நீர் = கண்ணீர் ஓ + ந = ன் னை

பொன் + நகை = பொன்னகை + னந் = ன் னை

கல் + நகை = கன்னகை ல் + ந = ன் னை

மேற்கூறிய புணர்ச்சிகளுள் நிலைமொழி யீறு தனிக் குறிலை யடுத்த மெய்யாயிருந்தால்தான், புணர்ச்சியால் தோன்றிய இரு னகரமும் இரு னகரமும் நிற்கும்; நெடிலை அல்லது பலவெழுத்துக்களையடுத்த மெய்யாயின் ஒரு னகரமும் ஒரு னகரமும் கெடும்.

எ - ⑤ : தாண் + நெடிது = தாணெடிது

ஆள் + கலம் = ஆணலம் } ஒரு னகரம்

பரண் + னீளம் = பரணீளம் } கெட்டது.

பனங்கள் + னற்று = பனங்கண்று }

தந்தை பெயரும் மகன் பெயரும் முறையே நிலைமொழியும் வருமொழியுமாய் நின்று புணரின், நிலைமொழி யீற்று னகர மெய் வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற் கேற்ற மெல்லினமாய்த் திரியும்.

எ - ⑥ : கீரங்கொற்றன் - கீரன்மகனை கொற்றன்.

பிட்டஞ்சாத்தன் - பிட்டன் மகனுகிய சாத்தன்.

ஒருவரைக் குறிக்கும் உயர்தினைப் பெயர்களும் சிறுபான்மை இப்புணர்ச்சி பெறும்.

எ - ⑦ : அரசஞ்சண்முகனூர்.

இராமச்சந்திரஞ்செட்டியார்.

கான் + நாடு = கானாடு

நால் + னிலம் = நாளிலம்

மகன் + நல்லன் = மகன்ள்லன்

முதல் + நாள் = முதனுள்

} ஒரு னகரம்

} கெட்டது.

‘ம்’ என்ற மெய் நகரத்தோடு புணரும்போது, தான் தனிக்குறிலை யடுத்த மெய்யாயின் நகரமாகத் திரியும்; நெடிலை அல்லது பல வெழுத்துக்களை யடுத்த மெய்யாயின் கெடும்.

எ - டு : வெம் + நீர் = வெங்நீர் — திரிதல்.  
வேம் + நீர் = வேநீர். }  
பரம் + நெறி = பரநெறி } கெடுதல்.

குறிப்பு:—தங்கரமும் றன்னகரமும் ஏறத்தாழ ஒன்றுபோல் ஒலிப்பதால் அவற்றை ஒன்றிற்கு இன்னென்றாக எழுதக் கூடாது; எழுதின் பொருள் மாறும்.

எ - டு : முங்காள் - மூன்று + நாள்; முன்னோ - முன் + நாள்;  
தங்கலம் - தம் + நலம்; தன்னலம் - தன் + நலம்.

## (2) தனிக்குறில் யகர மெய்யும் தனி ஐகாரமும்

தனிக்குறிலையடுத்த யகர மெய்யின் பின்னும் தனி ஐகாரத்தின் பின்னும் வரும் மெல்லினம் மிகும்.

எ - டு : செய் + ன்றி = செய்ந்ன்றி, கை + மாறு = கைம் மாறு.

குறிப்பு: இலக்கண அறிவும் உணர்ச்சியும் இல்லாத சில தான்ரேன்றிகள், இக்காலத்தில் வகர ளகர மெய்க்குப்பின் வலிமிகுத்து, கல்க்கிறுன், பால்க்குடம், கேள்க்கிறோம், தாள்ப பாக்கு என எழுதுகின்றனர். இதை ஆசிரியர் வலிபெறக் கண் டித்து அறவே ஒழிப்பார்களாக. பாறக்குடம் வாட்போர் என் பவற்றைப் பால்க்குடம் வாள்போர் என எழுதினும் பெருங்குற்ற மில்லை. கற்கிறுன் - கேட்கிறோம் என்பவற்றைக் கல்க்கிறுன் கேள்க்கிறோம் என எழுதுவது தமிழைக் கெடுக்கும் கழிபெருங்குற்றமாகும்.

## 10. வலிமிகும் இடங்கள்

பின்வருமிடங்களில் வருமாறி முதலில் வரும் வஸ் வினம் கட்டாயம் மிகும்.

(1) 2ஆம் வேற்றுமைக்கும் 4ஆம் வேற்றுமைக்கும் பின் (இங்கு வேற்றுமை யென்றது வேற்றுமை விரியை.)

எ - ④ : பாடத்தைப் படித்தான்; ஊருக்குப் போனேன்.

2ஆம், 4ஆம் வேற்றுமைத் தொகையாயின் மிகாது.

எ - ⑤ : உரை கண்டான் (2ஆம் வே.), ஊர் போனேன் (4ஆம் வே.).

பாடசாலைக்கு அனுப்பினேன் என்று வருமொழி முதலில் வலிவராவிடத்து வலியிட்டெடுதுவது பெருந்தவறு.

(2) நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின்னும் (After the Infinitive Mood,) அகரவீற்றுக் குறிப்பு வினையெச்சத்தின் பின்னும்.

எ - ⑥ : செய்யப் போனேன்—நி கா. வி. எ.

வலியச் சொன்னேன்; விரைவாகப் பேசினேன்—  
கு. வி. எ.

(3) பகர மெப்பிற்று இறந்தகால வினையெச்சங்கள் (Past Participle) கட்குப் பின்னும், குறிப்பு வினையெச்சத்திற்குப் பின்னும்.

எ - ⑦ : போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று—இ. கா. வி. எ.  
விரைவாய்ப் போனேன்—கு. வி. எ.

ஆய் என்பது ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.

(4) தான, தத்த, தாத்த, தனத்த என்னும் வண்ண வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப்பின்.

தனிநெய்லடுத்த குறிலாய் வருவது ‘தான’ வாய்ப்பாடு.

எ - ⑧ : ஒடிப்போனேன்.

இரு குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது ‘தத்த’ வாய்ப்பாடு. (தமிழில் ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப் பின் வரும் எழுத்தெல்லாம் வல்லின உயிர் மெய்யாகவே யிருக்கும்.)

எ - ⑨ : தட்டிச்சொன்னேன்; விட்டுக்கொடுத்தான்.

தனிநெடிற்கும் குறிதுக்கு மிடையில் வல்லினமெய்வருவது ‘தாந்த’ வாய்பாடு.

எ - ④ : சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான், வாழ்த்திக்கொடு, மாற்றிப் பேசு.

குறிலினைக்கும் குறிற்கு மிடையில் வல்லினமெய்வருவது ‘தனந்த’ வாய்பாடு. (இனை - இரண்டு; சோடு.)

எ - ⑤ : எடுத்துச்சொல், வருத்திப்பார்.

இங்குக் கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் ஏழ சொற்களோடு கூடி நிற்கினும் வலிமிகல் தவறு. இஃது அடுத்த விதிக்கும் ஒக்கும்.

(5) இகர சற்றுத் தனன், தந்த, தாந்த, தனந்த என்னும் வண்ண வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப்பின்.

முன்று குறில் அடுத்தடுத்து வருவது ‘தனன்’ வாய்பாடு.

எ - ⑥ : அருளிச்செய்தான், எழுதிக்கொடுத்தான்.

இரு குறிற்கிடையில் மெல்லின மெய்வரின் ‘தந்த’ வாய்பாடாம். (சற்றுக்குறில் வல்லின உயிர்மெய்யாகும்.)

எ - ⑦ : மங்கிப்போனது.

ஒரு தனி நெடிற்கும் வல்லின உயிர்மெய்க் குறிதுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் ‘தாந்த’ வாய்பாடாம்.

எ - ⑧ : வாங்கிக்கொண்டான்.

ஒரு குறிலினைக்கும் வல்லின உயிர்மெய்க் குறிதுக்கு மிடையில் மெல்லின மெய்வரின் ‘தனந்த’ வாய்பாடாம்.

எ - ⑨ : வீரும்பிப் படித்தான்.

குறிப்பு:—இங்குக் கூறப்பட்டுள்ள வண்ண வாய்பாடுகளைத் திருப்புகற் வரயிலாய் ஆசிரியர் மாணவர்க்குத் தெளிவாக்குக.

(6) அ,இ,உ,எ; அந்த, இந்த, உந்த, எந்த ; அப்படி, இப்படி, உப்படி, எப்படி என்னும் சுட்டுவினுச்சொற்கட்குப்பின்.

எ - டு : அப்பையன், அந்தப்பையன், அப்படிச் சொன்னன் :

அங்கு, இங்கு, உங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, ஊங்கு, மாங்கு; ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் சுட்டுவினுச்சொற்கட்குப்பின்னும் வலிமிகும்.

எ - டு : அங்குச் சென்றுன், ஈண்டுத் தந்தான், யாண்டுத் தெற்றுன்.

அங்கு, அப்படி, ஆங்கு, ஆண்டு முதலியவை இறுதிவிள் ஏகாரம் பெறின் என்றும் இயல்பாம்.

எ - டே : அங்கே, அப்படியே, ஆங்கே, ஆண்டே—போனன்.

படி என்னுஞ் சொல் சுட்டுவினுவெழுத்துக்களை படுத்து வராது பெயரெச்சங்களையடுத்துவரின் இயல்பாம்.

எ - டு : சொன்னபடி செய், சொல்லுகிறபடி செய், சொல்லும்படி செய்.

(7) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச விளையெச் சங்கட்கும், ‘செய்பா’ என்னும் வாய்பாட்டு விளையெச்சத் திற்கும் பின்.

எ - டு : உண்ணேக்குதிரை - ஸ. எ. பெ. எ.

படியாச் சென்றுன் - ஸ. எ. வி. எ.

பெய்யாக் கொடுக்கும்—செ. வி. எ.

(8) மகரசறு கெட்டுக் குறிப்புப் பெயரெச்சமாப் பிற்கும் பண்புப் பெயர்கட்குப்பின் (பண்புத்தொகை).

எ - டு : மரப்பலகை, வட்டக்கல்.

(9) ட, ற இரட்டித்த நெடிற்றெருடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கட்குப்பின்னும், வன்றெருடர் மென் ரெருடர்க் குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாயமெந்த தொகைச் சொற்களிலும்.

எ - ④ : ஆட்டுக்கால், மூரட்டுப்பயல், கிணற்றுத்தவளை, ஆற்றுப் பாய்ச்சல், நூற்றுக்கணக்கு.

கேடுகாலம், பேறுகாலம், வீடுபேறு, நாடுகிழவோன் முதலிய தொடர்களில் ட, ற இரட்டாமையின் வலி மிகவில்லை.

வன்ரெடர்:—எ - ④ : பட்டுத்துணி, கொக்குக்கால், பாடுக்கூட்டம், கிழக்குத்திசை.

மென்ரெடர்:—எ - ④ : குண்டுக்கல், பாம்புத்தோல், கன்றுக்குட்டி, மருந்துப்பை.

சில மென்ரெடர்க் குற்றியலுகரச் சொற்கள் புணர்ச்சியில் வன்ரெடராவதுமுண்டு.

எ - ⑤: பாப்புத்தோல், மருத்துப்பை.

ஆறு என்னும் பெயர் எண்ணைக் குறிப்பின் வேற்றுமையினும் இரட்டாது இயல்பாய்ப் புணரும்; பிறவற்றைக் குறிப்பின் இரட்டும்.

எ - ⑥ : ஆறில் ஐங்கைக் கழி—என்னுப்பொருள்.

ஆற்றில் இறங்கு, அவ்வாற்றால்—பிறபொருள்.

(10) புணர்ச்சியில் வன்ரெடராகி ‘அம்’ சாரியைப்பறை மென்ரெடர்க்குற்றியலுகரங்கட்குப்பின்.

எ - ⑦ : இருப்புப்பாதை.

(11) ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கட்குப்பின்.

எ - ⑧ : பண்டைக்காலம், அற்றைக்கூலி, ஒற்றைப்பளை, இரட்டைப்பிள்ளை.

(12) அத்து இற்றுச் சாரியைப் பெயர்கட்குப்பின்.

எ - ⑨ : பட்டினத்துப் பிள்ளையார், பதிற்றுப்பத்து.

(13) மு, (பெ. எ.) எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்கட்குப்பின்.

எ - ⑩ : முக்கால், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.

(14) உயிரையும் யரழும் மெய்களையும் இறுதியாக அடைய நிலைமொழி களுள்ள தொகைச்சொற் (Compound words) களில்.

எ - ④ : கிளிக்கண்டு, இடைச்சேரி, ஏப்புழை, (எ - அம்பு) வாய்க்கால், ஊர்க்குருவி, தமிழ்ச் சங்கம்.

## 11. வலிமிகா இடங்கள்

(1) பீழும் வேற்றுமை ஒடு, ஒடு என்னும் உருபுகட்டுப்பின்.

எ - ④ : முருகனேடு பேசினான்.

(2) 6ஆம் வேற்றுமைக்குப்பின்.

கண்ணகி கற்பு—வேற்றுமைத்தொகை.

எனது புத்தகம், என்னுடைய கை, என கால்கள் வேற்றுமை ஸிரி.

(3) இனின்று, இலிருந்து என்னும் 5ஆம் வேற்றுமை உருபுகட்டுப்பின்.

எ - ④ : மரத்தினின்று குதித்தான், வீட்டிலிருந்து புறப்பட்டான்.

(4) அகரவீற்றுப் பல்வகைப் பெயரெச்சங்கட்டுப்பின்.

எ - ④ : வந்த பையன், வருகிற திங்கள், பெரிய பட்டினம், பறவாத கொக்கு, அல்லாத காலம், இல்லாத பொருள்.

(5) வினைத்தொகையில்.

எ - ④ : சுடுசோறு, விடிகாலை.

(6) உகர ஈற்றுத் தனன், தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்டுப்பின்.

எ - ④ : பொருது பெற்றுன்—‘தனன்’ வாய்பாடு என்ற சொன்னுன்—‘தந்த’ வாய்பாடு நின்று சென்றது—‘தாந்த’ வாய்பாடு ஒனிந்து கொண்டான் } ‘தனந்த’ வாய்பாடு விரைந்து பேசினான் }

(7) தனிக்குறிலை யடுத்த யகர மெய்யாயிருக்கும் வினைகளின் இறந்தகால எச்சத்திற்குப்பின்.

ஏ - டு : செய்துகொள், கொய்து தின்.

(8) துவலீற்றுக் குறிப்பு வினையெச்சத்திற்கும் எதிர் மறை வினையெச்சத்திற்கும் பின்.

ஏ - டு : நெடிது பேசினேன் — கு. வி. எ.

செய்யாது போனேன், இல்லாது போயிற்று— எ. வி. எ.

(9) துவலீற்றுச் சுட்டுவினுப் பெயர்கள் பெயரெச்ச மாய் நிற்கும்போது.

ஏ - டு : அது போழ்து, எது போழ்து ?

(10) ஏவல்லாத வினைமுற்றுத்தெதாடரில்.

ஏ - டு : வந்தன குதிரை, வந்தன மாடுகள்.

(11) ஆ, ஏ, ஒ என்னும் இடைச்சொற்கட்குப் பின்.

ஏ - டு : நம்பியா பெரியன் ? செய்யவே செய்வான். எவ்வே கொண்டான்.

(12) மு, (பெ. எ.) எட்டு, பத்து என்பவையல்லாத விற உயிரிற்று எண்ணுப் பெயர்கட்குப்பின்.

ஏ - டு : ஒரு பையன்மூன்று காலம், அறுபது, எழுபது சீர், நாறு பேர்.

எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும் பாலும் வலி மிகா.

ஏ - டு : கோழி கூவிற்று. மருதா ! செல்.

**குறிப்பு:** விதிகட்கு அமையாமல் இங்குக் காட்டப்படாத வலி மிகும் இடங்களையும் வலிமிகா இடங்களையும் மறைமலை யடிகள், மகிழ்நன், நாட்டார், கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர் எழுதிய உரைங்கை நால்களிற் கண்டு தெளிக்.

## II. சொல்லியல் - ETYMOLOGY.

### 1. எண்ணடி உயர்தினைப்பெயர்

இருவன், ஒருத்தன் (ஆண்பால்), ஒருத்தி (பெண்பால்), ஒருவர் (பொதுப்பால்) என்பன ஒன்று என்னும் ஒருமை எண்ணடியாய்ப் பிறந்த உயர்தினைப் பெயர்களாகும்.

இருவள் என்பது தவறு:

இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், பதினெட்டுருவர், பன்னிருவர், பதின்மூவர் அல்லது பன்மூவர், பத்தொன்பதின்மர், இருபதின்மர், இருபத்தொருவர் தொன்னூற்றுவர், நூற்றுவர், நூற்றெருவர், நூற்றுப்பதின்மர், நூற்றுத்தொன்னூற்றுவர், தொள்ளாயிரவர், ஆயிரவர், பத்தன்மூலிரவர், இலக்கவர், கோடியர் என்பன, இரண்டு முதலிய பன்மையெண்ணடியாகப் பிறந்த உயர்தினைப் பெயர்களாகும்.

இரண்டுபேர், மூன்றுபேர், இருபேர், முப்பேர் என்பதற்கிணம் இருவர், மூவர் என்பன சிறந்தவாகும்.

இருபத்தி, நூத்தி என்பன இருபத்து, நூற்று என்றிருத்தல் வேண்டும்.

### 2. இருபாற் பெயர்கள்

#### i. உயர்தினை - மக்கட பேயர் :—

ஆண்பால்	பெண்பால்	ஆண்பால்	பெண்பால்
அந்தணன்	அந்தணி	ஆடே	மகடே
அமைச்சன்	அமைச்சி	ஆயன்	ஆய்ச்சி
அரசன்	அரசி, தேவி	உபாத்தியா {	உபாத்தியாயினி {
ஆசிரியன்	ஆசிரியை	[யன் (வ.)]	உபாத்திச்சி
ஆடவன்	பெண்டு	உழவன்	உழுத்தி
		எசமான் (வ.)	{ எசமானி எசமாட்டி }

ஆண்பால்	பெண்பால்	ஆண்பால்	பெண்பால்
ஐயன்	ஐயை	பாணன்	பாடினி, பாணி, பாணிச்சி
கனவான்	கனவதி	பார்ப்பான்	பார்ப்பாத்தி
கணவன்	மனைவி	பார்ப்பனன்	பார்ப்பனி
கிழவன்(தலைவன்)கிழுத்தி		பிரான்	பிராட்டி
கிழவன்(முதியோன்)கிழுவி		புண்ணியவான்	புண்ணியவதி
குணவான்	குணவதி	புலவன்	புலத்தி
குளைளன்	குளைட்டி	பெருமகன்	பெருமகன்
கூத்தன்	கூத்தி, விறலி	பெருமான்	பெருமாட்டி
சிறுக்கன்	சிறுக்கி	பையன்	பெண்பிள்ளை
சிறுவன்	சிறுமி	மணவாளன்	மணவாட்டி
சீமான்	சீமாட்டி	மருகன்	மருகி
தம்பிரான்	தம்பிராட்டி	மறைளன்	மறைவி
தனவங்தன்(வ.)	தனவங்கி	மாணவன்	மாணவி
தனவான் (வ.)	தனவதி	மாலைக்கன்	மாலைக்கி
திருமான்	திருமாட்டி	வணிகன்	வணிகச்சி
திருவாளன்	திருவாட்டி	வாலன் (வ.)	
தூர்த்தன் (வ.)	தூர்த்தை	வாவிபன்,,	வாலை
தேவராளன்	தேவராட்டி	வாவியோன்,,	
தொழும்பன்	தொழுத்தை	வீரன் (வ.)	வீரி
நம்பி	நகுகை	வெள்ளாளன்	வெள்ளாட்டி
நாயன்	நாய்ச்சி	வேளாளன்	வேளாட்டி
பத்தன்	தேவபத்தினி	வேண்மகன்	வேண்மகன்
பண்டிதன்	பண்டிதை		

திருமதி என்பது ஸ்ரீமத் (ஸ்ரீமான்) என்னும் ஆண் பாலின் பெண்பாலான ஸ்ரீமதி என்பதன் திரிபாகும்.

குருவிக்காரிச்சி, கொல்லைக்காரிச்சி, வெள்ளாட்டிச்சி முதலிய பெண்பாற் பெயர்கள் ஒரு பயனுமின்றி இரு பெண்பால் ஈறுபெற்றமையின் வழுவாகும்.

பிள்ளை என்னும் பெயர் வடார்க்காட்டு வட்டத்தில் பையனையும், தென்னுட்டில் பெண்பிள்ளையையும் குறிக்கிறது. இது வழக்குப் பற்றியது.

பெண்மையை விரும்பும் ஆண் பேடி என்றும், ஆண்மையை விரும்பும் பெண் பேடன் என்றும்,

ஆண்மையையேதும் பெண்மையையேதும் விரும்பாத ஆண் அல்லது பெண் பேடு என்றும், ஆனாம் பெண்ணு மல்லாதவர் அலி என்றும் கூறப்படுவர்.

மகன், மகள் என்னும் முறைப்பெயர்களின் பன்மையை, ஆண்மக்கள், பெண்மக்கள் என்றேனும், புதல்வர், புதல்வியர் என்றேனும் குறித்தல் வேண்டும். மகார் என்பது ஆண்மக்களையும் மகளிர் என்பது பொதுவாய்ப் பெண்களையும் குறிக்கும். மகன்கள், மகள்கள் என்றெழுதுவது தவறும்.

### ii. தெய்வப் பெயர் :—

ஆண்பால்	பெண்பால்	ஆண்பால்	பெண்பால்
இந்திரன் (வ.)	இந்திராணி	திருமால்	தேவி
நாமன்	இரதி (வ.)	தேவன்	திருமகள்
சிவம் {	சிவை	நான்முகன் } (சரஸ்வதி)	(பிரமன்) } நாமகள்
சிவன் }		நாராயணன் (வ.)	நாராயணி
		பரன்	பரரை

தெய்வம், தேவதை, தேவு என்பன பொதுப்பால்.

### iii. அஃறினைப் பெயர் :—

ஆண்பால்	பெண்பால்	பொதுப்பால்
அவவன்	பெடடைநன்று	ஙண்டு
அன்னச்சேவல்	அன்னப்பெடடை	அன்னம்
எருமைக்கடா	எருமைக்கிடாரி	எருமை
புலியொருத்தல்	புலிப்பினை	புலி
கடா, தகர்	மறி	ஆடு
கடுவன்	மந்தி	குரங்கு
கலை, இரலை	பினை	மான்
களிறு	பிடி	யானை
காளை	ஆ, ஆன்	பெற்றம், மாடு
சேங்கன்று	கிடாரிக்கன்று	கன்று
சேவல்	பெட்டைக்கோழி	கோழி

இக்குக் கூறிய அஃறினையிருபாற் பாகுபாடு வழக்குப்பற்றி வருது. இலக்கணம் பற்றியதன்று.

இங்குக் கூருத பிற அஃறினை உயிர் (பிரானி) கட்கல்லாம் ஆண்பாற்கு ஆண் என்பதும், பெண்பாற்குப் பெண் என்பதும் அடையாகச் சேர்க்கப்படும். பெண் என்பது பினை, பின்வு, பின்வல், பினை, பெட்டை, பெடை, பேடு, பேடை என்றும் திரியும். பினை முதலிய நான்கும் விலங்கிற்கும், பெடை முதலிய மூன்றும் பறவைக்கும் பெரும்பாலும் உரியவாகும்; பெட்டை என்பது இரு திணைக்கும் பொது.

மறி என்பது உலக வழக்கில் கழுதை குதிரைகளின் பெண் பாலை உணர்த்தும். ஏறு அல்லது ஏற்றை என்பது நூல் வழக் கில் அரிமா (சிங்கம்), புலி, மாடு முதலிய அந்தறலுள்ள விலங்கு களின் ஆண்பாலை யுணர்த்தும். புலி, அரிமா, நாய், பன்றி முதலியவற்றின் பெண்பால் பினை, பின்வு, பின்வல் என்று கூறப்படும்.

அன்னம் என்னும் வட சொற்கு, நேரான தென் சொற்கள் எனினம், (எகின்), ஓதிமம் என்பன.

### 3. இழிவடைந்த சொற்கள்

(Degraded words)

சில சொற்கள் வழக்குப்பற்றியும், மக்களின் ஒழுக்கக் கேடுபற்றியும் இழிவடைந்துள்ளன. அவற்றை விலக்கல் வேண்டும்.

எ - டு :

சொல்	முன்னைப்பொருள்	இற்றைப்பொருள்
தாசி (வ.)	கடவுள்டியாள்	வேசி, வீலைமகன்
தேவதியாள்		
சிறுக்கி	சிறுமிழ்	கீழ்மகன் "
பயல்	பையன்	கீழ்மகன்
சேரி	இடையர்	தாழ்ந்தோர்
பறை	குடியிருப்பு	குடியிருப்பு
	தோற் கருவி	தாழ்ந்தோர் மேளம்

### 4. உயர்வடைந்த சொற்கள்

(Elevated Words)

சில சொற்கள் நாளைடைவில் தம் தீப்பொருள் மாறி நற்பொருள் பெற்றுள்ளன. அவற்றை நற்பொருளிற் கொள்ளவேண்டும்.

எ - டு :

சொல்  
களி

முன்னெப்பொருள்  
குடிவெறி

இற்றைப்பொருள்  
மகிழ்ச்சி

## 5. பொருள் தீர்பு (Change in Meaning)

சில சொற்கள் தாம் முதலிற் குறித்த பொருளை யிழுந்து இன்று வேறு பொருள் குறிக்கின்றன. அவற்றைப் புதுப்பொருளிலேயே வழங்கவேண்டும்.

எ - டு :

சொல்	முன்னெப்பொருள்	இற்றைப்பொருள்
எண்ணெய்(என் + நெய்)	நல்லெண்ணெய்	எண்ணெய்ப் பொது
பரதேசி (வ.)	அயல்நாட்டான்	பண்டாரம்

சில பெயர்கள் ஆண்பாலில் ஒருபொருளும், பெண் பாலில் மற்றொரு பொருள் முனர் த்தும்; அவற்றைக் கவனித்தல் வேண்டும்.

எ - டு :

தோழன்—தோழி,	பத்தன்—பத்தினி,
விலைமகன்—விலைமகள்,	தாசன்—தாசி.

சில துணைவிளைகள் உடன்பாட்டில் தம் பழம் பொருளையும், எதிர்மறையில் அதை இழுந்தும் இழுவாதும் ஒரு புதுப்பொருளையும் உணர்த்துவனவாகும்.

எ - டு :

உடன்பாடு	எதிர்மறை
செய்யமாட்டுவேன்-I can do	செய்யமாட்டேன்-I will not do
செய்யக்கூடும்-can do	செய்யக்கூடாது-should not do
செய்ய முடியும் - can do	செய்ய முடியாது-cannot do, shall not do.
செய்யப்படும்-will be done (should be done-செய்யுள் வழக்கு)	செய்யப்படாது - will not be done, should not do, or should not be done.

படாது என்னும் துணையினை விலக்குப் (Prohibition) பொருளில் எல்லாப் பாற்கும் இடத்திற்கும் ஏற்கும்; நிகழாமை அல்லது கூடாமைப்பொருளில் படர்க்கை ஒன்றன்பாற்குமட்டும் ஏற்கும்.

எ - ⑥ :

1. அவன், அவள், அவர் }      இங்கே வரப்படாது  
அது, அவை                                    } (Impersonal)
2. அது அகப்படாது—It cannot be got or caught.  
அது சொல்லப்படாது—It will not be told.

நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான சில குணப் பெயர்கள் நாளடைவில் பொதுமை நிங்கி, நல்லது அல்லது தீயதைமட்டும் உணர்த்தும்.

எ - ⑦ :

மணம், வாசனை (வ.)—நல்ல வாசனை  
நாற்றம், வீச்சம்—தீய வாசனை

## 6. இகழ்ச்சிச் சொற்கள்

(Ridiculous Terms)

கிழம், கிழடு, முதலி, வாத்தி முதலிய இகழ்ச்சிச் சொற்களை நீக்கிக் கிழவன், கிழவி, முதலியார், வாத்தியார் முதலிய சிறந்த வடிவங்களைக் கொள்ளவேண்டும்.

## 7. இழிசொற்கள்

(Slang Words)

அன்னு! (அந்தா!), ஆக்ஸ, கண்ணுலம், தவக்களை, தவக்கா, பிச்சங்காய், பெண்சாதி, மச்சான், மச்சாவி, வரச்சே, வரச்சில, வெஞ்சனம் முதலிய இழிசொற்களை நீக்கிவிட்டு உயர்சொற்களை வழங்கவேண்டும்.

## 8. வழுவுச் சொற்கள்

(Erroneous Words)

பிழை	திருத்தம்	பிழை	திருத்தம்
அக்கானி-அக்காராநிர்		இருவாட்சி-இருள்வாசி	
அக்கிராம்-அக்கிரகாரம்		ஸர்கலி-ஸர்கொல்லி	
அஞ்சலப்பெட்டி-அஞ்சலைப்		உத்தரவன்னியில்-உத்தர	
அதுகள்-அவை [பெட்டி		உருத்து-உரித்து [விள்றி	
அத்திம்பேர்-அத்தையன்பர்,	[அத்தியன்பர்	உண்ணி-உண்ணி (tick)	
அத்திரிப்பாச்சா-அத்திரிப்	[பாய்ச்சல்	ஊரணி-ஊருண்ணி, ஊருணி	
அப்படியாக்கொத்த-அப்படி	[யாதற்குகந்த	எக்னை-எதுகை	
அப்பாவி-அற்ப ஆவி		எண்ணை-எண்ணெய்	
அமக்களம்-அமர்க்களம்		எத்தலாட்டி-எந்தத்தாட்டி	
அமயம்போடு-அபயம் (வ.)		எம்பழது-எண்பது	
அமிஞ்சி-அமுலுஞ்சி* [போடு		எவில்-எ பயலே	
அம்மாஞ்சி-அம்மான் சேய்		எழரைநாட்டான்-எழரையாட்	[டையான்
அம்மான்-அம்மை		எழரைநாட்டுச் சனியன் - ஏழ	
அய்யர்-ஐயர்		ரயாட்டைச் சனியன்	
அரட்டவாளை-அரைத்தவளை		எழட-எழு	
அரனுக்கயிறு, } அரரானுக்கயிறு	{ அரரானுக்கயிறு	ஒண்டியாய்-ஒன்றியாய்	
அருகாமை-அருகன்மை		ஒப்படியாள்-ஒர்படியாள்	
அவமேல்-அவர்மேல் (மங்கை)		கசமாலம்-கழிமலம், கசிமலம்	
அவங்க, அவன்கள் - அவர்கள்		கடற்கண்ணி-கடற்கண்ணி	
அறுதலி அறுதாலி		கடாரங்காய் - கடாநாரத்தங்	[காய்
ஆத்துக்கு-அகத்துக்கு		கண்ட சுத்தி-கண்ட சித்தி	
ஆம்படையான்-அகமுடையான்		கண்ட்ராவி-கண்ணராவி	
ஆம்படையாள் - அகமுடையாள்		கண்ணம்பூச்சி - கண்ணம்	
ஆம்பிளோ-ஆண்பிளோ		பொத்தி	
ஆமக்கன்-ஆண்மகன்		கண்ணலம்-கலியாணம்	
ஆமா-ஆம்		கண்ணனுக்கு மாசியாய்-கண்ணனுக்	
இத்தினி-இத்துனை		[குள் மாசாய்	
இத்துனைடு-இத்துனை	[யுண்டு	கந்தட்டி-கண்திருஷ்டி, கண்	[திருட்டி
		கம்மநாட்டி-கைம்பெண்டாட்டி	
		கயிசடை-கழியாடை, கழிசடை	

\* இவசு உழைப்பைக் குறிக்கும் அமிஞ்சி என்னும் சொல்வேறு.

<p>பிழை தீருத்தம்  களவாணி-களவாளி  காச்சாரம்-கிரகசாரம்  காடுவாசாதியா-காடுவாழ்  [சாதியாய்  காணும்-காணேன் (தன்மை  ஒருமை)  கானேம்- (தன்மைப் பண்மை),  கானுன், ஸ். ர். (படர்க்கை)  கார்-கா (to protect)  குஞ்சிரிப்பு-குறுஞ்சிரிப்பு  குருமாயி-குழிமி ஆய்  குதவௌ, குரவௌ-குரல்வௌ  குறுனு-குறுநொய்  கேடயம்-கேடகம்  கொம்மேசரம்-குமரீசுவரம்  கோடாலி கேரடரி  கோப்பாளம்-கோபாலம்  கோமணம்- கோவணம்,  [கெளானம்  சட்டாலொட்டா-சட்டியி  [ஸாட்டா  சாக்கடை-சாய்க்கடை  சாய்க்காலம்-சாயுக்காலம்  சாய்ந்தரம்-சாயுந்தரம்  சாயரட்சை } சாய்க்கையிலே  சாய்கிறச்சே } சாய்க்கையிலே  சாற்றுக்கவி-சாத்துக்கவி  செங்கை-சேரங்கை  சிலது-சில  சிலதுகள்-சில  சிறுவாடு-சிறுபாடு  சீக்காய்-சிகைக்காய்  சீத்துவம்-சீவத் துவம் (வ.)  சீதபேதி-சீலபேதி (வ.)  சீர்மை-சிமை  சுகிர்தவிகிர்தம் - சுயகரவிகிதம்  (வ.)  சுய்யம்-சுழியம், சுசியம் (வ.)  சுசுவா-சிவசிவா</p>	<p>பிழை தீருத்தம்  செத்தபொறு-சற்றேபொறு  செவத்தில், சுவத்தில்-சுவரில்  சேதி-செய்தி  சொற்பனம்-சொப்பனம் (வ.)  சொர்ணத்தம்மாள் - சொர் [னம்மா  ஜூமங்தி செவ்வங்தி  தலகாணி-தலையணை  தவக்களை-தவலை  தாவடம்-தாழ்வடம்  (மாட்டுத்) தாவணி-தாம்பணி,  [தாமணி  தாவல, தாவிளை, தேவல-  தாவில்லை (=குற்றயில்லை),  [தாழ்வில்லை  தாவாரம்- தாழ்வாரம்  திகட்டு-தெவிட்டு  திருவவதரித்தார் - திருவவதா  ரஞ் செய்தார் (திரு என்பது  பெயரைமட்டுந் தழுவும்)  திருவாத்தான்-திருவையாற்  திரேகம்-தேகம் (வ.) [ஆன்  தின்மை-திமை  துபாஷ்-துவிபாஷி (வ.)  தீட்டுக்கவி-சீட்டுக்கவி  தேழ்வை-தேவை  தொக்கி-தொக்கு(இ) கா.வி.எ.)  தொண்ணுாற்றுப்பச்சை-திரு [நீற்றுப்பச்சை  நசுகுணி-நசுக்குணி, நசுங்குணி  நஞ்சை-நன்செய்  நடலம்-நடம், நடனம்  நாசவன்-நாவிதன்  நாணயம் (மெய்ம்மை)-நாநயம்  நாமம்-இராமம்  நாத்துனாள்-நாத்துணாள்  காராங்கி-நாதாங்கி  சிகளம்-நீளம்</p>
---	--

பிழை	தீருத்தம்	பிழை	தீருத்தம்
நீச்சுத்தண்ணீர் - நீர்ச்சோற்றுத்	[தண்ணீர்	முயற்சித்தான்-முயன்றுன்	
நீத்துப்பாவுகம்-நீர்ச்	சோற்றுப்	முந்தாணி-முன்றுளை	
பாகம்	[பாகம்	முதி-முதேவி	
நீராவி-நீர்வாவி (தடாகம்)		மொகனை-முகனை, மோனை	
நெத்திலி-நெய்த்தோவி		மொழுகடி-மகிழ்ச்சி	
நெருப்பிளங்குபோகிறது -		ரங்கன், ரெங்கன், } அரங்கன்	
நெருப்பெழுங்கு வேகிறது		இரங்கன்	
நொங்கு-நுங்கு		ரண்டகம்-இரண்டகம்	
நெளவாப்பழும்-நாவல்பழும்		ரத்தம், இரத்தம்-அரத்தம்	
பசுவங்தினை-பசுவங்தனை		ரம்பம்-அரம்பம்	
படலம்-படம் (picture)		ராகம்-அராகம், இராகம்	
பதியம்-பதிகம்		ராவு-அராவு	
பதனி-பதார்		ரெட்டிப்பு-இரட்டிப்பு	
பரியாரி-பரிகாரி		ரெண்டு-இரண்டு	
பலது-பல		ரெம்ப, ரொம்ப-நிரம்ப	
பலதுகள்-பல		ரேழி-இடைகழி	
பாவக்காய்-பாகற்காய்		லக்கம், லெக்கம்-இலக்கம்	
புளவரத்தாங்-பிழைபொறுத்		லம்பு-அலம்பு	
புஞ்சை-புன்சைய் [தான்		லெக்கு-இலக்கு	
பெத்தியாபெத்தியா - பார்த்		(ஒரு) வடியாய் (வருகிறது) - [படியாய்	
[தையா பார்த்தையா		வரக்குள்ள-வரற்குள்ளே	
பழுவம்-பவழும்		வரச்சே, வரச்சில-வருகையிலே	
பொட்டலம்-பொட்டலம்		வாக்கப்படு-வாழ்க்கைப்படு	
பொம்பிளை-பெண்பிளை		வாணீர்-வாய்நீர்	
பொம்மாட்டி-பெண்,	[பெண்டாட்டி	வானைவாங்குகிறுன்-வாழ்	
மகிசி-மகிழ்ச்சி		[காளை வாங்குகிறுன்	
மசி-மை		வாய்வு, வாழ்வு-வாயு	
மணத்தக்காளி- மணித்தக்காளி		விடியங்காட்டி - விடியக்காட்டி	
மதமதாழி-முதுமக்கட்டாழி		வெங்கடேசன்-வேங்கடேசன்	
மாங்காமரம்-மாமரம்	[பெண்	வெள்ளங்காட்டி-வெள்ளனங்க	
மாட்டுப்பெண்-மணைட்டுப்		வேஷ்டி-வேட்டி [காட்டி	
மாப்பிளை-மணவாளப்பிளை		வேணும்-வேண்டும்	
மாஸ்திகல்-மகா சதிக்கல்		வேணுமாய்க் } வேண்டு	
மானம்பார்த்த பூழி-வானம்	[பார்த்த பூழி	கேட்டுக் } மென்று	
மானுங்காணியா- வானுங்காணி		கொள்கிறோம் } கேட்டுக்	
மானுமாரி-மானுவாரி	[யாய்	கொள்கிறோது.	

வந்தாக்கா போனக்கா முதலியன வந்தக்கால்  
போனக்கால் முதலியனவாகவும், வரச்சே போகச்சே  
முதலியன வருகையிலே போகையிலே முதலியனவாகவும்,  
எழுதப்பெறல் வேண்டும்.

சில முறைப்பெயர்களின் விளிவேற்றுமை வடிவங்கள்  
முதல் வேற்றுமைக்குப் பதிலாக வழங்கிவருகின்றன.  
அவற்றுட் சில வழக்கு நோக்கி அமைக்கப்படும். ஆனால்,  
அவற்றுக்குமேல் எகர ஒற்றுச் சேர்ப்பதும் ரகர வொற்  
துச் சேர்ப்பதும் வழுவாகும். உயர்வுப் பன்மைக்குதி  
முதல் வேற்றுமையோடுதான் சேரும்.

எ - ④ :

1-ம் வே.	8- வே.	பிழை	திருத்தம்
ஜயன்	ஜயா		
அப்பன்	அப்பா	அப்பார்	அப்பனார்
அம்மை	அம்மா	அம்மான்	
அண்ணன்	அண்ணு	அண்ணார்	அண்ணானார்
அக்கை	அக்கா	அக்காள்	
தங்கை	தங்கா	தங்காள்	
மாமன்	மாமா		

விளி வேற்றுமை வடிவுகளுள், தங்கா என்பது தவறு;  
உயர்வு கருதும்போது அப்பா அம்மா அண்ணு அக்கா  
மாமா என்பனவற்றையும், அப்பனார் அம்மையார் அண்ண  
ார் அக்கையார் தங்கையார் மாமனார் என்று வழங்குவதே  
சிறந்தது.

அண்ணன்காரன் அக்காக்காரி என்று முறைப்  
பெயர்களுடன் காரன் காரி ஈறுகளைச் சேர்ப்பதும், வரப்  
பட்ட போகப்பட்ட என்று செயப்படுபொருள் குந்றிய  
வினைகளைச் செயப்பாட்டு வினைகளாகக் கூறுவதும்,  
என்னங்க, வந்தானுங்க என முன்னிலைக்குரிய ‘உங்கள்’  
(உம்+கள்) விகுதியைப் படர்க்கைச் சொல்லொடு  
சேர்த்துக் கூறுவதும், வந்தக்கால் என்பதை வந்தாக்கா

என்பதும், சிறுமியைப் பெட்டைப்பசன் பெண்மகள் என்பதும், தப்பிக்கொண்டான் என்னும் பொருளில் தப்பித்துக்கொண்டான் என்பதும், சும்மாயிரு என்னும் பொருளில் பேசாமலிரு என்று சொல்லுவதும் வழுவாகும்.

### 9. மிகைபடு சொற்கள் (Redundancy)

சில சொற்றூர்கள் உலக வழக்கில் மிகைபடத் தூறலாக வழங்கிவருகின்றன.

எ - ட :

பிழை	திருத்தம்
அரைஞாண் கயிறு, கொடி ஆண்பிள்ளைப் பிள்ளை	அரைஞாண் ஆண்பிள்ளை
” ஆள் காரான் பசு	ஆடவன், ஆண்பிள்ளை
பெண்பிள்ளை ஆள்	காரா, காரான்
பெண்பிள்ளைப் பிள்ளை	பெண், பெண்டு, பெண்பிள்
பெண்பெண்டாட்டி	பெண்பிள்ளை [ஜோ]
மாங்காய்ப் பழம்	பெண், பெண்டு, பெண்டா
வெந்நீர் தண்ணீர்	மாம்பழம் [ட்டி]
	வெந்நீர்.

பச்சைத் தண்ணீர், சுடுதண்ணீர் என்பன பொருள் பற்றினவேனும் அத்துணைச் சிறந்தவல்ல. தண்ணீர், வெந்நீர் என்பனவே தகும்.

கேட்டு வாசல், ஓப்புக்கடை என ஆங்கிலச் சொற்களோடு தமிழ்ச்சொற்களை இணைத்து மிகைபடத் தூறுவது பெருவழுவாகும்.

அவைகள், ஒருவர்கள், சிலர்கள், பலர்கள், குருமார்கள் என வீணாக இரட்டைப்பண்மையா பெழுதுவதும் தவறாகும்.

## 10. மகுடச் சொற்கள் (Disguised and Corrupted Words)

அகங்காரம் - ஆங்காரம், அதிகமான் - அதியமான், அம்மான் மங்கையார் - அம்மங்கார், அருமருந்தன்ன-அருமந்த, (அவிழ்-அவிழ்து) - அவிழ்து - அவிழ்து - அழுது, அவிழ்தம் - அவிழ்தம் - அழுதம், ஆசிரியன் - ஆசான், ஆள்வார் - ஆழ்வார், இயல்-ஏல், இராக்கதன்-இராக்கன், எம்பெருமானு - எம்பார், கடிகையாரம் - கடிகாரம், கருநடம்-கன்னடம், காடு கிழாள்-காடுகாள், காமம்-மருவு-காமரு - காமர், கிடங்கு-கிட்டங்கி, கிழவன் - கிழான், குறும்பி-குதும்பி, கொள் கொம்பு-கொளுகொம்பு-கொழுகொம்பு, கொள்ளன்-கொழுகன், கோர்-கோ, கோரவை-கோவை, சார்-த்து - சாத்து, சீர்த்தி-சீர்த்தி, ஸ்மரனு-மரணை (வ.), சிறுதனம்-ஸ்ரீதனம் - சீதனம். சுருதி-சுதி (வ.), சுமை யடை-சும்மாடு, செய்கு அப்துல் காதி-சீதக்காதி, தமப்பன்-தகப்பன், திரு-ஸ்ரீ-சி, துணை-தனை, எத்துணை - எத்தனை, நகையாண்டி-நெயாண்டி, நியமிருமெ (வ.), பகுதி-பாதி, படாகை-பதாகை, பரசு-பிராய், பறண்டு - பிறண்டு, பெயர் - பேர், பெயரன் - பேரன், பெருமகன்-பெருமான்-பெம்மான்-பிரான் ; பெருமாட்டி-பிராட்டி, பெருமகள் - பெருமாள், பேர்த்தி - பேத்தி, பொழுது-போழ்து - போது, மகிடாசரன் - மயிடாசரன்; மணவாட்டி - மணுட்டி, மணவாளன் - மணுளன், மயல்மால், மருமகன்-மருமான் அல்லது மருகன், மருமகள்-மருமாள், மார்யாப்பு - மாராப்பு, மிகு-மீ, மிகுதி-மீதி, வினைகெடு - மெனக்கெடு, முகக்கூடு - முக்காடு, முகட்டுப் பூச்சி-மோட்டுப்பூச்சி-பூட்டைப்பூச்சி - பூட்டை, முகளை-மீமாளை, மூஞ்செலி (மூஞ்சி+எலி) மூஞ்சரு-மூஞ்சறு மூஞ்சுறு, மேல்-மே, மீ ; மைத்துனி-மதினி (வ.), மைந்தன் - மைஞ்சன் - மஞ்சன், வரணம் - வருணம், வாழ்நன்-வாணன், விகிதம்-விதம், வியர்-வேர், விழு-வித், விழுது-வித்து, வெந்தாணம்-வெஞ்சாணம் - வெஞ்சனம்-வெஞ்சனம் ; வேண்மகன் - வேண்மான், வேண்மகள்

வேண்மாள், வேய்வு - வேவு, பண்டிதன் - பண்டுவன், பெருமால் - பெருமாள், மரக்கல வரையர் - மரக்கலராயர்-மரக்கர்யர்.

### 2. இடப்பேயர் மறுது

அமராபதி - அமராவதி; அளகாபுரி - அளகை; ஆற்றார் - ஆறை; உஞ்ஜயினி - உஞ்சை; உறையூர் - உறந்தை; எருசலேம், எருசலீ, சாலேம்; கரிவலமவந்தநல்லூர் - கருவை; கருந்திட்டைக்குடி-கரந்தை; ஒற்றைக்கல்மந்தை-உதகமண்டலம் (Ootacamund) உதகை; களத்தார் - களந்தை; காஞ்சிபுரம் - காஞ்சி - கஞ்சி - கங்கி \*காளிக் கோட்டம் - காளிக்கட்டம் - கல்கத்தா (Calcutta); குடமூக்கு - (கும்பகோணம்) குடந்தை; குத்தாலம்-குற்றூலம்; குன்றத்தார் - குன்றை; கைலாயம் - கைலை; கோயம்புத்தூர் - கோவை; \*கோழிக்கோடு - கள்ளிக்கோட்டை; சனகாபுரம் - சனகை; \*செங்கறுநீர்ப்பட்டு-செங்கற்பட்டு; சென்னப்ப பட்டினம் - சென்னப்பட்டினம் - சென்னை; சேரன்மாதேவி - சேர்மாதேவி; சேரலம் - கேரலம் - கேரளம்; சேற்றார் - சேறை; சோழநாடு-சோன்னடு; சோழன் வந்தான் - சோழவந்தான்; தஞ்சாக்கூர் - தஞ்சை; தஞ்சாவூர் - தஞ்சை; திருச்சிராப்பள்ளி - (திரிசிரபுரம்) - திருச்சினப்பள்ளி - திருச்சி; (திரு)செந்தார் - செந்தில்; (திரு)நெல்வேலி - நெல்லை; திருவாவடுதுறை - துறைசை; திருவதங்கோடு - திருவிதாங்கூர் - திருவாங்கூர்; துவாரகை - துவரை; தொண்டைமான் நாடு - தொண்டைநாடு; நாகபட்டினம் - நாகை; பட்டினம் - பட்டணம்; பல்லவபுரம் - பல்லாவரம்; பாண்டியநாடு - பாண்டிநாடு; பாலாறு - பாலி; புதுச்சேரி - புதுவை; புத்தூர் - புதூர்; பெண்ணுகடம் - வெண்ணுடம்; பெத்லகேம் - பெத்தலை, பெத்தேல்; பெரும்புனியூர் - பெரம்பஹூர்; பொதியில் - பொதியம், பொதிகை; பொதினி - பழனி; மகாமல்லபுரம் - மகாபலிபுரம்; மனிமாலன்பட்டி - மகிழை; மங்கலாபுரம் - மங்கஞ்சூர்; மயிலாப்பூர் - மயிலை; மலையமான் நாடு - மலாடு; மழவராயன் பட்டி நாம் - மழுவை; மயிலாடுதுறை - மரழூரம் - மாயவரம்;

வண்ணார்பேட்டை - வண்ணை; விருதுநகர் - விருதை; வீர  
கேரளன் புத்தூர் - வீராளம்புத்தூர்; வைகுந்தம் -  
வைகுண்டம்.

பாண்டமங்கலம் (பாண்டவர் மங்கலம்) பூந்தமல்லி  
(பூவிருந்தவல்லி) முதலிய தமிழ் மருஉக்களையும், கோடு  
(கோடைக்கானல்) ஊட்டி (உதகமண்டலம் - Ootaca-  
mund) முதலிய ஆக்கில மருஉக்களையும், தமிழ் உரை  
நடையில் அகற்றல் வேண்டும்.

## 11. குறைச் சொற்கள்

(Loss of Letters)

### i. முதற்குறை (Aphesis) :—

கன்று - அன்று (ஏ.); கோநாய் - ஒநாய்; சமண் -  
அமண்; சிப்பி - இப்பி; சுளுக்கு - உளுக்கு; தழல் - அழல்;  
தாமரை - மரை; திமில் - இமில்; மலர் - அலர்; மலை-இலை;  
பாக்கை - ஆக்கை; யாடு - ஆடு; யாப்பு - ஆப்பு; யாமை -  
ஆமை; யார் - ஆர்; யாளி - ஆளி; யாளை - ஆளை; வளை -  
அளை.

### ii. இடைக்குறை (Syncope) :—

உருண்டை - உண்டை, ஊஞ்சல் - ஊசல், கூண்டு -  
கூடு, தேய்வட்டை-சோய்வடை, தொள்ளாயிரம்-தொன்ன  
யிரம், தொள்ளை - தொளை, பூண்டு - பூடு, பெட்டை -  
பெடை, மூட்டை - மூடை.

### iii. கடைக்குறை (Apocope) :—

உம்பின் - உம்பி, எம்பின் - எம்பி, தம்பின் - தம்பி,  
நும்பின் - நும்பி.

## 12. மிகைச் சொற்கள் (Paragogic)

i. முதன்மிகை (Prothesis) :—

அவை - சவை, ஆறு - யாறு, இனோ - சினோ.

ii. இடைமிகை (Epenthesis) :—

இலகு - இலங்கு, காதம் - காவதம், பண்டசாலை - பண்டகசாலை, பரவர்-பரதவர், விலகு-விலங்கு, விலங்கம்-வில்லங்கம்.

iii. கடைமிகை (Epithesis) :—

இதற்கிலக்கியமானவை ‘பல்வடிவச் சொற்கள்’ என்னும் தலைப்பின் கீழ்க் குறிப்பிட்டிருப்பதால், இங்கு எடுத்துக்காட்டுகள் தரப்பட்டில்.

## 13. போலி

(Interchange and Permutation of Letters)

**அ—ஆ:** அளவு-அளாவு, உலவு - உலாவு, கடம்-கடாம், கடவு - கடாவு, குலவு-குலாவு, சுலவு - சுலாவு, துழவு - துழாவு, நடத்து - நடாத்து, நிலவு - நிலாவு, படம்-படாம், பரக்கு - பராக்கு, பரவு - பராவு, வளவு - வளாவு, விரவு - விராவு, வினவு - வினவு.

**ஆ—இ:** அரசன் - அரைசன்.

**இ—அ:** நிலைமை - நிலமை, பையல் - பயல், பையன்) - பயன், மையல் - மயல்.

**ஐ—ய:** கைலை - கயிலை.  
(அய்யா, வயித்தியன், பயித்தியம் போன்ற வட்வங்கள் உரைநடைக்குரியனவல்ல. ஐ - அய், போலி சொல்லிறுதியில் வராது.

**ஒத்து-அவ் :** ஒளவை - அவ்வை.

**கு-ய :** அரைசன்-அரையன், கலசம்-கலயம், குசவன்-  
குயவன், கைலாசம்-கைலாயம், தேசம்-தேயம்,  
நாராசம் - நாராயம்.

**ஒ-ச :** ஒடி - ஒசி, குடவன் - குசவன்.

**ட-ர :** படவர் - பரவர், முகடி - முகரி.

**த-ச :** மாதம் - மாசம், அத்தன் - அச்சன்.

**ஞ-ஞு :** ஐந்தாறு - ஐஞ்தாறு, நயம் - ஞயம், நாண் -  
ஞாண், நாயிறு-ஞாயிறு, பைங்னீலி - பைஞ்ஞீலி,

**ப-வ :** பகு - வகு, பதி - வதி, படிவம் - வடிவம்.

**ம-ந :** முகம் - நுகம், முனி - நுனை, முனை - நுனை.

**ம-வ :** குமி-குவி, மிஞ்சு-விஞ்சு, மீறு-வீறு, மேய்-வேய்.

**ம-ன-ன :** அறம்-அறன், கடம்-கடன், கலம்-கலன், குணம்-  
குணன், குலம் - குலன், பயம் - பயன், புலம் -  
புலன், புறம் - புறன்.

**ம-ன-ல :** திறம் - திறன் - திறல், மறம் - மறன் - மறல்.

**ப-ச :** அயர்-அசர், இயை-இசை, ஸயல்-ஸசல், கயம் -  
கசம், கைகேயி-கைகேசி, நெயவு-நெசவு, நேயம்-  
நேசம், பியை-பிசை, யாமம்-சாமம், வயம்-வசம்.

**ந-ன :** இருப்பை - இலுப்பை:

**ஞ-ஞ :** குடல்-குடர், குதில்-குதிர், சாம்பல்-சாம்பர்,  
பந்தல் - பந்தர், கூதல் - கூதர்.

**த-ஏ :** கம்பலம் - கம்பளம், செதில் - செதிள், திமில் -  
திமிள், மங்கலம் - மங்களம், மதில் - மதிள்.

**ந-ங :** குவை - குகை, சிவப்பு - சிகப்பு, சாவ - சாக,  
தாவம் - தாகம், படவு - படகு.

கெருடன், கெர்வம், தெரிசனம் முதலிய அ-அ போலிகளும் பிச்ச (பித்து) வைச்ச (வைத்த), முதலிய த-ச போலிகளும் வழுவாகும். அசிரை, உசரம், உசிர், பசன், மசங்கு முதலிய ய-ச போலிகள் இழிவழக்காகும்.

### i. இலக்கணப் போலி :—

கோவில் - கோயில், கதுவாலி - கவுதாரி, சதை - தசை, ஞமிறு - மிஞ்சு, விசிறி - சிவிறி, வைசாகி - கவகாகி.

### ii. போலித்திரிபு :—

இகல் - இசல் (to compete); ஈந்து - ஈஞ்சு; உடன் பிறந்தான் - உடம்பிறந்தான் - உடப்பிறந்தான்; ஐஞ்சு - அஞ்சு; கை - கய - கச; கோடு - கோனு; கவுதாரி - கெளதாரி; திறம் - திறன் - திறல்; துருக்கர் - துலுக்கர்; கீத்து - நிச்சு; நீந்து - நீஞ்சு; பக்கம் - பக்கல்; பையன் - க்பைல் - பயல்; மறம் - மறன் - மறல்; மெந்தன் - மஞ்சன்; வண்டி - பண்டி; வரயில் - வாயல் - வாசல் - வாய்தல்.

## 14. பல்வடிவச் சொற்கள்

(Polyforms of Words)

அக்கை, அக்கா, தமக்கை; ஆங்கனம், அங்கனம் அங்கனம்; அங்ஙன், அங்கு, ஆங்கு; அடைமானம், அடைவு, அடவு, அடகு; அண்ணன், அண்ணுச்சி, அண்ணுத்தை; அண்மை - அணிமை; அரண், அரணம், அரா, அரவு, அரவம்; அவகாசம் (வ.); அவை, அவையம்; அற்பசி, ஜப்பசி; ஆ, ஆன்; ஆசனம் ஆதனம் (வ.); ஆண்டு, யாண்டு; ஆனமா, ஆத்துமா, ஆத்துமம்; ஆயுள், ஆயுச (வ.); ஆறு, யாறு; இங்கு, சங்கு; இடம், இடை; இயேசு, ஏசு; இரா, இரவு, இராத்

திரி; இருன், இருட்டு; இலை, இலக்கு; இறப்பு, இறவாணம், இறவு; இரு, இருல், இருட்டு; உச்சி, உச்சம்; உடல், உடம்பு; உடுக்கு, உடுக்கை; உத்தரம், உத்திரம், (தூண்); உத்தரவு, உத்தரம், உத்தாரம்; உபாத்தியாயர் (வ.), உவாத்தியாயர், வாத்தியாயர், வாத்தியார்; உரு, உருவு, உருவம்; உலாவு, உலாத்து; ஊம், ஊமை; எலு மிச்சை, எலாமிச்சை; எழு, எழும்பு; என், என்ன, என்னை; ஏம், சேம்; ஒட்டகம், ஒட்டடை.

ஒன்றுன், ஒந்தான், ஒந்தி; கடிகை, கடகம்; கடிகை, கடிகாரம்; கடிதம், கடிதாசி; கடை, கடைசி; கதவு, கதவம், கதவல்; கருடன், கலுழுங்; கருப்பு, கறுப்பு, கருத்தை, கருவல், கருமை; கருமம், கன்மம்; கருத்தா, கருத்தன் (வ.); கவி, கவிதை (வ.); கவுதாரி, கெளதாரி; கழாய், கழை; களம்பழம், களாம்பழம், களாப்பழம்; களா, களவு; கள்ளன், கள்வன்; களு, கனவு; கண்ணி; கண்ணிகை; காக்கை, காகம்; காதம், காவதம்; கால், காலம், காலை; காவிரி, காவேரி; கிளி, கிள்ளை; கான், கானம், கானகம்; கிழம், கிழுடு; குச்சி, குச்சி; குச்சி, குஞ்சம்; குஞ்சி, குஞ்சி; குடம், குடகு; குடுக்கை, குடுவை; குடும்பி, குடுமி; குட்டு, கொட்டு; குணம், குணக்கு; குமாரி, குமாரத்தி; குவை, குவால், குவியல், குப்பல், கும்மல்; குழம், குழவு; குழவி, குழந்தை; குழு, குழுல்; குளிர்ச்சி, குளிர்மை; குள்ளம், குள்ளல், குள்ளை; குறும்பி, குதும்பி; குற்று, குத்து; கூடகாரம், கூடாரம்; கூவல், கூவம்; கூற்று, கூற்றுவன், கூற்றம்; கொசு, கொசுகு, கொதுரு; கொட்டாப்புளி, கொட்டுப்பிடி; கொப்பூழ், கொப்புள்; தொப்பூழ், தொப்புள்; கொம்பு, கொப்பு (branch); கோவ்வை, கோவை; கோ, கோண்; சகடு, சகடம், சகடை, சாகாடு; சக்கரை, சருக்கரை; சட்டம் சட்டகம்; சதுரம், சதுக்கம், சமுக்கம், சவுக்கம் (வ.); சமம், சமானம்; சமர்த்து, சாமார்த்தியம்; சரண், சரணம்; சரிதம், சரிதை, சரித்திரம்; சலங்கை, சதங்கை; சாணி, சாணம்; சாந்தம், சந்தனம்; சாயுங்காலம், சாயங்காலம்,

சாயுந்தரம், சாயந்தரம்; சிலம்பு, சிலம்பும்; சிவப்பு, சிவலீ; சிவத்தை, செம்மை; செக்கர், சிறூர் - சிறுவர் ; சிறை, சிறகு, சிறகர்; சீர், சீரை; சுப்பி, சுப்பல்; சள்ளை, சூளை; சுறு, சுறவு, சுறவும்; சுடாமணி, சுளாமணி; சொட்டை, சொத்தை; செம்மை, செவ்வை, செப்பம்; செய்பொருள், செய்ப்புபொருள் ; சேரன், சேரல் சேரலன்; சொற்கேட்டான், சொக்கட்டான் ; தங்கை, தங்கச்சி ; தட்டான் பயறு, தட்டைப்பயறு ; தந்தை, தாதை; தபம், தவம்; தபசு, தவசு; தப்பு, தப்பிதம்; தயை தயவு (வ.); தருமம், தன்மம்; தழல், தணல்; தாவு, தான்டு; திறம், திறமை; திறணை, திண்ணை; துண்டு, துண்டம்; துளி, துள்ளி, துமி; துலா, துலை; துளசி, துளவு, துளவும், துளாய், துழாய்; துளு, துளுவும்; துறடு துறட்டி, தோட்டி; துண், தூணம்; தெய்தி, தேதி; தெண்ணை, தெங்கு; தேவு, தெய்வம், தேவதை ; தொள் தொடு, தோண்டு; தொலை, தொலைவு; தொள்ளை, தொளை, தூளை; தொறும், தோறும்; தோல், தோலி; நகர், நகரி, நகரம்; நடுவே, நடுவண், நாப்பன்; நடுநிலை, நடுவுநிலை ; நடம், நட்டம், நடனம், நாட்டியம்; நட்டம், நட்டி (வ.); நண்பு, நட்பு; நலு, நறவு, நறவும்; நனு, நனவு; நா, நாவு, நாக்கு; நாயகன், நாயன்; நாயக்கன், நாய்க்கன்; நாரத்தை, நாரந்தம்; நான்கு, நாலு; நிதி, நிதியம்; நிலா, நிலவு; நீ, நீண்; நீழல், நிழல் ; நீடு, நீடி ; நின், நுன், உன்; நீல், நீலம்; நும், உம்; நெஞ்சு, நெஞ்சம்; பச்சை, பசுமை. பைமை; பச்சைப்பயறு, பாசிப்பயறு; படிவம், வடிவம், வடிவு; பண்டசாலை, பண்டகசாலை; பரவு, பராவு, பரசு: பரிட்சை, பரிச்சை (வ.); பருமன், பருமை; பா; பாட்டு; பாசம், பாசி; பிடர், பிடரி; பிடா, பிடவு, பிடவும்; புலை, புலால், புலவு; புழுகு, புஜுகு; புறு, புறவு, புறவும்; பூளை, பூசை; பெடை, பெட்டை, பேடு, பேடை; பெட்டி, பெட்டகம்; பெண், பெண்டு; பொத்தகம், புத்தகம், போகடு, போடு; மகாமகம், மாமாங்கம்; மகிழ்நன், மகினன்; மங்கலியம், மாங்கலியம்; மடம், மட்டமை; மத்திமம், மத்திப்பம் (வ.); மத்தியானம், மதியம் (வ.);

மனம், மனது, மனச; மனிதன், மனுடன், மாணிடன்(வ.); மன்று, மன்றம்; மார், மார்பு, மருமம்; முத்து, முத்தம்; முழு, முழா, முழவம்; முழுது, முழுவது, முழுவன், முழுமை; முன்னில், முன்றில், முற்றம்; முந்தாநாள், முன்றூநாள்; முனி, முனை; நுனி, நுனை, நுதி, கொனை; வங்கம், வங்காளம்; வலி, வலிமை, வலுவு, வன்மை, பலம்; வலாட்டியன், பலாட்டியன்; வயிரம், வைரம்; வல்லமை, வல்லபம்; வழமை, வழக்கம்; வளை, வளைவி, வளையல்; வாணிகம், வாணிபம், வணிகம்; வாய்பாடு, வாய்ப்பாடு; வாவல், வெளவால்; வான், வானம்; (விட்டனு) விட்டுனு, விண்டு; வித்து, விதை, விரை; விழா, விழுவு; விளா, விளவு, வெள்ளில்; வெள்ளோ, வெளுப்பு, வெண்மை; வேடன், வேடுவன், வேட்டுவன்; வேட்டம், வேட்டை; வேண்டாம், வேண்டா. குன்றப் மதியம் என்பன பருமைப் பொருளீறும் (Aug, Sfx-ஆம்) விட்டில் புட்டில் என்பன குறுமைப் பொருளீறும் (Dim, Sfx-இல்) பெற்றவையாம். பையல், பைதல்.

ஆல், ஆன், (3); ஒடு, ஓடு, உடன், (3); இல், இன், (5) என்பன வேற்றமையுருபுகள்.

தொழிற்பெயர்கள் மாறும்போது வேறு வடிவாகத் தோன்றும். சில ஈறுகட்டுப் பொருள் மாறும்; சில ஈறுகட்டுப் பொருள் மாறு.

விணைமுதனிகை

எ - டு : i. கொன்

தொழிற்பெயர்கள்

கொள்ளல், கொள்கை, கொள்ளை,  
கோன் (பொருள் மாறியவை)

ii. வஞ்சி வஞ்சை வஞ்சம், வஞ்சை, வஞ்சகம் (பொருள் மாறுதலை)

## 15. பன்முறைச் சொற்கள்

(Alternative forms of Words and Phrases)

### i. பேயர்ச்சோல் :—

செய்பொருள், செய்ப்படுபொருள்; பலபல, பலப்பல,  
பற்பல; பன்முன்று, பதின்முன்று; சிலசில, சிலச்சில  
சிற்சில; முன்கை, முன்னங்கை.

பத்தாம் இடக் கல்வை யெண்ணுப் பேயர்களின்  
வருமொழியான பது என்பது பான் என்றும் வடிவு  
பெறும்.

எ - டு: ஒன்பது - ஒன்பான்; இருபது - இருபான்.

### ii. வேற்றுமை :—

4-ஆம் வே. அவற்கு, அவனுக்கு (ஒருமை)

அவர்க்கு, அவருக்கு, } பன்மை அல்லது  
அவர்கட்கு, அவர்களுக்கு. } உயர்வுப்பன்மை

3-ஆம், 7-ஆம் வேற்றுமையுருபுகளுடன் ஏகாசமும்,  
நின்று என்னும் 5-ஆம் வேற்றுமையுருபுடன் உம்மை  
நிடைச் சொல்லும் பொருளின்றிக் கூடிவருவது வழு  
வேலும், வழக்கு நோக்கி அமைக்கப்படும். ஆயினும்.  
பொருளாற்ற சொற்களை நீக்கி யெழுதுவதே நன்றாம்.

எல்லாம் என்னும் சொல் ஒரு பெயரின்பின் வரின்  
கிளைமொழியிலேலும், வருமொழியிலேலும் உருபேறும்.

எ - டு: அவற்றையெல்லாம், அவையெல்லாவற்றையும்.

### iii. வினைமுதனிலை, வினைமுற்று, வினையடிப்பேயர் :—

ஆ, ஆரு; ஆயிற்று, ஆயினது, ஆனது; உடையது,  
உடைத்து; ஏற்கா, ஏலா; சிறியது, சிறிது; செய்வேன்,  
செய்கேன்; தூயது, தூய்து; நகு, நகை; நக்கான், நகைத்  
தான்; நினைந்தான், நினைத்தான்; நினைவு, நினைப்பு (ஞாப

கம்); புக்கான், புகுந்தான்; போ, போகு, போது; போகடு, போடு; போனென், போயினென், போந்தான், போகினென்; விடுத்தான், விட்டான்.

பல வினைகளின் புடைபெயர்ச்சி (Conjugation) ஒன்றுபோ லிருப்பதால் இங்குக் கூறியவற்றுட் சிலவற்றை வாய்ப்பாடுகளாகவே கொள்க. மின் வருவனவற்றிற்கும் சுதொக்கும்.

சில ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுக்கள் அது, து என்னும் இரு விகுதிகளையும் ஏற்கும். (து-அது என்பதன் முதற்குறை).

எ - ④ :

அன்னது, அற்று (அன்+து); கண்ணது, கட்டு (கண் +து); தன்மையது, தன்மைத்து; தானது, தாட்டு (தான்+து); பாலது, பாற்று (பால்+து).

ஒப்புவி, தப்புவி என்னும் பிறவினைகள், முறையே, ஒப்பி, தப்பி என மருவி வழங்கும். உடுத்து, சோற்று என்னும் பிறவினைகள் இன்று தன்வினைகளாகவும் வழங்குகின்றன.

ன், ர், ல், ம், ள், ன் என்ற மெய்ப்பிற்று வினைப்பலுக்கள், புடைபெயர்ச்சியில், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உகரச்சாரியை பெற்றும் பெருதும் வரும்; வழக்கறிந்து கடைப்பிடிக்க.

எ - ⑤ : மி. காலம்

உண்ணுகிறோன், உண்கிறோன்  
சோருகிறோன், சோர்கிறோன்  
சொல்லுகிறோன், சொல்கிறோன்  
அமிழுகிறோன், அமிழ்கிறோன்  
கொள்ளுகிறோன், கொள்கிறோன்  
தின்னுகிறோன், தின்கிறோன்

எ. காலம்

உண்ணுவான், உண்பான்  
சோருவான், சோர்வான்  
சொல்லுவான், சொல்வான்  
அமிழுவான், அமிழ்வான்  
கொள்ளுவான், கொள்வான்  
தின்னுவான், தின்பான்

இங்குக் கூறப்பட்டவற்றுள், ரகரமெய் யொழிந்த ஈற்றையுடைய வினைமுதனிலைகள் ஒருமையேவலினும் இங்கணமே இருநிலைப்படும்.

எ - டு: சொல், சொல்லு

iv. பெயரேச்சம்:—

உடன்பாடு—ஆன, ஆகிய, ஆய; போந்த, போதிய,  
போதுமான; போன, போகிய, போய, போந்த.

எதிர்மறை—செய்யவொண்ணது, செய்யவொண்ணு,  
செய்யொண்ணு, செய்யொனு,

v. வினையேச்சம்:—

ஆய், ஆக (எ - டு: விரைவாய், விரைவாக); ஆயு,  
ஆகி; இருக்க, இருப்ப; உடுத்து, உடுத்தி; என்று, என;  
செய்ய, செய; செய்யின், செயின்; தூய், தூயி; வர, வர்த்து,  
வருதற்கு, வருவதற்கு; வரின், வந்தால், வந்தக்கால்.

ககரவீற்று நிகழ்கால வினையேச்சங்களைப் பகர வீறுக  
ஏழுதுவது இலக்கிய நடையாகும்.

எ - டு: இறக்க - இறப்ப, விழிக்க - விழிப்ப.

சில வினைகள் எதிர்மறையில் வலிமிக்கும் மிகாதும்  
இரு வடிவாய் நிற்கும்.

பெ. ட.

வி. ட.

வி. மு. [ஒன்றன்பால்]

ஏ - டு	இராத,	இராமல்,	இராது,
	இருக்காத.	இருக்காமல்.	இருக்காது.

vi. இடைச்சோல்:—

But-ஆயின், ஆனால், Either...or-ஆவது, ஆகிலும்,  
ஆயினும், ஆனாலும், ஆதல், ஆக, எனினும், ஏனும்.

‘ஆவது,’ ‘ஆகிளும்’ முதலிய மறு நிலையினைப்புச் சொற்கள் (Alternative Conjunctions) மறுநிலைப் பட்ட ஒவ்வொரு சொல்லோடும் அல்லது சொற்றெடு ஓடும் சேர்ந்துவரும்.

எ - டி: நானுவது அவனுவது,  
மருதன் வந்தானேனும் முருகன் வந்தானேனும்.

## 16. சொன்மயக்கம்

### (Confusion of Words)

இன்வருஞ் சொற்களை ஒன்றேடொன்று மயக்குதல் கூடாது.

அதிகம்-அளவைக் குறிப்பது; அநேகம் (வ.) எண்ணைக்குறிப்பது.  
அதிக-பெயரச்சம். அதிகம்-பெயரும்வினையெச்சமும்.  
அரிவாள் : அறவாள்.

பொருள்களைச் சிறியதாயாரியும் வாள் அரிவாள். (அரிவாள்மனை)  
பொருள்களை அறுக்கும் வாள் அறவாள் (வெட்டறவாள்)

அரைப்படித்தவன் - குறைவாகக் கற்றவன்; அறப் படித்தவன் - முற்றக் கற்றவன்.

அல்ல : இல்லை.

ஒன்று இன்னென்றல்லாமையை அஞ்சு அல்ல என்னுஞ் சொற் குறிக்கும்: ஒன்று ஒரிடத்தி வீண்மையை இல்லை என்னுஞ் சொற் குறிக்கும்.

எ - டி: அவை மரம் அல்ல - They are not trees.  
அழகன் இங்கே இல்லை - Alagan is not here.

அவன் அரங்கனில்லை என்பது வழு.

அவசரம் (வ.) Urgency: அவசியம் (வ.) - Necessity.

அனி (ஏ.) - to present : கொடு (ஏ.) - to give.

அறிவிப்பு - Notice, அறிக்கை - Report.

ஊர்கோலம் - ஊரை வலமாகச் சுற்றுமல் ஊர்ந்து செல்லல். ஊர் தல் - வாகனத்திற் செல்லல், பையச் செல்லல்.

ஊர்வலம் - ஊரை வலமாகச் சுற்றுதல்.

எத்தனை - எண்குறிப்பது; எவ்வளவு - அளவு குறிப்பது; எத்துணை - இரண்டுக் குறிப்பது.

ஒவ்வொரு - each, இடையிடையொரு; ஒரே ஒரு-இடையிடையொரு; ஒரேயொரு - only one.

கட்டடம் (தொ. பெ.) binding, setting, building. construction: கட்டிடம் (இடப்பெயர்) a building.

குமரன் - இளைஞன், வீரன்; குமாரன் (வ.)-மகன்.

குமரி-இளையன், வீரி; குமாரி (வ.)-மகள்.

குற்றஞ்சாட்டு - to accuse: குற்றஞ்சாற்று - to tell the crime.

முகம் வழி (பிறன் பொருட்டு); முகம் வழித்துக் கொள். (தற்பொருட்டு). கொள் - Reflexive sign.

சிறப்பு-excellence, peculiarity; விதப்பு - specificity.

தகப்பனூர் - ஒருமை (உயர்வுப்பன்மை); தகப்பன் மார் - பன்மை.

தாழ்மை - humility; தாழ்வு = இழிவு, கீழ்மை.

தீஞ்சவை = இனிய சவை; தீச்சவை - தீய சவை.

தேன்+சவை-தேஞ்சவை, தீஞ்சவை. தீ (தீமை) + சவை - தீச்சவை.

இத்தகைய தொடர்களில் மெலிதோன்றுமிடத்து இனிமைப் பொருள்; வலிதோன்றுமிடத்துத் திமைப் பொருள்.

தீன் - தின்பண்டம்; தீனி - விலங்குணவு; சாப்பாடு - மக்களுணவு.

தேர் - to become proficient; தேறு - to pass an exam. தேர்ந்தெடு - ஏ. to examine and select; தெரிந்தெடு - ஏ. to select without examination.

நட்டு-ஏ. to fix in the earth; நாட்டு - ஏ. to establish.

நிறுத்து - ஏ. to stop, to post, to make anything stand; நிறவு - ஏ. to establish.

நுழைதல் - இடுக்கமான வழியிற்புகுதல்; புகுதல் - விசாலமான வழியிற்புகுதல். (புகவச்சிட்டை நுழைவுச் சிட்டு என்பது தவறு).

பசப்பால் - Cow's milk; பசம்பால் - raw or green milk.

பண்டிகை - வீட்டிற் கொண்டாடப்படுவது; திரு விழா - வெளியே கொண்டாடப்படுவது.

பருமை - bulk; பெருமை - greatness, dignity, pride, excess, increase.

பூக்கொல்லி - flower garden; பூங்கொல்லி - அழகிய தோட்டம்.

இத்தகைய தொடர்களில் பூ என்பது மலரைக் குறிப் பின் பெரும்பான்மை வலியும் சிறுபான்மை மெலியும் மிகும்; அழகைக் குறிப்பின் மெலியே மிகும்.

பொருள் - meaning, object, substance, matter, subject; காரியம் - effect, purpose, deed, affair.

மாமன் - father-in - law; அம்மான் maternal uncle.

மாமி-mother-in-law; அத்தை-paternal aunt.

மிக்க - பெ. எ.; மிக - வி. எ.

எ - டு: மிக்கலுண், மிகவுண்டான்.

மயில் - peacock; மைல் - mile.

முக்கியமாப் (வ.) - chiefly; பெரும்பாலும் - for the most part.

யாது, எது: சிறிதும் அறியாப் பொருளோப்பற்றி யாது என்றும், சிறிது அறிந்த பொருளோப்பற்றி எது என்றும் வினவல் வேண்டும். இங்கனமே யார், எவர் என்பனவும்.

எ - டு: வரகு யாது; கேழ்வரகு எது.

வடுகக்கண்ணன் - வடுகக் குலக் கண்ணன்; வடுகங்கண்ணன் - வடுகன் ஆகிய அல்லது வடுகன் மகன்கண்ணன்.

வருமானம்-Proper income; வரும்படி Additio-nal income; வருவாய் - resource.

வழக்கம் - habit, custom; பழக்கம் - practice, acquaintance; வழிபடு - வணக்கு; வழிப்படு-வழிமேற்செல்.

விவரி (வ.)-ஏ. to give the details of; விரி - ஏ to expand.

வெள்ளாளன் - நிறம் பற்றிய பெயர்; வெளாளன் - வெளாண்மைபற்றிய பெயர்.

‘ஆர்’ ஈறுபெற்ற குலப்பெயர்கள் ‘ஓர்’ விகுதி பெற்ற பொருள் மாறிவிடும்.

எ - டு: ஒதுவார் - ஒதுவோர்  
முதலியார் - முதலியோர்.

**குறிப்பு:**—மேற்காட்டிய சொல் வேறுபாடுகள் எனிமையும் தெனி அம் பற்றி ஆங்கிலச் சொற்கள் வாயிலாய் விளக்கப்பட இல்லன.

## 17. சொற்குறுக்கம் (Abbreviations)

மாணவர் கட்டுரைகளில், ஏஸ் (ஆண்டு) மீ., எ., கி. மு., கி. பி. என்ற குறுக்கங்களைத் தனிரப் பிற குறுக்கங்களிருத்தல் கூடாது.

பெருந்தொகைகளைக் குறிப்பிடும்போது, ஐஞ்சொல் அல்லது அமைபவற்றை எழுத்தாலும், பிறவற்றை எண்ணு அம் குறிக்கலாம்.

எ - டு: நாவாயிரத் தெழுநூற் ரூன்று, 23714.

P. T. O. என்பதை து. ம. பா. (அன்புகூர்க்கு மறுபக்கம் பார்க்க) என்று குறிக்கலாம்.

### III. சொற்றெருடியல் - SYNTAX

#### 1. சொற்றெருடர் அமைப்பு

#### Structure of Sentence

சொற்றெருடர், தனிச்சொற்றெருடர் (Simple Sentence), கூட்டுச் சொற்றெருடர் (Compound Sentence), கலப்புச் சொற்றெருடர் (Complex Sentence) என மூவகைப்படும். இம்மூன்றும் அல்லது இவற்றுள் இரண்டு சேர்ந்தது கதம்பச் சொற்றெருடர் (Mixed Sentence) ஆகும்.\*

எ - ① : பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது.— தனிச்சொற்றெருடர்.

பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது ; அதன்பின், பாண்டியன் சோழநாட்டின் ஒரு பகுதியைக்கைப்பற்றினான்.—கூட்டுச் சொற்றெருடர்.

பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது தென்று சிலப்பதிகாரங் கூறுகின்றது.—கலப்புச் சொற்றெருடர்.

பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது ; அதன்பின், பாண்டியன் வடக்கே வந்தான் என்று தமிழ் நால்கள் மிகத்தெளிவாய்க் கூறினாலும், சிலர் இதை ஒப்புக் கொள்கின்றிலர்.—கதம்பச் சொற்றெருடர்.

கூட்டுச் சொற்றெருடரில், இரு சொற்றெருடர் (Clauses) இருப்பின் இணைக் கூட்டு (Double) என்றும், பல சொற்றெருடரிருப்பின் பல்கூட்டு (Multiple) என்றும் கூறப்படும்.

**குறிப்பு:**—இலக்கணங் தெரியாத இளமாணவர் கதம்பச் சொற்றெருடர் எழுதுதல் கூடாது.

\* சொற்றெருடர் வகைகளின் வரையறைகளை, அதாவது இயல்வினக்கங்களை (Definitions) உயர்தரக் கட்டுரை இலக்கணத்துட்ட கண்டுகொள்க.

(i) சொன்முறை (order of Words):—

ஒரு சொற்றெழுத்தில் எழுவாய் முன்னும் பயனிலை பின்னும் செயப்படுபொருள் இடையிலை மிருத்தலே, இயல் பான முறையாகும்.

எ - ④ : சம்பந்தர் சமணரை வென்றார்.

எழுவா யில்லாது ஒரு சொற்றெழுத்தும் எழுதுதல் கூடாது. நேர்க்கூற்றில் (Direct Speech) மட்டும் தன்மை முன்னிலை எழுவாய்கள் தொக்கு நிற்கலாம்.

எற்றத்தாழ்வான பல பொருள்களைக் கூறும்போது, ஏறுவரிசை (Ascending order of magnitude) யிலாவது, இறங்குவரிசை (Descending order of magnitude) யிலாவது கூறவேண்டும்.

நிரவிறை.

இரு அல்லது பல பொருள்களை ஒரு முறையில் நிறுத்தியின், அவற்றுக் குரிய செய்திகளையும் அம் முறையிலேயே கூறவேண்டும்.

எ - ④ : நாய்க்கரும் கவுண்டரும் முறையே ஈரோட்டிற்கும் சேலத்திற்கும் சென்றனர்.

(ii) முறைமாற்று (Hyperbaton or Inverted Order):—

சில சொற்றெழுத்தினில் வற்புறுத்தம் (Emphasis) காரணமாய்ச் சொற்றெழுத்துப்புக்கள் முறை மாறி வரும்.

எ - ④ : கண்டேன் சிதையை. உண்டே மறுமை.

(iii) சொல்லிடையீடு (Inter-verbal Space):—

சொற்கட்கிடையில் போதுமான இடம் விடல் வேண்டும். இல்லாவிடின், உரைஞன் அல்லது எழுத்தாளன் கருதிப் தொடர்கள் வேறு தொடர்களாக மாறிவிடலாம்.

எ - ④ : அரிசி வசம்பு—அரி சிவசம்பு. மாசம் பத்து - மா சம் பத்து. தலைவி திவசம் - தலைவிதி வசம். ஒரு வயதுப் பிள்ளை - ஒருவயதுப் பிள்ளை.

ஒரே சொல்லைப் பிரித்தெழுதுதலும் கூடாது ; அது வும் பொருள் வேறுபடுத்தலாம்.

எ - ⑤ : பரிவால் (அன்பால்) —பரி வால் (குதினர வால்).

#### (iv) முன்மைநிலை (Priority):—

தழுவகின்ற சொற்களும் சொற்றெடுக்களும், தழுவப்படுகின்ற சொற்கட்கும் சொற்றெடுக்கட்கும் முந்த வேண்டும்.

எ - ⑥ : ‘சிலர் கூறுவர் தம் தாய் தங்கையர் பெயர் ஆதி பகவன் என்பதைத், திருவள்ளுவர் தம் முதற் குறளாற் குறிப் பித்ததாக’ என்பது, ‘திருவள்ளுவர் தம் தாய் தங்கையர் பெயர் ஆதி பகவன் என்பதைத் தம் முதற் குறளாற் குறிப்பித்ததாகச் சிலர் கூறுவர்’ என்றிருத்தல் வேண்டும்.

தழுவுஞ் சொல்லுக்கும் தழுவப்படும் சொல்லுக்கும் இடையில், பொருள் மயக்கத்திற் கிடமில்லாத சொல்லே னும் சொற்றெடுரேனும் வரலாம். அது இடைப்பிறவரல் எனப்படும்.

அறிவும் தொழிலும் பற்றிய சிறப்புப் பெயர், இயற் பெயர் (Proper Name)க்கு முன்னும் பின்னும் வரலாம்; முன்வரின் இயல்பாம்; - பின்வரின் இயற்பெயர் சில விடத்துத் திரியும்.

எ - ⑦ : புலவன் வள்ளுவன் = வள்ளுவப் புலவன்.  
ஆசிரியர் பிரகாசம் சாழுவேல் = பிரகாசம் சாழுவே லாசிரியர்.

ஈடும் எடுப்பும், சிரும் சிறப்பும் முதலீய இணைமொழி கள் நிலைமொழியும் வருமொழியும் முன்பின் முறை மாருமல், மரபுப்படியே வழக்கவேண்டும்.

v. அண்மையிலே (Proximity):—

தமுவகின்ற சொற்களும், சொற்றெழுடர்களும், தமுவப்படுகின்ற சொற்கட்டகும், சொற்றெழுடர்கட்டகும் முந்துவதுடன் இயன்றவரை அணித்தாயு மிருத்தல் வேண்டும்.

‘நீ வந்த காரணத்தை என்னிடம் சொல்’ என்பதை, ‘நீ என்னிடம் வந்த காரணத்தைச் சொல்’ என்று மாற்றி ஒன்று, பொருள் மாறுதல் காண்க.

என்னுப் பெயர்கள், தாம் பிற சொற்களோடு கூடிப் பெயரைத் தமுவம்போது, பிற சொற்கள் பிளவுபடாது ஒரு தொடராயிசைப்பின் அவற்றுக்கு முன்னும், அவை பிளவுபட்டு இருதொடராயிசைப்பின் அவற்றுக்கிடையும் ஒரு தொடரேனும் நெடுஞ்சொடராய்ப் பெயர்ச்சத்தில் முடியின் அதற்குப் பின்னும் நிற்கும்.

எ - ④ : ஒரு நல்ல தென்னட்டுத் தமிழப் பையன்.—முதல் செங்தமிழாக்கம் கண்ணுக்கருத்துமாய்ப் } இடைபேணும் ஒரு நல்லிசைப் புலவர். }

தன் காலத்தை வீணுயக் கழிக்கும் ஓர் இளைஞன்—கண்ட.

நல்ல ஒரு பையன் என்பது தவறு. ஒரு நல்லபையன் என்பதே சரி. தமுவப்படுவது அஃறினைப் பெயராயின் நல்ல என்பது நல்லது என முன்னிற்கலாம்.

எ - ④ : நல்ல தொரு காலம்.

vi. தெளிவு (Perspicuity):—

திசைச் சொற்கள், அயற்சொற்கள் (Foreign words) அருஞ்சொற்கள், பல்பொருட்சொற்கள், கவர்படுபொருண் மொழி, பொருண்மயக்கம், குன்றக்கூறல் முதலீயன வில்லாமல், வாசிக்கக்கற்றேர்க்கெல்லாம்பொருள் விளங்கு மாறுள்ளிய சொற்களால் சொற்றெழுடருறுப்புக்கள் நிரம்பி எழுதுவது தெளிவாகும்.

61 - ⑥ :

“மீன்கள் இடுகின்ற முட்டையெல்லாம் பொரிந்து சிறுமீன் களாகி வளருமாயின், நீண்டகண்ற பெருங்கடலூம் அவற்றிற் கிடமளிக்கப் போதியதாகாது .....இரண்டு மீன்களிலிருந்து பன்னாறுயிரம் மீன்கள் தோன்றும்.....இவற்றைத் தோற்றுவித்த பெரிய மீன்களே அதிவிரைவில் இவற்றைப் பிடித்துத் தின்றவிடுகின்றன.” (பா. வே. மாணிக்க நாயகர்) — திரு. க. ப மகிழ்நன் அவர்கள் மொழிபெயர்ப்பு.

மா வீழ்ந்தது என்று மயங்கக் கூறாது, மாமரம் வீழ்ந்தது, பரிமா வீழ்ந்தது என்று தெளியக் கூறுக.

செம்பொன் பதின்பலம் என்பதைப் பொருட்கேற்பா, செம்பு ஒன்பதின்கலம் எனப் புனர்க்காதும், செம்பொன் பதின்பலம் எனப் பிரித்தும் எழுதுக.

புலி கொன்ற யானை என்பதை, புலியாற் கொல்லப் பட்ட யானை, புலியைக் கொன்ற யானை என்று விரித் தெழுதுக.

கெளடோ செலவிற்குக் கல்வி கற்றூர் என்பதை, குக் கெளடோ செலவிற் கல்வி கற்றூர் என்று மாற்றி யெழுதுக.

வழக்கற்ற சொல் தமிழ்ச்சொல்லாயும் அதன் பொருளில் வேறு தமிழ்ச்சொல் இல்லாமலும் இருந்தால், அச் சொல்லை வழங்கத்தான் வேண்டும். ஆனால், வலப் பக்கத்தில் பிறைக்கோட்டில் அதன் பொருளைக்கொண்ட பிறமொழிச்சொல்லை அமைத்தல் வேண்டும்.

எ - டு ; பனுவல் (பிரபந்தம்), ஓலக்கம் (தர்பார்), செறிமுறை (Principle).

vii. பொருள் வலிமை (Energy or Force) :—

ஒரு செய்தியைப் பிறர் நம்புமாறு, தக்க ஏதுவும் மேற்கொளும் உவமையும் எடுத்துக்காட்டித் தகுந்த சொற்களால் வற்புறுத்திக் கூறுவது பொருள் வலிமையாகும்.

எ - ④ :

பாடு என்றெரு தொழிற்பெயர் சுறு இல்லை யென்று யான் பலமுறை கூறியிருப்பவும், சிலர் அஃதுண் டென்று வலிக் கின்றனர். கோட்பாடு என்பதில் கோள் என்பது முதனிலை திரிந்த தொழிற்பெயராயிருத்தலின் அது முதனிலையாகாமையும், புற்படு வெளிப்படு என்பன போலக் கோட்பாடு என்பதே முதனிலையாதலுக் காண்க. கூப்பாடு என்பதிற்கூப்பிடு என்பதே முதனிலையாகும்; அஃதன்றிக் கூ (கூ) என்பது முதனிலை யெனின், சாப்பாடு என்பதில் சா என்பது முதனிலையாதல் வேண்டும். அஃதாகாமையின், சாப்பிடு என்பதன் தொழிற்பெயரான சாப்பீடு என்பது சாப்பாடு என்று திரிந்தாற்போல, கூப்பிடு என்பதன் தொழிற்பெயரான கூப்பீடு என்பதும் திரிந்ததாகவே கொள்ளல் வேண்டும்.

—இலக்கணவரைவழுக்கன்.

பொருள் வலியுறுத்தும் முறைகள்

“ஒருவன் உலக முழுவதும் கைப்பற்றினாலும், தன் ஆயுளை—யிழுந்துவிடின் அவனுக்கு ஊதிய மென்னை?”

—வினா (Interrogation or Rhetorical Question).

அவன் அரை குறையாய்ப் படித்தவனல்லன் — எதிர் மறை (Meiosis or Litotes)

“அறத்தினும் ஆக்கமில்லை; அதை மறத்தலினும் கேட்டில்லை—” —உடன்பாடும் எதிர்மறையும்.

நாள் தவறி னும் நாத் தவருள்—எதிர்மறையும்மை. கண்டேன் தமிழ்ச் சுவையை—முறைமாற்று.

செய்யவே செய்வான்—தேற்றேகாரம்.

தகுந்த சொற்கள், மீமிசைச் சொல், இரட்டைச் சொல் (எ - ④ : புத்தப்புதிய), இனைமொழி, தொடர்மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் முதலியனவும் பொருளை வலியுறுத்துவனவாகும்.

viii. திட்டம் (Precision):—

ஒரு பொருளை ஐயமும் குத்துமதிப்பும் (Approximation) பொதுநிலையு மின்றி இயன்றவரை வரையறுத்துச் சொல்வது திட்டமாகும்.

ஏ - ④ : பவனங்கி பல நூற்றுண்டுக்கு முற்பட்டவர் என்னுது 12-ஆம் நூற்றுண்டின ரெண்க. கோயில்வெண்ணி தஞ்சைக் கோட்டத்தில் நீடாமங்கலத்திற் கருகிலுள்ள ஒரு புகைவண்டி நிலையம். செயித்திற்கும் என்பது அழிந்து போனாலூர் நாடக இலக்கண நூல். ஒருடாலர் = 32 ரூபா 18·2 அனு. போது என்பது பேரரும்பு என்றிக் கணங்கூறுக. இங்குமே பிறவும்.

#### ix. பொருத்தம் அல்லது தகுதி (Propriety) :—

ஒரு சொல்லை அதற்குரிய பொருளிலும், ஒரு பொரு ஞக்கு அதற்குத் தகுந்த சொல்லையும் வழங்குவது பொருத்தமாகும்.

ஏ - ⑤ : உண்டி வினை கூறுமிடத்து, சோறு உண்டான், சாப்பிட்டான் ; தண்ணீர் குடித்தான் ; பலகாரம் தின்றுள்ள என்று கூறல் வேண்டும். தண்ணீர் சாப்பிட்டான், காப்பி சாப்பிட்டான் என்பன தவறு.

ஒருவளிடம் ஒரு பொருளைக் கேட்கும்போது, கொடு என்பது உயர்ந்தோன் சொல் ; தா என்பது ஒத்தோன் சொல் ; ச என்பது இழிந்தோன் சொல்.

தவிர்ப்பு(exception) என்னும் பொருளில், புறனடை என்னுஞ் சொல்லையும், உள்ளடக்கம் என்னும் பொருளில் ஒருவகை உவமைப் பெயராகிய உள்ளுறை என்னுஞ் சொல்லையும், வழங்குவது சரியன்று.

#### x. இனிமை (Euphony) :—

இழிசொல்லும் வழூஉச்சொல்லும் நீக்கிப் பெரும் பாலுங் தென் சொற்களால், ஒசையின்பம்பட இயல்பான மோஜை யெதுகை யமைத்தெழுதுவது இனிமையாகும்.

ஏ - ⑥ : “இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன் னிருந்த தமிழ்ப் புலவர் அனைவருங் தமது தமிழ் மொழி திரிபடைந்து மாறுதற்கும் அயன்மொழிச் சொற்கள் அதன்கட்பகுங்கு விரவுதற்கும் இடங்கொடாமல், இலக்கண இலக்கிய வரம்புகோவித், தாழும் தனித் தமிழி

வேயே நூல்கள் இயற்றி, அதனை ஒரு முகமாய்ப் பின்று கண்ணுக் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தனர்.”

முந்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர், பக்கம்-உச்-  
(ஆசிரியர் மறைமலையடிகள்).

இனிமைபற்றிக் கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்:—

1. புணர்க்கக்கூடிய சொற்களைப் பெரும்பாலும் புணர்த்தத்திலே தமிழ்ப்புலவோர்.

2. சில சொற்களின் பல்வடிவங்களில் இன்னேசையுள்ளவற்றைக் கொள்ளல்.

3. இயன்றவரை தென்சொற்களை அமைத்து எழுதுதல்.

சொல்

இனிய வடிவம்

எ - டு : அதனுலே. என்ன. அதனுனே, என்னை.

செய்கிறுன், செலவுக்குக்கு. செய்கின்றுன்,

செலவுகட்டு.

செய்யவேண்டும்.

செய்தல்வேண்டும்.

4. சொற்சருக்கம்.

எ - டு : ஏற்கமாட்டா - ஏலா.

xii. சுருக்கம் (Brevity):—

வேண்டாத சொற்களை விலக்கிப் பொருள் விளங்குமளவில் இயன்றவரை சுருக்கியெழுதுவது சுருக்கமாகும்.

‘இரண்டு பேர்’ என்பது ‘இருவர்’ என்றும், ‘எவன் தேறுகிறானே அவனுக்கு’ என்பது ‘தேறுகிறவனுக்கு’ என்றும், ‘வடக்கே யுள்ள ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த ஓர் ஆரிய இனத்து மன்னன்’ என்பது, ‘ஒரு வடநாட்டை யாண்ட ஆரிய மன்னன்’ என்றும் சுருக்கி எழுதப்படும்.

அரைஞாண்கவிதை, அவைகள் என மிகைபடக் கூறும் (Redundancy), அறிஞர்க்குள் அவன் தலைகிறந்த

வன் ; அவனுக்குச் சமானம் ஒருவரு மில்லை ; எனக் கூறி யது கூறலும் (Tautology or Pleonasm) குற்றமாகும்.

### xii. தூய்மை (Purity) :—

அயலெழுத்து, அயற்சொல், வழுத்சொல் முதலிய வற்றை நீக்கித் தனித்தமிழ் எழுத்துக்களாலுள் சொற்களாலும் மெழுதுவது தூய்மையாகும்.

சிறப்புப்பெயராயின் அயற்சொல் தழுவப்படும்.

எ - ④ : “சிறந்த தமிழ்ப் புலவருள் ஒருவராகிய கபிலர், தம் நண்பனுகிய பாரி என்னும் வள்ளல் தன் மகளிர் இரு வரையும் துணையின்றி விட்டு மாண்டனங்கை, அம் மகளிர்க் கேற்ற கணவரைத் தேடிக் கொடுப்பது தமது கடமை என்று அங்கு மிங்கும் அலைந்து தேடினர். இது நிறைவேருது போகவே, புலன்முக்கற்ற அப்புலவர், வடக்கிருத்தல் என்னும் இச்செய்தி, ஒருவரது நானுடைமை புரைபட்டபொழுது உணவு நீக்கி உயிர் துறக்கும் ஓர் ஒழுக்கமாகும்.” (பா. வே. மாணிக்க நாயகர்)-திரு. க. ப. மகிழ்நன் அவர்கள் மொழிபெயர்ப்பு.

### xiii. இசைவு (Concord or Agreement) :—

தழுவுஞ் சொல்லும் தழுவப்படும் சொல்லும் தம்முள் இலக்கண முரண்படாது இசைந்திருத்தல் இசைவாகும்.

6-ஆம் வேற்றுமை யுருபுகள் பின்வருமாறு எண் கூறிக்கும்.

எனது புத்தகம் - ஒருமை  
என் புத்தகங்கள் - பன்மை

என் புத்தகம் அல்லது புத்தகங்கள் } பொது  
என்னுடையப் புத்தகம் அல்லது புத்தகங்கள் } பொது  
தன்மை முன்னிலைப் பன்மைப் பெயர்களும், தாம் தாங்கள்  
என்னும் படர்க்கைப் பெயர்களும், எல்லாரும் என்னும்  
பெயரோடு கூடி நிற்கும்போது, முதல் வேற்றுமையாயின்

இயல்பாயிருக்கும்; 8-ஆம் வேற்றுமை யொழிந்த ஏற் வேற்றுமையாயின் குறுகி வேற்றுமைத் திரிபடையும்.

எ - ⑥ : நாம் எல்லாரும்—நம்மெல்லாரையும்  
நீங்கள் „ —உங்கள் எல்லாரையும்

எழுவாயும் பயனிலையும், அல்லது முன்னியற் பெயரும் (Antecedent) சட்டுப் பெயரும், அல்லது முன்னியற் பெயரும் தற்சட்டுப்பெயரும் (Reflexive Pronoun), அல்லது இயற்பெயரும் சிறப்புப் பெயரும், திணைபால் என் இடங்களில் ஒத்திருக்கவேண்டும்.

எ - ⑦ : யான் காணேன் }  
யாம் காணேம் }  
வேலன் வந்தான் }  
வள்ளி வந்தாள் }  
இடைக்காடர் வந்தார் (உயர்வுப்பன்மை) }  
மக்கள் வந்தார்கள் } } எழுவாயும்  
} } பயனிலை  
} } யும்.  
மகன்-அவன்-தன் }  
மகள்-அவள்-தன் } } முன்னியற் பெயரும் சட்டுப்  
ஒருவர்-அவர்-தம் } } பெயரும் தற்சட்டுப்  
மக்கள்-அவர்கள்-தங்கள் } } பெயரும்.

ஆசிரியன், பாரத்துவாசி, நச்சினூர்க்கிணியன்.—சிறப்புப் பெயரும் இயற்பெயரும்.

உயர்திணையில், ஆண்பால் பெண்பால் என்னும் இரு பாற் பெயரும் உயர்வுப்பன்மை ஈறேற்கும்.

எ - ⑧ : அரசர் வந்தார், அரசியார் வந்தார்.

ஆர் விகுதி பெரும்பாலும் உயர்வுப் பன்மையாக ஒரு மைக்கு வழங்கிவருதலின், அது பன்மை குறிக்கத் தவறும் போது ஈறுமேலீறு என்னும் இரட்டைப் பன்மை வேண்டப்படும்.

எ - ⑨ : அவையார் வந்தார்கள்.

அன் சாரியை பெற்ற அர் ஈருயின் இரட்டைப் பன்மை வேண்டியதின்று.

ஏ - ④ : அன்னயார் வந்தனர்.

கடவுளோ ஆண்பாலி ஒம் உயர்வுப் பண்மையிலும் ஒன்றன்பாலி ஒம் கூறலாம்.

ஏ - ⑤ : கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது.

குழந்தை என்னும் பெயரை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் முப்பாலிலும் கூறலாம்.

ஏ - ⑥ : குழந்தை வருகிறான் (ஆண்), வருகிறான் (பெண்), வருகிறது (இருபாற்பொது). மகவு, சேய், குழவி, பிள்ளை என்ற பிற இளமைப் பெயர்களும் இங்கனமே.

ஆள் என்னும் பெயர், ஒருமையில், பாலறியப்படா விடத்து உயர்வுப்பன்மைவினை கொண்டும், பாலறியப் பட்ட விடத்து ஆண்பால் அல்லது பெண்பால் அல்லது உயர்வுப் பன்மை வினைகொண்டும் முடியும்.

அம்மா வருகிறது என்பது தவறு. அம்மா வருகிறான் என்று பெண்பாலிலாவது, அம்மா வருகிறார், அல்லது வருகிறார்கள் என்று உயர்வுப் பன்மையிலாவது கூறல் வேண்டும்.

ஏ - ⑦ : ஓர் ஆள் வருகிறார்—பாலறியா இடம்.

“ , வருகிறான்—(ஆண்பால் ) }  
“ , வருகிறான்—(பெண்பால் ) } பாலறிந்த இடம்.

து என்னும் ஒன்றன்பால் சமும், அ, வை என்னும் பலவின்பால் சமுகளும் பெறுத அஃறினைப் பெயர்களைல்லாம் ஒருமை பன்மை என்னும் இருமைக்கும் பொதுவாகும். அவற்றை ஒருமையாகவும் பன்மையாக வும் ஆளா (பிரயோகிக்க)லாம். அவற்றின் எண்ணை அவற்றின் பயனிலைகளே காட்டும். இத்தகைப் பெயர்கள் பால் பகா அஃறினைப் பெயர்கள் எனப்படும்.

ஏ - ⑧ : மரம் (ஒருமை) வனர்களின்றன. மரம் (பன்மை) வனர்களின்றன.

அறிவின்மை, மூப்பு, உதுப்பறை (அங்கவீனம்) முதலைய காரணம்பற்றி, மக்கள் இழிவாய்ப் பண்புப் பெயராற்

கூறப்படும்போது, அப்பெயர்கள் பால்பகா அஃறிதீனப் பெயர்போற் பாவிக்கப்படும்.

எ - ④ : கிழம் போகிறது, போகின்றன.

சில விடத்து, உயர்த்தீனப் பெயர்கள், வடிவில் ஒரு மையாகிருப்பினும் பொருளிற் பன்மையாகும். அவை சாதியேகவசன மென்று வடமொழியிலும், வகுப் பொருமை யென்று தென்மொழியிலும் கூறப்படும்.

எ - ⑤ : பெற்ற தாயைப் பேணுத மூடார்.

பெயர்களின் இகரசறு, பெண்பால் சுறுயிராது எழுவாய் சுறு யிருப்பின், சிலவிடத்து உயர்த்தீன ஒருமைப் பால்கள் இரண்டிற்கும், சிலவிடத்து இருத்தீன ஒருமைப் பால்கள் மூன்றிற்கும் பொதுவாம்.

எ - ⑥ : வீறகுவெட்டி வந்தான், வந்தாள்—உயர்த்தீன.  
கண்ணலி வந்தான், வந்தாள், வந்தது—இருத்தீன.

பேதை என்னும் பெயர், ஆன் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாம்.

எ - ⑦ : இவன், இவள் - ஒரு பேதை (அறிவிலி).

வேறு, இல்லை என்னும் குறிப்பு வினைமுற்றுக்கள் ஜம்பால் மூவிட சரெண்கட்கும் பொதுவாம்.

உண்டு (உள்து) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று ஜம்பால் மூவிட சரெண் பொதுவினையாக வழங்கிவருவது வழுவமைத்தியாகும்.

அன்மை குறிக்கும் குறிப்பு வினைமுற்று, யான் அல்லேன், யாம் அல்லேம் (நாம் அல்லோம்) நீ அல்லை (அல்லாய்) நீர் அல்லீர், அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல என இசைய வேண்டும்.

யார் என்னும் வினாப்பெயர் உயர்த்தீன முப்பாற்கும் பொது.

எ - ④ : அவன், அவள், அவர்யார் ?

என் (எவன்) அல்லது என்னை என்னும் வினாச்சொல் அஃறினை யிருபாற்கும் பொது.

எ - ⑤ : அது, அவை—என் (எவன்)? என்னை?

என் என்பது ஒருமையில் என்னது என்றும், பன்மையில் என்ன அல்லது என்னவை என்றும் இருக்கும். என்ன என்பது ஒருமையில் வழங்குவது வழுவமைதி.

குலப்பெயர்களைத் தனித்தனி கூறும்போது, ஆண் பால், பலர்பால், பண்டுப்பெயர் என்ற மூவடினிலும் கூறலாம். இம் மூவடிவும் அஃறினையே.

எ - ⑥ : வேளாளன், வேளாளர், வேளாண்.

உயர்த்தினை எழுவாயும் அஃறினை எழுவாயும் சேர்ந்து ஒரு முடிபுகொள்ளும்போது, உயர்த்தினை வினைகொண்டு முடியும்.

எ - ⑦ : நம்பியும் காட்டும் வந்தார்கள்

உயர்த்தினை எழுவாய் இழிவு குறித்ததாயின், இருத்தினை எழுவாய்க்கஞம் ஒரு முடிபு கொள்ளும்போது அஃறினை வினைகொண்டு முடியும்.

எ - ⑧ : பேதையும் காட்டும் வந்தன.

இருத்தினைப் பொருள் பல விரலிவருமாயின், மிகுதி (பெரும்பான்மை) பற்றி ஒருத்தினைவினை கொண்டு முடியும்.

எ - ⑨ : அரசன், ஆசிரியன், பாம்பு என்னு மிவரை இளையரென் நிகழக்கூடாது.

பெற்றீர், தாய்மொழி, தாய்சாடு என்னு மிவற்றைப் போற்றல் வேண்டும்.

வெவ்வேறு சிறப்புவினைகட் குரிய பல பொருள்களின் பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாக வேனும் கூறப்பட்டு ஒருவினை கொண்டு முடியின், பொது வினை கொண்டு முடியும்.

எ - ⑥ : பாலும் சோறும் பலகாரமும் தேனும் உண்டார்கள்.  
நால்வகை யண்டியும் உண்டார்கள்.

பாலும் சோறும் தின்றார்கள் (அல்லது பருகினார்கள்)  
என்பது தவறு.

இங்கனமே, விளையாட்டும் உடற்பயிற்சியும் செய்  
தார்கள் என்பதும் தவறு. விளையாடிப் பின்பு உடற்  
பயிற்சி செய்தார்கள்; அல்லது விளையாட்டிலும் உடற்  
பயிற்சியிலும் ஈடுபட்டார்கள் என்றிருத்தல் வேண்டும்.

ஒருவரைப் பல பெயர்களாற் பாராட்டிப் பெயர்  
தோறும் விளைகொடுப்பின், ஒரு விளைகொடுத்துக் கூற  
வேண்டும்.

எ - ⑦ : ஜய! வருக. அண்ணுல்! வருக, அறிஞு! வருக.

இங்கனமன்றி, ஜய! வருக, அண்ணுல் அமர்க என  
வேறுவிளை கொடுப்பின் எழுவாய் வேறுபடல் காண்க.

பல தொடர்கள் ஒரு விளைகொண்டு முடியின், தனித்  
கணி அம்முடியிற் கேற்றவாயிருத்தல் வேண்டும்.

எ - ⑧ : ஏசு தாம் உலக முடிவில் இங்குத் திரும்பவருவதாகவும்,  
தம் சொல்லைக் கைக்கொண்டாரெல்லாம் வீட்டைப்  
பெறுவதாகவும் கூறி விண்ணுக் கெழுக்தருளினார்.

xiv. சொற்றோட் முடிபு. முன் முடிபு, பின் முடிபு  
(‘Loose’ and ‘Periodic’ Constructions):—

ஒரு கலப்புச் சொற்றோடு, தலைமைச் சொற்  
இறையை முற்கூறுவது முன் முடிபாம்; பிற்கூறுவது பின்  
முடிபாம்.

எ - ⑨ : மாணிக்க நாயகர் கூறுகின்றார், மரங்கள் தங்கள் தலை  
களை நிலத்தில் நுழைத்துக்கொண்டு மற்றெல்லாப்  
பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றன  
வென்று.—முன் முடிபு.

மரங்கள் தங்கள் தலைகளை நிலத்தில் நுழைத்துக்கொண்டு,  
மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றன  
வென்று, மாணிக்க நாயகர் கூறுகின்றார்.—பின்முடிபு.

முன்முடிபினும் பின்முடிபே சிறப்புடைத்து இவற்றை முறையே அகப்பாட்டு முடிபு, புறப்பாட்டு முடிபு என்றும் கூறலாம்.

#### xv. சொற்றெடுத்து அளவு (Length of a Sentence) :—

ஒரு சொற்றெடுத்து மிக நெடிதா யில்லாது, வாசித்த வடன், அல்லது வாசிக்கக் கேட்டவடன், முழுப்பொரு ஞம் ஒருங்கு தோன்றுமாறு ஓர் அளவா யிருத்தல் வேண்டும். ஒரு சொற்றெடுத்தின் பேரல்லை பத்துவரிக்கு மேற்படக்கூடாது.

#### xvi. சொற்றெடுத்து ரொருமைப்பாடு

#### (Unity of Sentence) :—

ஒரு சொற்றெடுத்தில் ஒரு கருத்தேயிருத்தல் வேண்டும்.

ஒரு சொற்றெடுத்தில் பல (தலைமைக்) கருத்துக்களிருப்பினும், ஒரே சொற்றெடுத்துக்கேற்ற செய்தி பல சிறு சொற்றெடுத்துகளாக எழுதப்பட்டிருப்பது அதன் இடைப்பிற்கைவப்பாவது (Paranthesis) மிக நெடிதாயிருப்பினும், சொற்றெடுத்து ரொருமைப்பாடு கெடும். இதையறிந்து கடைப்பிடிக்க.

#### xvii. ஒருபோகமைப்பு (Parallel Construction) :—

ஒரு பெருஞ் சொற்றெடுத்தின் பகுதிகளான சொற்றெடுத்துக்களைல்லாம், ஒரே போக்கான அமைப்பாயிருப்பது ஒருபோகமைப்பாகும்.

எ - டு : உயர்க்கோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர். தாழ்க்கோர் பிறர் குற்றங்களையே எடுத்துக் கூறுவர். இங்குணமன்றி,

உயர்க்கோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர் ; பிறர் குற்றங்களையே தாழ்க்கோர் எடுத்துக் கூறுவர். என்பது ஒருசார் வழுவாகும்.

ஒருவினை கொண்டு முடியும் ஒரு சொற்றெடுத்தின் உறுப்புக்களான பல தொடர்களில் ஒன்று, ஓர் சறு அல்லது வேற்றுமையுருபு பெறின், பிறவும் அவற்றைப் பொறும்.

எ - டு : ஒரு நூலையாராய்பவர் அந்தாற் பொருளில் தேர்ந்தவராயும் நடுத்திலையராயுமிருத்தல் வேண்டும்.

xviii. உம்மைத்தோடர், உம்

(The Conjunction உம்) :-

என்னும்மை : பல சொற்கள் அல்லது சொற்றெடுத்தின் உம்மைச் சொல்லால் இணைக்கப்பட்டின், சொற்றெடுத்தும் அல்லது சொற்றெடுத்தொழும் உம்மை வேண்டும்.

எ - டு : அறமும் பொருளும் இன்பமும் வீடும்.

முதலிய என்னும் குறிப்புப் பெய்ரெச்சத்திற்கு முற் படும் பெயர்கள், உம்மை யேற்றவிடத்தும் ஏலாவிடத்தும் முதல் வேற்றுமையிலேயே இருத்தல் வேண்டும்.

எ - டு : உழவு கைத்தொழில் வாணிகம் முதலிய, உழவும் கைத் தொழிலும் வாணிகமும் முதலிய—திருத்தம். உழவையும் கைத்தொழிலையும் முதலிய—வழு.

ஒரு சொற்றெடுத்தினில், உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றெடுத்தின்கள் எல்லாம் ஒரு வடிவினவா யிருத்தல் வேண்டும். (இங்கு ஒருபோகமைப்பை நினைக்க).

எ - டு : பாண்டித்துரைத்தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ள லுமாயிருந்தார்.

ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராயும் அமைச்சராயும் புலவராயுமிருந்தார்.

ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு.

ஆவதும்மை : கிலவிடத்துலம்மைச்சொல் ஆவது(either... or) என்னும் பொருள்பட வருவதுண்டு.

எ - ④ : ஆமை நிலத்திலும் நீரிலும் வாழும்.

**முற்றும்மை :** ஒரு வகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையும் வினையிடன் கூறும்போது, உம்மை கொடுத் துக் கூறவேண்டும்.

எ - ⑤ : இருகண்ணுஞ் சிவங்தன. மூவுலகுங் தொழும் முனிவன்.

முற்றும்மைத் தொடரின்பின், அத்தொடர் குறிக்கும் வகுப்பின் ஒரு பகுதியை விதந்து குறிக்கும் தொடர்ச் சொல் ‘உம்மை’ பெறுது.

எ - ⑥ : தமிழ் மாணவரெல்லாம், சிறப்பாய்த் தனித்தமிழ் உரை நடை பயில்வார், ஆசிரியர் மறைமலையடிகள் எழு திய நூல்களைப் படித்தல் வேண்டும்.

**உம்மைத்தொகை :** உயர்தினைப் பெயர்த்தொடர்கள் உம் மைத் தொகையாய் வரும்போது, இதுதி யிற் பலர்பால் ஈறு பெறும்.

எ - ⑦ : கபிலபரணர், சேரசோழபாண்டியர்.

உயர்தினைப் பெயர்கள் உம்மைத் தொகையாக வழங்கிவரும் இனைமொழிகளாயின், இதுதி யிற் பலர்பால் ஈறு பெற்றும் பெறுதும் வரும்.

எ - ⑧ : தாய்தங்கை, தாய்தக்கையர்.

இங்னமே, அஃறினைப் பெயர்களும் உம்மைத் தொகையான இனைமொழிகளாயின், இதுதி யிற் பலவின் பால் ஈறு பெற்றும் பெறுதும் வரும்.

எ - ⑨ : இராப்பகல், இராப்பகல்கள் ; காய்கறி, காய்கறிகள்.

**xix. வினைமரபு :—**

ஒரு பொருளைப்பற்றி வினைவும்போது, அப்பொருளைக் குறிக்குஞ் சொன்மேல் வினைவெழுத்திருத்தல் வேண்டும்.

எ - ⑩ : கண்ணாலு வங்தான் ?—ஆள்

கண்ணான் நேற்று வங்தான் ?—காலம்

கண்ணான் நேற்று என்னிடமா வங்தான் ?—இடம்

ஜயமும் சினமும் பற்றிய வினாவில், முறையே சிறி தறியப்பட்ட பொருளும் உண்மைப்பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும்.

எ - ⑥ : அவ்வருவம் மாந்தனை? மரமா?—ஜயம் நீ மாந்தனை? மாடா?—சினம்.

ஒரு பொருளைப்பற்றி உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும், அல்லது நன்மைச் சொல்லும் தீமைச் சொல்லும் அடுத்தடுத்து வினாவாய் வரின், உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் பொதுவாக முன்னர்க் கூறப்படும்.

எ - ⑦ : தமிழ் காட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாமா? குழ்ச்சியத்தினால் (எந்திரத்தினால்) நன்மையா? தீமையா?

வினவவான் குறிப்பின்படி, எதிர்மறையும் தீமையும் உண்மையாயின், அவற்றைக் குறிக்குஞ் சொற்கள் முன் வரலாம்.

ஒரு சொற்றெடுத் தொடங்கினால், அதன் பிற்பகுதியும் அந்தந்த, அன்னன்ன என்று இரட்டித்திருத்தல் வேண்டும்; அந்த, அன்ன என்று ஒற்றித்திருப்பது தவறு.

ஜயவினு : திணை தெரிந்து பால் தெரியாத பொருள்களையும், பால் தெரிந்து எண் தெரியாத பொருள்களையும்பற்றி, ஜயுற்று வினவும்போது, பன்மைச் சொல்லால் முடிக்கவேண்டும்.

எ - ⑧ : ஆடவனுபெண்டா அங்குத் தோன்றுபவர்?—பால் ஜயம் ஒருவனு பலவா இதைச் செய்தவர்? } எண் ஜயம் ஒன்று பலவா இங்கு விழுந்தவை? } எண் ஜயம்

உருவம் என்னும் சொல், திணை பால் ஆகிய இரண்டும் பற்றிய ஜயவினுக்களை முடிக்கும்.

எ - ⑨ : மாந்தனை மரமா அவ்வருவம்? ஆடவனுபெண்டா அவ்வருவம்? ஒன்று பலவா அவ்வருவம்?

அஃறினைப்பால் ஜயவினுவைப் பால்பகா அஃறினைப் பெயரும் முடிக்கும்.

எ - ④ : ஒன்றே பலவோ அவன் கொண்ட புத்தகம் ?

இருதினையிலும், ஆண்மை பெண்மைபற்றிய ஜய வினுவைப் பொதுச்சொல்லும் முடிக்கும்.

எ - ⑤ : ஆடவனு பெண்டா அவ் ஆள் ?  
காளையா ஆவா அம்மாடு ?

## 2. பாகி யமைப்பு

(Structure of Paragraph)

ஒரு பாகி, ஒரே ஒரு குறிப்பை அல்லது கருத்தைத் தழுவியதாய், எவ்வகையிலும் காற்றூளில் ஒரு பக்கத் திற்கு மிகாததாயிருத்தல் வேண்டும். பாகிப்பொருள் (Theme of Paragraph) முதலிலேனும் இடையிலேனும் கடையிலேனும், குறிப்பாகவேனும் வெளிப்படையாக வேனும் இருக்கலாம். முதலிலிருப்பதும் வெளிப்படையா யிருப்பதும் சிறப்பாகும். பாகிப்பொருள் பெயரளவா யில்லாது முழுச்சொற்றெடுதாயேனும் பல சொற்றெடுதாயேனு மிருக்கலாம்; பத்து வரிக்கு மேற்பட்டதாயின் பல சொற் றெடுதாயிருத்தல் நலம். பாகி யெனினும் பத்தி யெனி னும் ஒக்கும்.

## 3. நடை

(Style)

உரைகள் அல்லது எழுத்திடுகள் சொற்போக்கும் இலக்கண வமைதியும் பற்றிப் பல நடையாகச் சொல்லப் படும்.

i. வெள்ளை நடை :—

எல்லார்க்கும் எவ்விதாய்ப் பொருள் விளங்குவது வெள்ளை நடை.

ஏ - ④ : ஒரு செலவாளி ஒரு சிக்கனக்காரனைக் கடன் கேட்டான். “நீஎப்படிக் கடனைத் தீர்ப்பாய்?” என்று சிக்கனக்காரன் கேட்டதற்கு, “என் மாதச் சம்பளத் திவிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்துத் தீர்ப்பேன்” என்று செலவாளி சொன்னன்.

ii. ஒழுகிசை நடை :—

ஆற்றீழுக்குப் போல் தட்டுத் தடையின்றித் தொடர்ந்து செல்வது ஒழுகிசை நடை.

ஏ - ④ : “சிறுகுழந்தை ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டிக்’ காக்கையைப் பிடிக்கப்போகிறது. குழந்தையின் கை தனது முதுகிற்படும் வரையும் அசையாமலிருந்த காக்கை, மெல்லென எழுந்து, ஒருபாகந் தள்ளி உட்காருகிறது. குழந்தை மீட்டுங் தொடர்ந்து தொடப் போகுஞ் சமயத்திலே, இன்னு மொரு பாகந் தள்ளி உட்காருகிறது. குழந்தையும் காக்கையும் நண்பர்கள்.”

—விபுலானந்த அடிகள்.

iii. கொடுமெடுணர் நடை :—

எல்லாச் சொற்களையும் புனர்த்தத்திடுவது கொடுமெடுணர் நடை.

ஏ - ④ : “நான் ரென்காட்டின் மேய்ந்து கொண்டிருக்கையிற் கேளுங்க ஸொரு கிழப்புவி பலவீனத்தா லாகாரஞ் சம்பாதிக்கக்கூடாம லோரோரிக் கரையி னீராடிக் கையிற் றர்ப்பை வைத்துக்கொண் டுக்கார்ந்திருந்தது?

—பஞ்சதந்திரம்.

iv. மணிப்பவள் நடை :—

வடசொற்களையும் தன்சொற்களையும் கலந்தத்திடுவது மணிப்பவள் நடை.

## (1) தற்சம மணிப்பவளம்

எ - ④ : “மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையடைய ப்ரஸாதத்தாலே, க்ரமாகதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்புள்ளாரு மறிந்து உஜ்ஜீவிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக் கிழேமென்று ச்ரோத்ர புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஜ்ஞை பண்ணியருள்கிறார்.”

—உபதேசரத்நமாலை.

## (2) தற்பவ மணிப்பவளம்

எ - ④ : “பிரகிருதி மாயையினின்றுஞ் சிருட்டிமுறைபற்றிக் குணத்துவ முதல் வைத்தெண்ணப்படும் போக்கிய தத்துவ யிருபத்து நாலுங் தோன்றும். இங்குனஞ் சட்ட மூபமான விந்து மோகினி மாண் மூன்றுஞ் தத்தங் காரி யங்களைச் சிவசத்தி சங்கற்பறூப சங்கிதியினின்றுஞ் தோற்றுவிக்கும்.” —சீவஞான சித்தி உரை.

### v. தனித்தமிழ் நடை :—

அயற்சொற் கலவாது தனித்தமிழில் (இலக்கணப் பிழையின்றி) எழுதுவது தனித்தமிழ் நடை.

எ - ④ : “கபிலரகவல் எளிய தமிழ்நடையில் இயற்றப்பட்டிருத்தல் கொண்டும், கபிலர்க்குப் பூஜூல் இட ஒருப்படாத பார்ப்பனக் குழுவினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறு பிள்ளையாயிருங்க கபிலர் இதனைச் செய்தார் என வழங்குங் கதை நம்பத்தகாததாயிருத்தல் கொண்டும், இது கபிலராற் செய்யப்பட்ட தன்றென்றும். இஃதொரு “கட்டுநால்” என்றுங் கூறினார் மூளர். இக்கபிலரகவல் இயற்றப்பட்டதற்குக் காரணங்கூறுக் கதை நம்பத்தகாததுபற்றி இங் நாலையே கட்டுநாலென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கூற்றாகும்.” ஆசிரியர் மறைமலையடிகள்.

### vi. இலக்கண நடை :—

பெரும்பாலும் பிறமொழிச்சொற் கலவாது இனிய இலக்கணத் தமிழில் எழுதுவது இலக்கண நடை.

எ - டு : “இளைஞர்களே! உங்கள் தமிழ்த்தாய் நேற்றுப் பிறந்தவள்ளன்; இன்று பிறந்தவள்ளன். அவள் மிகமிகத் தொன்மையுடையவள்; கலைகளையுடையவள். அவளையா கொல்வது? தாய்க்கொலை புரிவதா தமிழர் வீரம்? வீரத் துக்குரிய உங்கள் இளமுகம் நோக்கிக் கேட்கிறேன், நேற்றும் இன்றும் பிறந்த நாடுகளையுங் கலைகளையும் ஒம்பவும் பெருக்கவும் அவ்வங்நாட்டார் முயன்றுவருகிறார். நாமோ—பாவிகளாகிய நாமோ— பழம்பழம் பெருநாட்டை மறைக்கப் பார்க்கிறோம். தமிழ் இறந்த பின் “தமிழ் மன்” மட்டுமிருந்தென்றீ? மொழியன்றே நாடு? கலைகளைல்லவோ நாட்டின் உயிர்? மொழியிறந்துபடின் நாடும் இறந்துபடுமன்றே? உலகிற்கே ஒருபோது நாகரிகத்தை வழங்கிய மாண்புவாய்ந்த ஒரு பெரும் நாட்டையா மறப்பது? அதனையா மறைப்பது? ஈழத் திளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலையை ஒருங்கள்; ஒராந்து உங்கள் பொறுப்பை யுணருங்கள்; தமிழுத் தாயைப் புதுப்போர்வையால் ஒப்பனை செய்து, அரியாசனத்தமர்த்தச் சூள்கொண் டெழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்.”

—சீர்திருத்தம். (திரு. வி. கலியாணசுந்தரமுதலியார்.)

### vii. திசைச்சொல் நடை :—

திசைச்சொல் நிரம்பி வருவது.

எ - டு : நேற்று நீ இருந்த இலக்கிலே ஓர் இனவட்டம் ஸின்று கொண்டிருந்தான். (நெல்லை வழக்கு) அவன் சிக்காணம்யால் அவளைத் துழாவிக்கொண்டு எங்குப்புறனே வந்தார்கள். (சேலம் வழக்கு).

### viii. கோச்சை நடை :—(Barbarism)

கல்லா மக்கள்போற் பேசவது கொச்சை நடை.

எ - டு : அவங்க மூட்டுக்குப் போகச்சே நல்லா வீடுஞ்சு போச்சு

### ix. செய்யுள் நடை அல்லது எதுகை நடை :—

எ - டு : அவனும், உடன்பிறந்து உடன் வளர்ந்து, நீர் உடனுடிச் சிருடன் பெருகி, ஒல் உடனட்டப் பாஸ் உட

ஊண்டு, பஸ்தடனெழுங்கு சொல் உடன்கற்று, பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமூம் ஒழுக்கமூம் மாட்சியும் உடையார், பற்பன் ஊரூயிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதன் மகளிர் தற்குழுத் தாரகை நடுவன் தண்மதி போலச் செல்வாளன்பது முடிந்தது.”

—இறையனு ரகப்பொருளுரை.

#### x. இலக்கிய நடை :—

கற்றேர்க்கு மட்டும் விளங்குமாறு உயர்ந்த சொற்களும் சொல் வடிவங்களும் விழுமிய கருத்துக்களும் அமைந்திருப்பது இலக்கிய நடை.

எ - டு : “ஒரு பெண்டாட்டி தமிரொடு கலாய்த்து, நஞ்சண்டு சாவலென்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டிவைத்து, விலக்குவா ரில்லாதபோழ் துண்பலென்று ஸின்ற விடத்து, அருஞ்சையானேருவன் அதனைக் கண்டு... அவளைக் காணுமே கொண்டுபோ யுகுத்திட்டான். அவளுஞ் சனங்கீகத்துக்கண் நஞ்சண்டு சாவான் சென்றுள், அது காணுளாய்ச் சாக்காடு நீங்கினால். அவன் அக்காலினான் அவளை உய்யக்கொண்டமையான் நல்லுழுமிச் செல்லும் என்பது.”

—இறையனுரகப் பொருளுரை.

#### xi. தருக்க நடை :—

இருவர் தருக்கிப்பது போல் தருக்க முறையிலிருப்பது தருக்க நடை.

எ - டு : “பன்மைக்கே யன்றி ஒருமைக்கு முரியவாய் வருவன வற்றைப் பன்மைப் பெயரென்ற தென்னை யெனின் : நன்று சொன்னாய்; பெண்மைப் பெயர் முதலாயினவும் பிற பெயரா ஊணர்த்தப்படாத பெண்மை முதலாயின வற்றையு முனைர்த்தலானன்றே அப்பெயரவாயின. என்னை? பெண்மை முதலாயின பிற பெயரா ஊணர்த்தப்படுமாயின், அப்பெண்மை முதலாயினவற்றை அப்பெயர் வரைந்து சுட்டலாகாமையின்.”

—சேனுவரையர்.

## xii. கதம்ப நடை :—

பன்மொழிச் சொற்கள் கலந்து வருவது கதம்ப நடை.

எ - ④ : யுத்தக் கமிட்டியார் பொது ஐனங்களிடம் பணம் வசூ லிக்கிருர்கள். இது, (போர்க்குழுவார் பொதுமக்களிடம் பணம் தண்டிகிறுர்கள், என்றிருத்தல் வேண்டும்.)

கொடும்புனர், தற்சம மணிப்பவளம், கொச்சை என்னும் மூன்று நடைகளும் கட்டுரைக் கேலா. கொடுந் தமிழ் நடை அதற்குரிய நாட்டிற் கேற்கும். எதுகை நடையும் இலக்கிய நடையும் தமிழறிவு சிறந்தாரால் மட்டும் தழுவப்படுவன.

இன்று பேச்சுவழக்கிலுள்ள கதம்பநடை கொச்சை நடை போன்றே மிக இழிவானது.

## 4. வழக்கியல்

(Usages)

### i. தகுதி வழக்கு :—(Euphemism & Conventional Terms.)

தகுதிவழக்கு இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி என மூவகைப்படும். கால் கழுவினான், ஒன்றுக்குப் போனன், “பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வீ தின் ஆம்” என்பன போன்றவை இடக்கர் அடக்கல், இறை வன் திருவடி நிழலை யடைந்தார், கடவுட்குள் துயிலடைந் தார், நன்காடு (சுடுகாடு அல்லது இடுகாடு என்பன) போன்றவை மங்கல வழக்கு. ஒரு வகுப்பார் பிறர்க்கு விளங்காதபடி தமக்குள் மட்டும் வழங்கும் மறை பொருட் சொற்கள் குழுஉக்குறியாம்.

## ii. திசை வழக்கு (Provincialism) :—

சில பொருள்கட்கு வெவ்வேறு திசைகளில், அல்லது இடங்களில், வெவ்வேறு சொற்கள் அல்லது சொற்றெடுப்புகள் வழங்கிவருகின்றன. அவ்வவ்விடங்களில் அவ்வவ்வழக்கையே தமுவல் வேண்டும்.

எ - டு :

நெல்லை	தஞ்சை	சென்னை	வடார்க்காடு
காணுமற்போயிற்று	கெட்டுப்	காணுமற்	தாரைவார்ந்து
தொலைந்து	,,	போயிற்று	போயிற்று
பதநீர்	பதநீர்	பனஞ்சாறு	தெளிவு

## iii. இழி வழக்கு (Slang Usage) :—

அடித்துக் கொளுத்திவிட்டான், வெளுத்து வாரி விட்டான், அலசிவிட்டான், கம்பியை நீட்டிவிட்டான், அந்தப் பருப்பு இங்கே வேகாது என்பன போன்ற இழி வழக்குச் சொற்றெடுப்புகளை விலக்கல் வேண்டும்.

## iv. அயல் வழக்கு (Foreign Idioms) :—

சில மாணவரும் பெரியோரும் ஆங்கில வழக்கைத் தமுவித் தமிழ் பேசுகின்றனர். தமிழுக் கொவ்வாத இடமெல்லாம் அது வழுவாகும்.

பிழை	தீருத்தம்.
விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள்	நன்றாய் விளையாடினார்கள்
பயிற்சி ஏடுக்கவேண்டும்	பயிற்சி செய்யவேண்டும்.
எல்லாரும் இக்கொண்டாட்டத்திற்	எல்லாரும் இக்கொண்டாட்டத்தைச் சேர்ந்து
பங்கெடுக்க வேண்டும்.	நடத்த வேண்டும்.
அறிவிப்புக்கொடு	அறிவி
உணவெடுத்துக் கொள்ளுங்கள்	உண்ணாங்கள்

v. சார்ச்சி (உபசார) வழக்கு (Transferred Epithet or Appanage)

உடையவன் குணத்தை அல்லது செயலை உடைமையின்மே லேற்றிக் கூறுவது ஏற்றுரை வழக்காம்.

எ - டு : 'மறத்தண்டு; ஆக்கமான வீடு'

5. நிறுத்தக் குறிகள்

(Punctuation)

நிறுத்தக் குறிகளின்றி எழுதுதல் கூடாது.

i. காற்புள்ளி (Comma) வருமிடங்களாவன :—

(1) பொருள்களை எண்ணால்.

எ - டு : அறம், பொருள், இன்பம், வீடு.

(2) ஒரெழுவாய்ப் பயனிலைகள்.

எ - டு : கந்தன் வந்தான், இருந்தான், எழுந்தான், சென்றுன்.

(3) எச்சச் சொற்றெடுர்.

எ - டு : வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத் தாகவின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாது.

(4) முகவரிப் பெயர்கள்.

எ - டு : கனம் உவாட்சன் அவர்கள், பி. எ. (சிறப்பு), மேலாளர் (Manager), ஈபர் கண்காணியார் உயர்ஸிலைப்பள்ளி, புத்துர், திருச்சி.

(5) பட்டப்பெய ரிடையீடு.

எ - டு : கனம் தியடோர் சாமுவேல் அவர்கள்,

(6) எண்ணின் இடம்.

எ - டு : 1,00,000.

(7) எடுத்துக்காட்டி.

எ - டி : உண்ட, உண்கின்ற, உண்ணும்.

(8) இணைப்புச் சொற்கள்—(Conjunctions.)

எ - டி : அவற்றுள், ஆனால்,

(9) திருமுகவிளி.

எ - டி : ஜய, ஜயா,

(10) இணைமொழிகள்.

எ - டி : நல்லவன் கெட்டவன், செல்வன் ஏழை, இளைஞன் முதியன் என்று பாராதவன்.

(11) நெடுந்தொட்டரெழுவாய்.

எ - டி : செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப்பேணும் ஒரு புலவர், வடசொல் வழகுவதற்கொரு காரணம் வேண்டும்.

(12) மயங்கற்கிடமான எழுவாய்.

எ - டி : குக், கெளடோ செலவிற் கல்வி கற்றார்.

(13) இடைப்பிறவைப்பு. (இங்கு முன்னும் பின்னும் குறி வரும்)

எ - டி : அரசன், எப்படியிருந்தபோதிலும், மாந்தன் தானே.

(14) மறுத்துக்கறும் சொற்றெடுத்தப்பகுதி.

எ - டி : அது அறியாமையன்று, கவலையின்மையே.

(15) சொற்றெடுத்தறுப்பாய் வரும் மேற்கோள்.

எ - டி : “அன்பே சிவம்,” என்றார் திருமூலர்.

ii. அரைப்புள்ளி (Semicolon) வருமிடங்களாவன :—

(1) ஒரேயெழுவாயின் பல வினைக்குறை வாக்கியங்கள்.

எ - டி : சூழ்சியம் (இயங்திரம்) உழவுத் தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; இடம் பெயர்விக்கிறது; போர்

செய்கிறது ; இன்னும் எத்துணையோ வினைகளைச் செய்கிறது.

(2) ஒப்புநோக்காய் வரும் கூட்டு வாக்கியம்.

எ - ④ : அறிவுடையோர் அமைத்திருப்பர் ; அறிவிலிகள் ஆரவாரிப்பர்.

iii. முக்காற்புள்ளி (Colon) வருமிடங்களாவன :—

(1) தலைப்பு.

எ - ④ : சார்பெழுத்து :

(2) அதிகார எண்.

எ - ④ : மத்தேயு 8 : 6.

(3) தன் முகவரியில் நகர்ப்பெயர்.

எ - ④ : எடின்ப்ரோ : 339, ஐரோடு (பெருஞ்சாலை).

(4) ஒப்புநோக்காய் வரும் பெருங்கூட்டுச் சொற்றெழுடர்.

எ - ④ : கல்வி வெள்ளத்தாலழியாது ; நெருப்பால் வேகாது ; திருடரால் திருடப்படாது ; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும் ; செல்வமோ வெள்ளத்தாலழியும் ; நெருப்பால் வேகும் ; திருடரால் திருடப்படும் ; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்,

iv. முற்றுப்புள்ளி (Full Stop) வருமிடங்களாவன :—

(1) சொற்றெழுடர் முடிவு. (2) முகவரி முடிவு.

(3) சொற்றெழுடருறுப்பாய் வராத மேற்கோண் முடிவு. (4) தலைப்பு முடிவு.

(5) சொற்குறுக்கம் - (Abbreviation.)

எ - ④ : கி. மு., வே. பா. கமலநாத முதலியார்.

(6) பிரிவும் மருவியும் குறிக்கும் எண்.

எ - ④ : 1·2·30 ( $2\frac{1}{2}$ ) மணி.

(7) கையெழுத்து.

எ - ④ : T. G. காகலிங்கம் பிள்ளை.

(8) தனித்து நிற்குஞ் சொல்.

#### v. வினாக்குறி : (Note of Interrogation)

இரு வினாச் சொற்றெடுத் தூதுச் சொற்றெடுதாயும் நேர்க்கூற்றுச் (Direct Narration) சொற்றெடுதாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறிபெறும்; நேரல் கூற்றுச் (Indirect Narration) சொற்றெடுதாயும் புணர்ச்சிபெற்றதாயுமிருப்பின் வினாக்குறி பெறுது.

எ - ④ :

(1) அது என்ன? “நீ வருகிறோயா?” என்று கேட்டான்.

(2) நான் போவேனுவென்று கேட்டான்., நீ வருகிறோயா வென்று கேட்டான்.

#### vi. வியப்புக்குறி : (Note of Exclamation)

வியப்புச் சொற்றெடுதரும் வினாச் சொற்றெடுத்போன்று, தற்கூற்றுச் சொற்றெடுதாயிருப்பின் வியப்புக்குறிபெறும்; புணர்ச்சிபெறின் வியப்புக்குறி பெறுது. (வியப்புக்குறியே விளிக்குறியும்.)

எ - ④ : என்னே இதன் பெருமை!

“என்னே இதன் பெருமை!” என்றான்.

என்னே யிதன் பெருமை யென்றான்.

#### vii. மேற்கோட்குறி : (Quotation Marks or Inverted Commas)

மேற்கோட்குறி, ஒற்றைக்குறி இரட்டைக்குறி என இருவகைப்படும்.

இரட்டைக்குறி வருமிடமாவன :—

(1) நேர்க்கூற்று.

எ - ④ : “நான் வருகிறேன்,” என்றான்.

(2) மேற்கோள்.

ஏ - ④ : “ஒழுக்கமுடைமை குடிமை,” என்றார் திருவள்ளுவர்.

ஒற்றைக்குறி வருமிடமாவன :—

(1) தற்சட்டு (ஓர் எழுத்தேநும் சொல்லேனும் சொற்றெட்டரேநும் தன்னினேயே குறித்தல்.)

எ - ④ : ‘ஏ,’ ‘பேடு’

(2) வாய்பாடு.

எ - ④ : ‘செய்யும்,’ ‘தான்’

(3) சிறப்புக் குறியீடு.

எ - ④ : ‘வடக்கிருத்தல்’

(4) மேற்கோட்குள் மேற்கோள்.

எ - ④ : இயேசு மக்களை நோக்கி, “ஆய்க்காரன் கோயிற்கு வெளியே நின்று, ‘தேவனே! தீயோனுகிய என்மீது இரக்கமாயிரும்’ என்றான்” என்றார்.

(5) பழுமொழி ‘தாறுநாள் ஒதி ஆறுநாள் விடத் தீரும்.’

எ - ④ :

குறிப்பு :—மேற்கோட் குறியிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது.

viii. பிறைக்கோடு :—(Brackets)

ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன :—

(1) மொழி பெயர்ப்பு

எ - ④ : கட்டி (Solid)ப் பொருள்.

(2) பொருள் கூறல்

எ - ④ : பிறரை ரமிக்க (மகிழ்)ச் செய்பவன் ராமன்.

(3) விளக்கம்

எ - ④ : நிலைமொழி (அஃதாவது முதலிலே நிற்கின்றமொழி).

(4) ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.

எ - ④ : ஒருவன் பிறரிடத்தில் (சிறப்பாய் எனியவரிடத்தில் இன்சொல்லாற் பேசவேண்டும்.

(5) எண் (சிறு பிரிவு)

எ - ④ : (1)

(6) பாட வேறுபாடு.

எ - ④ : கண்டது கற்கப் பண்டிதனுவான் (பண்டிதனுகான்).

(7) உரையிற் சொல்வருவித்தல்.

எ - ④ : கல்விடை—(இமய)மலையில்.

**இரட்டைப்பிறைக்கோடு (Double Brackets)** வருமிடம்:—பலவரிப் பொதுமை.

எ - ④ : சாத்தனது கருமை } பண்புத்தற்கிழமை.  
,, வரவு }

**பகர அடைப்பு (Large Bracket)** வருமிடம்:—

(1) வரிக்கு மிஞ்சிய பகுதி.

எ - ④ : ஒருமையுடன் நினது திருவடிதன்னை நினைக்கின்ற [உத்தமர்தம் உறவு வேண்டும்.

(2) பிறைக்கோட்டை உட்கோடல்.

எ - ④ : [இங்குச் சாரியை (சார் + இயை) யாவது இருசொற்களைச் சார்ந்திசைக்கும் அசை.]

**குறிப்பு:**—மொழிபெயர்ப்பு, பொருள்கூறல், விளக்கம் என்னும் மூலிடத்தும், பிறைக்கோட்டுச் சொற் சொற்றெடுத்தியன்றவரை தாம் குறிக்குஞ் சொற் சொற்றெடுத்தியன்றவரை விலக்கண வடிவிலிருத்தல் வேண்டும்.

**ix. இடைப்பிறவைப்புக்குறி-(Parantheses or Double Dashes) :**—

எ - ④ : ஐயா! உங்களைக் கண்டபோது-உண்மையைச் சொல்லுகிறேன்—எனக்கு அடையாளமே தெரியவில்லை.

ஏ. கீற்று (Dash) வருமிடங்களாவன :—

(1) தலைப்பு.

எ - டு : பெயர்ச்சொல் :—

(2) தலைப்பு மொழிபெயர்ப்பு.

எ - டு : எழுத்தியல்—(Orthography)

(3) எண்ணிடையீடு. (கணித அளவையிலும் காலக் கணக்கிலும்).

எ - டு : ரூ. 12-10-3, 24-9-1934.

(4) சொற்றிரிபு குறித்தல்.

எ - டு : முன்னில்—முன்றில்—முற்றம்

(5) தேர்வு வினா.

எ - டு : வெருவு, நீர்மை, கடமா—பொருள்தருசு.

(6) இலக்கணங்கூறல்.

எ - டு : கொல்களிறு—வினைத்தொகை.

(7) பொருள்கூறல்.

எ - டு : விளித்தல்—அழைத்தல்.

(8) தன் கருத்துரைத்தல்.

எ - டு : இத்தாவியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை நச்சக் காற்றாற் கொன்றனர்—என்ன கொடுமை!

(9) இடைநிறுத்தம் அல்லது கடுதியான கருத்து மாற்றம்.

எ - டு : என் தங்கையார் மட்டு மிருந்தாராயின்—அதையின்று சொல்லி என்ன பயன்;

(10) வெவ்வேறு கூறப்பட்ட பொருள்களை இறுதி யில் தொகுத்துக்கூறல்.

எ - டு : மாணவர், ஆசிரியர், சேவகர், அலுவலாளர்— எவ்வாறு வகுப்பாரும் வந்திருந்தனர்.

(11) இடையளவு.

எ - டு : பாடம் 8—10.

xii. வரலாற்றுக்குறி :—

எ - டு : மிக்கோன் உலகளாந்த வரலாறு :—  
ஊறு (ஸ்பரிசம்) எண் வகைப்படும். அவையாவன :—  
அருமைத் தம்பி அம்பலவாணனுக் கெழுதுவது :—

xiii. தோகுநிலைக்குறி :—(Apostrophe)

எ - டு : 8—10—'85

xiv. மேற்படிக்குறி :—

எ - டு : பாடம் படித்தான் 2-ம் வேற்றுமைத் தொகை.  
பாடத்தைப் „ „ „ விரி.

xv. விபோட்டுக்குறி :—

ஓரு மேற்கோளில், வேண்டாத பகுதி ஷிடப்படும்.  
அது ஒரு புள்ளி வரிசையாலாவது உடுக்குறி (asterisk)  
வரிசையாலாவது குறிக்கப்படும்.

எ - டு : “அகர முதல.....உலகு.”

ஓர் எழுத்திட்டிற் சிதைந்துபோன பகுதியும் ஷிடு  
பாட்டுக் குறியாற் குறிக்கப்படும். (எழுத்திடு - writing.)

குறிப்பு:—நிறுத்தக் குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது,  
புணர்ச்சி யிருக்குமிடத்தில் நிறுத்தக் குறிகளிரா.  
ஆனால், புணர்ச்சி யின்றியமையாத இடங்களிலெல்லாம்  
புணர்த்தே எழுதவேண்டும்.

புணர்ச்சி வேண்டாத இடத்திலும் மயங்கற்கிடமான  
இடத்திலும் புணர்ச்சியிருத்தல் கூடாது. (13)

எ - டு ; கெள்டோ செலவில் குக்கு கல்வி கற்றார்.

xvi. பிறகுறிகள் :—

(1) சொன்னுலக்குறி.

எ - டு : நகர் > நாகர், நாகர் < நகர்

சொன்னுலக் குறியின் விரிவுப் புறத்திலிருப்பது மூலமும் முனைப்புறத்திலிருப்பது திரிவுமாகும்.

### (2) செருகற்குறி.

எ - ④ : தமிழ் கழகம்

Δ

### 6. நேர்க் கூற்று, நேரல் கூற்று

(Direct and Indirect Speech)

ஒருவர் கூற்றை அவர் கூறியபடியே தன்மையிடத் திற் கேற்பக் கூறுவது நேர்க்கூற்றுகும். அதைப் பொருள் மாற்றுது சொன்மாற்றிப் படர்க்கை யிடத்திற் கேற்பக் கூறுவது நேரல் கூற்றுகும்.

தமிழில் நேர்க்கூற்றே நேரல்கூற்றினும் பெரு வழக் காய் வழங்கும். ஆகையால், நேர்க்கூற்று முறையே நேரல் கூற்று முறையறியாத மாணவரெல்லாம் தழுவ வேண்டும். நேர்க்கூற்று ‘என்றான்,’ ‘என்று சொன்னான்,’ ‘எனச் சொன்னான்’ என்னும் வாய்பாட்டுச் சொற் சொற் றெட்டர்களாலும் நேரல்கூற்று ‘ஆகச் சொன்னான்’ ‘என்று சொன்னான்’ என்னும் வாய்பாட்டுச்சொற் சொற் றெட்டர்களாலும் முடிக்கப்படும்.

எ - ④ : அவன் “நான் வருவேன்” என்றான்—நேர்க்கூற்று  
அவன் தான் வருவதாகச் சொன்னான்—நேரல்கூற்று.

“நீ நாளை மனவழகனார் வீட்டிற்கு வந்தால் உனக்கொரு புத்தகம் வாங்கித்தருகிறேன்” என்று இளவழகனார் சொன்னார்.—நேர்க்கூற்று

நான் மறுநாள் (இன்று அல்லது நாளை) மனவழகனார் வீட்டிற்குச் சென்றால் எனக்கொரு புத்தகம் வாங்கித் தருவதாக இளவழகனார் சொன்னார்.—நேரல்கூற்று.

“எனது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர்களையிருப்பதால், அவர்க்கு அறிவு புகட்டுவான் வேண்டி, கடஞ்த நாற்பதாண்டுகளாக யான் அரும்பாடுப்பட்டுப் பல்கலைகளும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதா யிற்று,” என்று மறைமலையடிகள் கூறுகின்றார்.—நேர்க்கூற்று.

தமது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர்களார் யிருப்பதாகவும், அவர்க்கு அறிவு புகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாகத் தாம் அரும்பாடுபட்டுப் பல்கலைகளும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நாலியற்றவும் வேண்டியதாயிற் ரென்றும், மறைமலையடிகள் கூறுகின்றார். —நேரல்கூற்று.

தமிழில் சில நேரல்சொற்றெடுத்துக்கொள்கூட கூற்றி அம் நேரல் கூற்றிலும் ஒன்றுயுமிருக்கும்.

எ - டு : “இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே பிறவிக் கடல் நீங்த முடியும்,” என்றார் திருவள்ளுவர். —நேரக்கூற்று.

இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே பிறவிக்கடல் நீங்த முடியும் என்றார் திருவள்ளுவர். —நேரல்கூற்று.

நேரக்கூற்றுச் சொற்றெடுத்துக்கொள்கூட கூறுவான் பெயரோடு தொடங்கி, என்றான் அல்லது என்று சொன்னான் என்று முடிவது இயல்பு. கூற்றுக்கு முன், சொன்னான் என்னுஞ் சொல்லை நிறுத்தி ‘முன் முடிபு’ச் சொற்றெடுராகக், கூறின், ‘என்று’ என்னும் சொல் இறதியில் சிற்றல் வேண்டும்.

நேரக்கூற்று ‘சொன்னதாவது’ என்னுங் தொடர்க்குப் பின்வரின் என்பது என்னுஞ் சொல்லால் முடிதல் வேண்டும். நேரக்கூற்றில் மேற்கோட் குறியிருப்பினும் இராவிடினும், என்றான் (என்று சொன்னான்) அல்லது என்பது என்னும் முடிப்புச் சொல் இன்றியமையாத தாகும், முருகன் சொன்னான், “நான் வருவேன்,” என்று ஆங்கிலத்திற் போலெழுதல் வழுவாகும்.

அழகன் சொன்னதாவது “நான் வருவேன்,” என்பது, என்னும் முடிப்பினும், அழகன் “நான் வருவேன்” என்று சொன்னான், என்னும் முடிப்பே இயல்பும் இனிது மாகும்.

ஓர் உரையாட்டிலாள்ள கூற்றுக்களை, முடிப்புச் சொற்களின்றி மாறி மாறி யெழுதுவது, நான்டையேயன்றி மாணவர் கட்டுரை நடையன்று.

## 7. மரபு

(Idiom)

பொருள்கட்டுச் சான்றேர் தொன்றுதொட்டு வழங்கி வரும் சொற்களையே வழங்குதல் மரபாகும். மரபு தவறின் வழுவாம்.

பிழை	த்ருத்தம்
கம்பவைக்டோல்	கம்பந்தட்டை
நண்டுக்குட்டி	நண்டுக்குஞ்சி

## 8. இணைமொழிகள்

(Words in Pairs)

(பெருவழக்கானவும் வழக்கற்றனவுமான இணை மொழிகள் இங்குக் கூறப்பட்டில்.)

அகட விகடம், அக்குத் தொக்கு, அடுப்பும் துடுப்பும், அந்தியும் சந்தியும் (அடையலும் விடியலும்), அருவரு, அருமை பெருமை, அல்லும் பகலும், அழுகையுங்கண்ணீரும், அறம் மறம், அற்ற குற்றம், ஆக்கமுங்கேடும், ஆடல் பாடல், ஆடை அஸி, ஆண்டான் அடிமை, ஆதியங்தம், ஆய்வு ஒய்வுது, இண்டு இடுக்கு, இயங்குதிணை விலைத்திணை (தாவர சங்கமம்), இயலும் செயலும், இனைத்துக்களைத்து, இன்பதுன்பம், ஈகை யிரக்கம், ஈடும் எடுப்பும், உடை நடை, உண்டி உறையுள், உண்டு உடுத்து, உருட்டும் புரட்டும், உருண்டு திரண்டு, உருவும் திருவும், உள்ளது உரியது, உற்றூர் உறவினர், ஊண் உடை, ஊதிய இழப்பு, (லாப நஸ்டம்), எக்க சக்கம், ஏடாகோடம், ஏழை யெளியவர், ஏழை பாழை, ஏற்றத் தாழ்வு (தாரதம்மியம்), ஒட்டி உலர்ந்து, ஒப்பு உயர்வு, ஒட்டமும் நடையும், கங்கு கரை, கண்டது கேட்டது, கண்ட துண்டம், கண்ணீரும் கம்பலையும், கரடு முரடு, கல்லும் காம்பும், கல்வி கேள்வி, கள்ளம் கவடு, கற்பும் பொற்பும், கற்றேர் மற்றேர், கனவோ நனவோ, காடு கரை, குணம் குறி,

குலமுங்குணமும், குறுக்கும் மறுக்கும், குறுக்கும் நெடுக்கும், குற்ற நற்றம், கேளுங் கிளையும், கையும் காலும், கொடி வழி, கொத்தடிமை குலவடிமை, கொள்வனோ கொடுப்பனீ, கோணல் மாணல், கோள் குண்டுணி, சட்ட திட்டம், சந்தி சதுக்கம், சாடைமாடையாய், சாலர் மாலாய், சிந்திச் சிதறி, சிவமுங் சிவையும், சின்ன பின் னம், சிறுதனம் சீராட்டு, சீரும் சிறப்பும், சீராட்டிடப் பாராட்டி, சீறிச் சினந்து, சுக துக்கம், சுற்று(ம்) முற்றும், தடுத்து மடுத்து, தட்டாமல் தடுக்காமல், தட்டாமல் முட்டாமல், சப்பித்தவறி, தாங்கித் தடுக்கி, தாயும் சேயும், திருகல் முறுகல், துணி மணி, தேக்கித் தெவிட்டி, தோட்டம் தூரவு, தோலும் எலும்பும், நகை நட்டு, நய பயம், நரை திரை, நலம் பொலம், நல்லது பொல்லது, நல்லார் பொல்லார், நாடு நகர், நாட்டிலும் காட்டிலும், நாயும் பேயும், நாளுங் கிழமையும், நாளுங் கோளும், நிரந்து கலந்து, நீட்டி நிமிர்ந்து, நெட்டை கட்டை, நெந்து நியந்து, நொண்டி சண்டி, நொண்டி நுடம், நோய் நொம் பலம், நோயு நொடி, பட்டி தொட்டி, படியாகார் பண்டி நர், பயறு பச்சை, பயிர் பச்சை, பழக்க வழக்கம், பாங்கு பரிசனீ, பாட்டும் படிப்பும், பாலுங் தேனும், பிறப் பிறப்பு, பெற்றது பிறந்தது, பேரும் புகழும், பொட்டுப் பொடி, பொய்யும் புலையும், போக்கு புகல், போற்றிப் புகழ்ந்து, போற்று புகழ், (துதி தோத்திரம்), மன் மனை, மந்திர தந்திரம், மயக்கம் தியக்கம், முட்டி மோதி, முத்தி மோந்து, முள்ளும் முருக்கும், முற்ற முடிய, முற்று முடிய, மேள தாளம், வந்தனை வழிபாடு, வம்பு தும்பு, வற்றி வறண்டு, வாட்டாஞ் சாட்டம், வாடி வதங்கி, வாய்க் கால் வரப்பு, வாரி வகிர்ந்து, வாழ்வு தாழ்வு, வானகமும் வையகமும், விண்ணும் மண்ணும், விதி விலக்கு, விருந்து வேற்று, விருப்பு வெறுப்பு, வீடு வாசல், வீர சூரம், வீர தீரம், வெட்கி விறைத்து, வெட்டுஞ் குத்தும், வேரும் தூரும், வேர்த்துப் பூத்து.

தாட்டுட்ட, லொட்டு லொசுக்கு முதலியவை இழி வழக்காம்.

## 9. தொடர்மொழிகள்

(Idiomatic Phrases and Expressions)

அடக்குவாற்ற கழுக்கானி, அகப்பற்றுப் புறப் பற்றுக்களை அறவே ஒழித்து, அகண்ட நிறைவான (பரிதூரனை) மெய்யறிவின்ப (சச்சிதானந்த)ப் பிழம்பாகிய, அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சியாக, அச்சம் மடம் நாணம் பயிரப்பு, அஞ்சினவனைழிய மிஞ்சினவனில்லை, அடங்காப்பிடாரி, அடிதண்டம் பிடிதண்டம், அடிதலை தடுமாற்றம், அடி முதல் முடி வரை, அடிமை முதல் அரசன் வரை, அடியற்ற மரம்போல் படிமேல் விழுந்து, அண்டபிண்ட அனைத்துச் சராசரங்களும், அந்தணர் அரசர் வணிகர் வேளாளர், அமிழ்தினுமினிய தமிழ் மொழி, அரிதுணர் பொருளவற்றை எளிதுணர் பொருளாவக்கி, அரைக்காசிற்கும் வழியில்லாத அட்ட தரித்திரம், அல்லோல கல்லோலமாய், அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாய், அறம் பொரு வினபம் வீடு, அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி, அன்பு அருள் வாய்மை அடக்கம் முதலிய நற்குணங்களை யுடையராய், அன்புள்ள அரசனும் அறிவுள்ள அமைச்சனும்;

ஆக்க வழிப் பாற்றல் (சாபானுக்கிரக சக்தி), ஆக்க வும் அழிக்கவும் வல்லவராய், கடும்பா இன்பா மிறைப்பா பெரும்பா (ஆச மதுரம் சித்திரம் வித்தாரம்) என்னும் நால்வகைப் பாக்களையும், ஆசை காட்டி மோசஞ் செய்து (நாடவைத்துக் கேடுசெய்து), ஆடையணியழகனுய், ஆடையின்றி வாடையின் மெலிந்து கையதுகொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇ, ஆணவம் மாயை காவியங்கள், ஆண்டில் இளையராய் அறிவில் முதியராய், ஆயிரம் பிறை கண்டவர், ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக்கேற்ற வேடம் காலத்திற்கேற்ற கோலம்;

இகபர நலங்கள் (சுகங்கள்), இட்டடினோக எடுத்தடி கொப்பளிக்க, இடம்பொருளேவல், இட்டதுசட்டம் வைத்

தனு வரிசை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்ப தாய், இயன்றவரை முயன்று இருகையினுமேந்தித் தலை யில் தாங்கிக் கண்ணிலொற்றி, இருபகட் பொரு சகடு, இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்), இருவிளை யொப்பு மலபரிபாகம், இலை மறை காய்போல், இளமை யிலேயே, இலக்கண விலக்கியமதநால் (சித்தாங்தம்) களை யெல்லாம் முற்றக்கற்ற, இறைவனுக்கே வெளிச்சம், இன்னேரன்ன, இன்பக்கடலில் மூழ்கி;

ஈரங்கை விதிராத இவற்றி (உலோடி);

உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடல் கருவியுலகின்பங்கள் (தனுகரண புவன போகம்), உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட விட்டுக்கு இரண்டகம் செய்து, உப்புக்குழையாமல், உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி, உயிருக்குயிராய், உரப்பியுங்களைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்துக்கள்), உரு வந்திருவங் குலமும் குணமும் ஒத்தவராய், உலக வழக்கு செய்யுள் வழக்கு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளதைக்கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறமும் ஒத்து, உள் ளொன்று புறம்பொன்று பேசாமல், உற்று நோக்கி ஊகித் தறிந்து;

ஊனுறுறக்க மொழி ந் து, ஊராருடைமைக்குப் பேராசைகொண்டு, ஊரார் உடைமைக்குப் பேயாய்த் திரிந்து, ஊரார் பகைக்கும் தீராப்பழிக்கும் ஆளாய், ஊருக்குழைத்து ஊதாரித்தனமாய்;

எச்சிற்கையாற் காக்கைவிரட்டாத கஞ்சன், எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்டு, எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு, எடுப்பார்கைப் பிள்ளையாய், எட்டிரண்டு மறியாத, எண்சானுடம்பு ஒருசானைக்குன்றி, எண்ணாத்தொலையாது ஏட்டிலடங்காது, எண் ஜூக்கு மெட்டா இறைவன்; எங்நாட்டினு மினிய தென்

ஞட்டில், எல்லார்க்கும் நல்லவனுப், எல்லாம் வல்ல இறைவன்;

ஏராளமாயும் தாராளமாயும், ஏழூ பாழைகளை வயிற்றிலடித்து வாயில் மண்ணைப்போட்டு, ஏற இறங்கப் பார்த்து, ஏனோ தானோ என்றிராமல்;

ஜயந்திரிபறக் கற்று;

ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுமாய், ஒரு கண்ணில் வெண்ணேயும் ஒரு கண்ணிற் சண்னும்பும் தடவி, ஒரு பக்கம் பாலும் ஒரு பக்கம் நீரும் ஒழுக, ஒன்றுக்கும் பற்றுத நாயேன், ஒடும் பொன்னும் ஒப்ப நினைக்கும்;

கடன்மடை திறந்தாற்போலக் கவிபாட வல்லவராய், கட்டி யணைத்து உச்சி மோந்து, கடைந்தெடுத்த கழிபெரு மடையன், கணக்கு வழக்கின்றி, கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம்என்று, கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஜம்புலனும், கண் னைற் கண்டதைக் கையாற்செய்து, கண்ணீர் வார மெய்ம் மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியமுது, கண்ணுக்குக் கண்ணுகவும் உயிருக்குயிராகவும், கண்ணே கனியே பொன்னே டூவே என்று, கண்ணைக் கவர்ந்து உள்ளத் தைக் கொள்ளொகொண்டது, கண்மணிபோற் காத்து, கதி ரவனு மதிப்புமள்ள காலமெல்லாம், கயல் விழியுங் குரின் மொழியும், கரிபரி தேர்கால் (ரதகஜ துரகபதாதி) கரு விலே திருவுடையார், கல்வியறி வொழுக்கங்களிற் சிறந்து, கலையெலாங் கற்றவன், கற்றேர்க்கேயன்றி மற்றேர்க்கு விளங்காமல்;

காடிடையிட்டும் நாடிடையிட்டும், காடுவாவென வீடு போவென, காமவெகுளி மயக்கங்கள், காய்கனி கிழங்கு கள், காரியத்திற் கண்ணுங் கருத்துமா யிருந்து, காலா விட்டதைக் கையாற்செய்து, காலாவிட்டதைத் தலைமேற் கொண்டு, காற்றினுங் கடுகிச் சென்று;

குடிக்கக் கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியற்று, குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கெளவியும் துழங்கும், குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டு, கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், கைகட்டி வாய்ப்புதைத்து, கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் வாய்க் கெட்டினது வயிற்றுக்கெட்டாமல், கைம்மாறு கருதாமல், கொடாக் கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை நீக்கி அடியாரைக் காத்து, கொடுப்பாரும் அடுப்பாருமின்றித்தாமே தமியராய், கோடானுகோடிச் சூரிய வொளியுள்ள;

சம்பளமும் உம்பளமும் பெற்று, சாதுரியமாயும் மாதுரியமாயும் (திறம்படவும் தேம்படவும்) சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், சிறுக்கட்டிப் பெருகவாழ்ந்து, சின்னுட்பல்பினிச் சிற்றறிவினர், சுவையொளியூரேசை நாற்றம், செய்வன செய்து தவிர்ப்பன தவிர்த்து, சொற் சருக்கம் பொருட் பெருக்கம், சொற் சுவை பொருட் சுவைகளிற் சிறந்து, சொன்மதியும் தன் மதியும் (சொற்புத்தியும் சயபுத்தியும்) இல்லாமல், சொன்னயம் பொருணயம், சொன்னேக்கும் பொருணேக்கும், தொடை நோக்கும் நடை நோக்கும், சொல் தொண்டு (வாசா கைங்கரியம்), சோற்றுக்குச் செலவும் ஞாலத்துக்குப் பாரமுமாய்;

தட்டுத் தடையின்றித் தாராளமாய்ப் பேசும்வன்மை, தட்டுக்கெட்டுத் தறிமாறி, தட்பவெப்பநிலை (சீதோஷ்ண ஸ்திதி), தமிழ்நாடு செய்த தவப்பயனுகத் தோன்றி, தலையுன் காலும் தெரியாது தம்முண் மயங்கி, தலையால் வந்த கைதைக் காலால் தள்ளி, தவிடுபொடியாய்த் தகர்த்து, தளர் நடை நடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், தன்னுயிர்போல மன்னுபிரெண்ணும் தனிவள்ளல், தான்னேன்றித் தம்பிரான்;

துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பன்னிக்கு வையாமல்;

தெற்கு வடக்குத் தெரியாமல், தென்றல் வீசித்தேன் சொரிந்து வண்டு பாடும் வளமரக்கா, தெனினுமினிய தென்மொழி, தொகை வகை ஸிரி, தொல்காப்பியத்திற் பல்காற்பயின்று, தொல்காப்பியத்தும் தொல்காப்பியத் தும் பல்காற் பயின்று, தோற்றம் நடுவிறதி, தோன்றுத் துணையாயிருந்து;

நடை யடை பாவளை, நரை திரை மூப்பு, நலிந்தும் வலிந்தும் பொருள் கொண்டு, நல்லதைக் கொள்ளுக அல் லதைத் தள்ளுக, நம்பா மதம்(நாள் திகம்)பேசி நாத் தழும் பேறி, நாடியைப்பிடித்தது நல்லசொற் சொல்லி, நாத்தளர்ந்து வாய் குழறி, நாநயமும் நாணயமும், நால் வேதம் ஆறு சாத்திரம் பதினெண் புராணம் அறபத்து நான்கு கலைஞரானம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிற மும், நிலம் நீர் தீ வெளி நீர் சூழ்ந்த நிலவுலகம், நீர்வளம் நிலவளம் பொருந்திய,

நுண்மாண் நுழைபுலம்;

நுண்மதிப்பட்டறிவிற்குப்(சுருதி யுக்தி பனுபவங்கடகு) பொருந்த;

நஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்து, நோயும் நொடியும் பாயும் படுக்கையுமாய்க் கிடந்து, நெற்றியின் வேர்வை நிலத்தில் விழுப்பாடுபட்டு;

பகை நட்பு அயலென்னும் முத்திறத்தும் ஒத்து, படை நாலும் புடை சூழ, படைப்புக்காப்பழிப்பு, பட்ட பாடும் கெட்ட கேடும், பட்டி மாடுபோற் கட்டுக் காவலின் றிச் சுற்றித் திரிந்து, பத்தியறிவு கடைப்பிடி (பக்திஞான வெராக்கியம்), பரிவன்மை (அசுவதாட்டி) யாகப் பாடக் கூடிய, பருத்த மேனியும் கருத்த கண்களும், பருந்தும் கிளியும் பாங்காய் வாழ, பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி, பார்த்த கண்ணும் ழுத்துப்போய்;

மிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு;

புகைனிளக்கு பண்டப்புக்கள் (தூபதீப ஸகவேதத்தி யங்கள்), புலியும் மானும் ஒரு துறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை, பொல்லாரை நீக்கி நல் லோரைக் காத்தல் (துஷ்ட சிக்ரக சிஷ்ட பரிபாலனம்);

மணி மந்திர மருந்துகள், மயிலாடக் குயில் பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலையிலக்கு, மனமொழிமெய் கள் (மனோவாக்குக் காயங்கள்), மன்னுயிரைத் தன்னுயிர் போல் எண்ணி; மனம்போன போக்கெல்லாம் போய்;

மாட மாளிகை கூட்டுகோபுரம்;

முன் னுரைக்குப்பின் முரண்பட;

வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராய், வடிகட்டிய முட்டாள், வயிழெட்டி வாய்ப்புலர்த்து, வழி துறை தெரியாமல், வாழையடி வாழையாய், வாழ்நாளை வீணோகக் கழித்து, வானுற வோங்கி வளம்பெற வளர்த்து, விண்ணேர் புகழ் மண்ணேர் மகிழ், விதித்தன செய்து விலக்கியன ஒழித்து, விலாப்புடைக்க வண்டு;

வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய், வெண்சாமரை வீசி ஆலவட்டம் பரிமாறி, வென்னிடைமலை, வென்னிடை மலைபோல் தென்னிதில் தெரியும், வெறுவாய்ச் சொல் வீரர், வேதாகம புராணேதிகாசங்கள்.

## IV. அணியியல் - RHETORIC

ஒரு பொருளைப்பற்றி அழகாகவும் பொருள்வலிமை யோடும் உரைப்பதும் எழுதுவதும் அணியாகும். அது சொல்லனான் பொருளானான் என இருவகைப்படும்.

### 1. சொல்லனி

(Figures of speech relating to sound)

சொல்லனி எழுத்தும் சொல்லும் பற்றியது. அது மோனெ (Alliteration), எதுகை (Rhyme), மடக்கு (Pun) பின்வருநிலை (Anaphora) முதலியவாகப் பல வகைப்படும்.

எ - டு: திங்கட் கிழமை திருநாவுக்கரசு திரும்பி வந்தான்— மோனெ. கோனூர் போனூர், எங்கனூர் பெங்கனூர்— எதுகை.

அரவம் அரவம் அறியும்.—மடக்கு.

‘அறிவார் அறிவார்? அறிவார் அறிவார்?’—பின்வரு சிலை. “ஸ்யார் தேட்டைத் தீயார் கொள்வர்.”—இரட்ட இறல் (Equivocation or Ambiguity).

மேலை விடையூதியர் தாழ்த்தப்பட்டோர்க்குச் செய்த பெரு நன்மையை மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது.—ஓவிப்போலி (Assonance) இங்கனமன்றிச் செயற்கையாய் அமைக்கும் மோனெ யெதுகை முதலியவை சிறந்தனவல்ல.

### 2. பொருளனி

(Figures of speech relating to sense)

பொருளானி பொருள்பற்றியது. அது பலவகைப் படும். அவற்றுள் கட்டுரைக்கு வேண்டியவாவன:—

#### (1) தன்மையனி

தன்மையனியாவது ஒரு பொருளைப்பற்றி உள்ள வாரே சிறப்புத்தோன்றக் கூறல்.

எ - ⑥: குறுகுறு நடந்து சிறுகையா வள்ளிச் சின்தியும் சிதறி யும் துழவியும் சோற்றையுண்ணும் புன்றலைச்சிகிருர்.

### (2) உவமை—(Simile)

உவமையணியாவது ஒரு பொருட்கு ஏதேனுமொரு வகையில் ஒப்புமை கூறல்.

எ - ⑦: கல்வியறிவோடு சொல்வன்றையு மிருப்பின், அது பொன் மலர் மணம் பெற்றது போலாம்.

உவமையாகுபெயர்:

எ - ⑧: கோடரிக்காம்புகள்-காட்டிக் கொடுப்பவர். எருமையர்-உணர்ச்சியற்றவர்.

உவமைக் கதை (Parable), உவமை நாடகம் (Allegory) என்பனவும் ஏற்றவிடத்திற் பயன்படுத்த வாடம்.

### (3) உருவகம்—(Metaphor)

உருவகவணியாவது உவமைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளை இன்னொரு பொருளாகக் கூறல்.

எ - ⑨: செங்குட்டுவனுகிய யாளி கணகலிசயராகிய யாளைகளின் மேற் பாய்ந்தது. கல்வி யென்ற பயிருக்குக் கண்ணீரென்ற மழை வேண்டும். இறைவன் திருவடிப் புளையைத் துணைக்கொண்டு பிறவிக்கடலைக் கடக்க வேண்டும்.

### (4) வேற்றுமை

வேற்றுமை யணியாவது பல பொருள்களை வேறு படுத்திக் கூறுவது,

எ - ⑩: பெரியோர் பிறர் குணங்களையே எடுத்துப் போற்றுவர்: சிறியோர் பிறர் குற்றங்களையே எடுத்துத் தாற்றுவர்.

### (5) ஏவையணி

சவையணியாவது ஒரு பொருளைப்பற்றி நகை அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு) முதலிய உளச்சவை (உணர்ச்சி)கள் தோன்றக் கூறுவது.

எ - 6: நன்றியறிவில்லா மக்கள் மனிதவுடம்பு பெற்றும், சாயி னும் கடைப்பட்டவரன்றே? (இளிவரல்)

(6) விறலண்

விறலணியாவது சுவையினால் உடம்பின் புறத்துத் தோன்றும் குறிப்புக்களை எடுத்துக் கூறுவது.

எ - 6: இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டதை அறிந்த வுடன் இளசைக்கிழார் சோமசுந்தர பாரதியார்க்குக் கண் சிவந்தது; மீசை துடித்தது; மயிர் சிலர்த்தது; தம் உட்டடைக்கடித்து வஞ்சினங்கூறி உரறினார்.

(7) வஞ்சகப் புகழ்ச்சி—(Irony)

வஞ்சகப் புகழ்ச்சியாவது ஒரு பொருளைப் புகழ்வது போலப் பழித்தல்.

எ - 6: இனக்கோவன் என்னும் மாணவனுக்கு இப்பள்ளிக் கூடத்தினிடத்து அளவிறந்த பற்றிருப்பதினால், இதிற் சேர்ந்து இருபதாண்டாகியும் இன்னும் இதனின்று வெளியீற விருப்பமில்லை.

(8) புகழாப் புகழ்ச்சி:

ஒருவரைப் பழிப்பதுபோலப் புகழ்தல் புகழாப் புகழ்ச்சியாகும்.

எ - 6: சிரித்துக் கொடுத்தான் சிவன். “எனது ஒருவாய்க்குக் கஞ்சி யில்லாமல் தானனிடத்தில் இரக்க, அவன் கூட ஒரு சால்வாயை (யானையை)க் கொடுத்து என்னைக் கொடுத்துவிட்டான்.”—அந்தக்க் கவி வீரராகவர்.

(9) அங்கத்வணி—(Censure or Sarcasm)

ஒரு செய்தியை வெளிப்படையாயேனும், குறிப்பாயா யேனும் கண்டித்துக் கூறல் அங்கத்வணியாம்.

எ - 6: “சமாத புல்லர் இருங்தென்ன, போயென்ன” —வெளிப்படை.

பேச்சரிமை யில்லையென்னும் இக்காலத்தில் பாட உரிமை மிகுங்குவருவது மிக வருந்தத்தக்கது.

—குறிப்பு

(10) உயர்வுங்கிற்சி—(Hyperbole or Exaggeration)

உயர்வுங்கிற்சியாவது ஒரு பொருளைப்பற்றி அறிஞர் ஒப்புக்கொள்ளும் அளவில் உயர்த்திக் கூறுவது.

எ - டு: சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டும். ‘திருவாசகத்திற் குருகார் ஒரு வாசகத்திற்கு முருகார்.’ கம்பன் லீட்டருக் கட்டுத்தறியும் கலிபாடும்.’

(11) பிறிதுமொழிதல்

பிறிதுமொழிதலாவது உவம (உவமான)த்தை மட்டும் கூறி, உவமிய (உபமேய)த்தை அறிந்துகொள்ள வைப்பது.)

எ - டு: ‘குறைகுடம் கூத்தாடும், சிறைகுடம் சிலைநிற்கும்’.

(12) தற்குறிப்பேற்றம்.

தற்குறிப்பேற்றமாவது இயற்கையாய் நிகழும் நிகழ்ச்சிக்கு ஒருவன் வேறென்றால் காரணங் கற்பித்துக் கூறல்.

எ - டு: வண்டு பாட, மலர் தேனவித்தது.

(13) ஒழித்துக்காட்டணி

ஒழித்துக்காட்டணியாவது, ஒரு பொருளைப் புகழும் போது, நீண்மைக்கும் நன்மைக்கும் பொதுவான குணத்தை நன்மைக்கே யுரியதாகக் கூறுவது.

எ - டு: சிடத் நாட்டில் வில்லே கோண்மிருக்கும்,

(14) வேற்றுப்பொருள் வைப்பணி.

ஒரு செய்தியை அல்லது நிகழ்ச்சியைக்கூறி, அதன் இறுதியில், அதிலிருந்து படித்துக்கொள்ளும் படிப்பினையாகிய உண்மையை அல்லது நீதியைக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பாம்.

எ டு: பண்டிதர் (Dr.) அரங்காச்சாரியாரால் அதுப்பு மருத்துவம் செய்யப்பெற்றவரும் இறந்துபோவ தண்டித்தியையார் வெல்ல முடியும்?

(15) முரண் அணி:

பொருள்களை முரண் (மாறுபாடு) படக் கூறுவது முரண் அணியாம். அது நான்கு வகைப்படும்.

i. எதிர்சிலை முரண்—(Oxymoron)

எ - ⑥: மெய்யான பொய், இது அதினும் சிறிது பெரிது, கற்ற மூடன், ஆண்மையுள்ள பெண், வெளிப்படைக்களவு.

ii. ஒரு பொருள் முரண்—(Epigram)

எ - ⑥: அவன் ஆண்டில் இலோகுன், அறிவில் முதியன்; அங் பீலூக் குழவி அருள்; பேரில் கறுப்பன், சிறத்தில் சிவப்பன், கீர்த்தியில் வெளுப்பன்.

iii. பல்பொருள் முரண்—(Antithesis)

எ - ⑥: “காலையு மாலையுங் கைகூடப்பிக் கால் தொழுதால்.”

iv. எதுகை முரண்—(Paronomasia)

எ - ⑥: ஆய்வள்ளல் கொடைமடம் படுவானேயன்றிப் பணமடம் படான்.

நால்களைத் தேற்றும் (படித்தறியும்) புலவரும்வேறு; போற்றும் (படியாமற் பேறும்) புலவரும் வேறு.

(16) காட்சியணி—(Vision or Historic Present)

ஓர் இறந்தகால அல்லது எதிர்கால நிகழ்ச்சியை இன்று நிகழ்வதுபோலக் கூறுவது காட்சியணியாம்.

எ - ⑥: கெசெமனேத் தோட்டத்தில் இயேசு தம் மாணவரை (சீடர்களை) விட்டுத் தனித்திருந்து தம் தங்கையாரிடம் வேண்டுதல் செய்கிறார்; மாணவர்கள் தூங்குகிறார்கள்; இயேசு அவர்களைத் தட்டி எழுப்புகிறார்; ஒரு பெரும் பகைக் கூட்டம் வருகிறது; முதாசு இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான்; பகைவர் இயேசுவைப் பிடிக்கிறார்கள்; உடனே பேதுரு தலைமைப் பூசாரியனின் வேலைக்காரன் காதைப் பட்டயத்தால் வெட்டுகிறான்.

க. வ.—8

(17) ஆட்படையணி—(Personification)

ஓர் அஃறினைப் பொருளை உயர்தினையாகக் கூறுவது ஆட்படையணியாம்.

எ - ④ : கதிரவன் மேலைக்கடலில் ஆழ்ந்தான்.

இறங்கோரையும் பிரிந்தோரையும், உயிரற்ற பொருள் களையும் கருத்துக்களையும் விளிப்பது, விளியணி (Apostrophe) யாம்.

எ - ⑤ : “சாவே! உன் கூர் எக்கே? கீழுலகே! உன் வெற்றி எக்கே?”—புதிய ஏற்பாடு.

(18) பலபடப் புளைவணி

ஓர் ஆளை அல்லது பொருளைப் பல சிலை கூறிப் பாராட்டுதல் பலபடப் புளைவணியாம்.

எ - ⑥ : சிறங்க மனைவி தன் கணவனுக்கு அறிவுரை கூறுவதில் அமைச்சியாயும், அன்பும் பொறையும் கற்பிப்பதில் ஆசிரியையாயும், உடல்நலம் பேணுவதில் அன்னையாயும், வீட்டுக் காரியத்தை நடத்துவதில் கருமத் தலைவியாயும், பணிவிடை செய்வதில் வேலைக்காரியாயும் இருப்பான்.

(19) மாஸ்பணி அல்லது மேன்மேலுயர்ச்சி—(Climax)

பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று மேலாகக் கூறுவது மாஸ்பணியாம். (மாஸ்பு=எணி. Climax=ladder.)

எ - ⑦ : இலக்கணமும் இலக்கியமும் சேர்ந்தது இயற்றமிழ்; அதனேடு பண்ணும் (இராகமும்) தாளமும் சேர்ந்தது இசைத் தமிழ்; அதனேடு அபிசயமும் ஆட்டமும் சேர்ந்தது நாடகத்தமிழ்.

(20) எதிர்மாஸ்பணி அல்லது மேன்மேல்தாழ்ச்சி—(Anticlimax or Bathos)

பொருள்களைப் படிப்படியாய் ஒன்றுக்கொன்று கீழாகக் கூறுவது எதிர் மாஸ்பணியாம்.

எ - ⑧ : ஒரு நன்மையைப் பெறியோர் சொல்லாமற் செய்வர்; சிறியோர் சொல்லிச் செய்வர்; கீழ்மக்கள் சொல்லியுன் செய்யார்.

(21) முன்னவணி—(Innendo or Insinnation)

ஒரு செய்தியை வெளிப்படையாய்க் கூறுது, குறிப் பாகக் கூறுவது முன்னவணியாம்.

எ - ① : ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்க்குத் தமிழ்ப்புலமை தானும் அமைக்குவது தீவிடுகிறது.

(22) புணர்ச்சியணி—(The Condensed Sentence)

புணர்நிலையணியாவது வேறுபட்ட பல பொருள்களை அல்லது செய்திகளை ஒரு பயணிலைகொண்டு முடித்தல்.

எ - ① : சதிரவன் மறைந்தபோது அடியார் கைகளும், தாமரை மலருக் குவித்தன. இவ்வணி இரட்டுறல் கலங்கும் வரும்.

எ - ② : அன்பறையிழுந்தார் கண்ணும் அடியுண்ட தேன்கூடும் கண்ணீர் சிக்கும்.

கண்ணீர் = 1. கண் + நீர். 2. கன் + நீர்.

(23) வளைகூற்றணி—(Periphrasis or Circumlocution)

ஒரு பொருளை அல்லது செய்தியை நேரடியாய்க் கூறுமல்ல வட்டவழியில் சொற்பெருக்க கூறுவது வளைகூற்றணி.

எ - ① : கால்கழி கட்டில்=பாடை. கும்பகருணனுடைய வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன்=தாங்குகிறேன்.

அரைவண்டியில் கால்மாட்டைப் பூட்டிப் போகிறேன்=நடந்து போகிறேன்.

முதற்குறைக் கமலம் (மலம்), செத்த குரங்கு (சாமங்கி) இருபதினையிரக் கொட்டைப்பாக்காய் (அம்மணமாய்) இருந்தாள், என்பன போன்றவைசெய்யுட்கே யுரியன்

(24) ஒலியணி—(On-om-a-to-poe-ia)

சொற்களின் ஒலியினால் பொருள் தோன்றக் கூறுவது ஒலியணியாம்.

எ - ① : உலகமெல்லாம் கிடுகிடு வென்று நடுங்கும்படி ஓர் இடு முழங்கிறது.

## V. கட்டுரையியல் (ESSAY-WRITING)

### 1. கடிதமெழுதுதல்

#### (Letter-Writing)

கடிதப் பகுதிகள் :—

##### i. இருப்பிடமும் தேதியும் :—

இருக்கையும் தேதியும் பொதுமுறை (சாதாரண)க் கடிதத்தில் வலப்புறம் மேலும், வேண்டுகோள் முறையிடு களில் (விண்ணப்ப மனுக்களில்) இடப்புற அடியிலும் குறிக்கப்படல் வேண்டும்.

##### ii. முகவரை :—

வேண்டுகோளிலும் (விண்ணப்பத்திலும்) முறையிட அலும் (மனுவிலும்) தலைப்பில் இன்னரிடமிருந்து இன்ன குக்கு என்று, முகவரி (address) யுடன் அல்லது அஃதின்றி எழுதுவது முகவரையாகும். இது பொதுமுறை (சாதாரண)க் கடிதத்திற்கு வேண்டுவதன்று.

##### iii. விளி (Address or Salutation) :—

கடிதம் பெறுவாரைச் செய்தியறிவிக்குமுன் விளிப் பது விளியாகும்.

எ - டு :	ஒருமை	உயர்வுப்பன்மை	பன்மை
	நண்ப,	நண்பரீர்,	நண்பர்காள்
	ஜீ,	ஜயரீர்,	ஜயன்மீர்.

அன்பு குறித்தற்கு அருமை, அன்பார்ந்த என்னும் அடைகளையும், வணக்கங் குறித்தற்குக் கனம், கனம் பொருந்திய என்னும் அடைகளையும் விளிப்பெயர்க்கு முன் சேர்த்தல் வேண்டும்.

கனம் பொருந்திய ஜீயா, என்று விளி முறையிலும் கனம் பொருந்திய ஜீயாவுக்கு எழுதுவது என்று முகவரை முறையிலும், கடிதங்களை இருவகையாய்த் தொடங்கலாம்.

iv. செய்தி (Body of the Letter) :—

அறிவிக்கப்படவேண்டிய செய்தி, அளவிற்கும் பொருளுக்குங் தக்கபடி, ஒரு பாகியாய் அல்லது பல பாகிகளாயிருக்கலாம்.

v. முடிப்பு (Subscription) :—

செய்தியின் கீழ் வலப்புறத்தில், தங்களின் தாழ்மையுள்ள, தங்களின் வணக்கமுள்ள, தங்களின் கீழ்ப்படித்தாலுள்ள, தங்களின் உண்மையுள்ள, தங்களின் அன்பான என்னும் தொடர்களில் ஏற்ற தொன்று எழுதப்படலாம். இனத்தார்க் கெழுதியதாயின், எழுதுவார் தம் இன முறையையுங் குறிக்கலாம். கீழோர்க் கெழுதியதாயின், வெறுமையாய் இங்னனம் என்று குறித்தால் போதும்.

vi. கையெழுத்து (Signature) :—

முடிப்பின்கீழ்க் கையெழுத்திருத்தல் வேண்டும்.

vii. முகவரி (விலாசம்) (Direction or Superscription) :—

கடிதத்தின் மறுபுறத்திலாவது, கடிதக் கூட்டின் அல்லது உறையின் (Cover) மேற்புறத்திலாவது, கடிதம் பெறுவாரின் முழுமுகவரியும் எழுதப்படல் வேண்டும்.

நண்பர்க்கும் ஒத்தார்க்கும், திருவாளர் என்றும், பெரியோர்க்குத் திருமான் (ஸ்ரீமான்), கனம், மாகனம், என்றும் அவரவர் நிலைக்கேற்ற அடை கொடுத்துப் பெய்ரெழுதல் வேண்டும்.

பெண்டிர்க்குத் திருவாட்டி (Mrs.) குமரி (Miss.) என்னும் அடைகளிலொன்று எழுதப்படலாம்.

இருபாலார்க்கும் உயர்வு கருதும்போது, பெயர்க்குப் பின் அவர்கள் என்று குறிப்பிடல் வேண்டும். சிற்றுயர்வே கருதின் அவர் என்று குறிப்பிடலாம்.

முகவரி ஆங்கிலமுறையில் ஆட்பெயர், அலுவல், கத வெண், தெரு, அஞ்சல், (தபால்) நிலையம், கூற்றகம் (தாலுகா), கோட்டகம் (சில்லா) மாகாணம், தேசம் என்னும் முறையிலும், தமிழ் முறையில் இதன் தலை கீழாகவும் இருக்கலாம். இவற்றுள் முன்னது மிக வசதிப் படலாம்.

## 2. கட்டுரை (Essay)

### i. கட்டுரை விதிகள் (Rules of Composition) :—

மாணவரின் வகுப்புக் கட்டுரை, தலைப்பில் பொருள் குறிக்கப்பெற்றும், இடப்பக்கம் வரங்தை (Margin) யில் மேலே கட்டுரை யெண்ணுங் தெதியுங் குறிக்கப்பெற்றும், பெரிதுஞ் சிறிதுமன்றி வழக்கமா பெழுதும் எழுத்தள வில், பொருட்கோவை படப் பாகியமைப்புடன், உயர் தரப் பாடசாலை மாணவரதாயின், காற்றூட் பக்கத்தில் மூன்று பக்கமும், கல்லூரிமாணவரதாயின், ஆறு பக்கமும் பேரெல்லையாக வைத்து, எழுத்துப் பிழை சொற் பிழை பொருட் பிழைகளின்றித் தெளிவாயும் துப்புரவாயு மெழுதப்படல் வேண்டும். கட்டுரைக் குறிப்புப் புத்தகங் களில் என்றும் வலப்புறமே எழுதி, இடப்புறமெல்லாம் பிழை திருத்த வெற்றிடமாய் விடல் வேண்டும். கட்டுரை யில், வாக்கிய ஏறுப்பாக ஆங்கிலவரை வரல் கூடாது. அவ்வரையை மொழிபெயர்த்தெழுதி, ஆங்கிலத்தை வேண்டுமாயின், பிறைக்கோட்டில் அமைக்கலாம். வரி முதலில் மெய்யெழுத்து வரக்கூடாது. (குறிப்புப்புத்தகம் Notebook.)

கட்டுரைக் குறிப்புச் சட்டகத்தை இடப்புறம் மேலே எழுதிக்கொள்ளலாம்.

### ii. கட்டுரைப் பொருளமைப்பு :—

கட்டுரைப் பொருள் பொதுவாய், (1) முகவரை அல்லது தோற்றுவாய், (2) வரையறை (Definition)

(3) வகை, (4) கருவி, (5) செய்யும்முறை, (6) பயன், (7) எடுத்துக்காட்டுக் கதை, (8) முடிவு என எண் பகுதியதாகும்.

ஒருவரின் வாழ்க்கை வரலாறுயின், (1) பிறப்பு வளர்ப்பு, (2) கல்வி, (3) அலுவல், (4) இல்லறம், (5) அருங்செயலும் பொதுநலத் தொண்டும், (6) குணம் அல்லது ஒழுக்கம், (7) முடிவு என்னும் ஏழு பகுதியதாகும்.

ஒரு விழவாயின் (1) தோற்றமும் நோக்கமும், (2) காலமும் இடமும், (3) நடைபெறு முறை, (4) பயன், (5) முடிவு என ஐந்து பகுதியதாகும்.

இவற்றுட் பொருட்கேற்பன கொண்டு, இடையிடை தொடர்மொழி, உவமை, பழமொழி, மேற்கோள் என்பன ஏற்ற பெற்றி யமைத்தெழுதல் நலம்.

ஒரு பொருளைப்பற்றிப் பல கருத்துக்கள் அமைத்துக்கொண்டு, அல்லது ஒரு கதையைப் பல நிகழ்ச்சிகளாக வகுத்துக்கொண்டு, அவற்றை முறைப்படுத்தி, ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு பாகி யெழுதவேண்டும்.

ஒருவரைப்பற்றிக் கட்டுரை வரையும்போது, அவரைக் குறித்த சுட்டுப்பெயரை முதலில் ‘அவர்’ என்று உயர்வுப்பன்மையில் தொடங்கினால், இறுதிவரை ‘அவர்’ என்றே யெழுதல் வேண்டும். ‘அவன்,’ ‘அவள்’ என்று ஒருமைப்பாலில் தொடங்கினால், இறுதிவரை அங்கனமேயிருத்தல்வேண்டும். உயர்ந்தோரையெல்லாம் உயர்வுப் பன்மையிலேயே கூறல் வேண்டும்,

ஒருவர் வளர்ந்து பெரியவரானயின் திரும்பவும் குழந்தையாதல் கூடாமையின், ஒருவரைப்பற்றி வரையும்போது இளம்பருவத்தைக் கூறும் பகுதியில் ஒருமைப்பாலிலும், வளர்ந்த பருவத்தைக் கூறும் பகுதியில் உயர்வுப் பன்மையிலுமாக வேறுபட வரைவது பொருந்தாது.

வரலாறுகளையும் நிகழ்ச்சிகளையும்பற்றி வரையும்போது, சிறு புன் செய்திகளைக் கூறுதல் கூடாது.

### 3. போலிகை (மாதிரி)க் கட்டுரை நாகரிகம்

\*“நாகரிகம் என்னுஞ் சொல் நகரகம் என்னும் சொல் வினின்று பிறந்தது. நகரகம் என்பது முறையே நகரிகம், நாகரிகம் எனத் திரிந்தது. ஆங்கிலத்திலும் நாகரிகம் பற்றிய வினை நகரப்பெயரினின்று பிறந்ததே. [Civilise from Civitas (Latin) city.]

\* நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரினின்று பிறந்ததென்றும், நாக ரென்பார் பண்டைக் காலத்தில் நாகரிகத்திற் சிறந்திருந்தன ரென்றும், ‘ஆயிரத் தெண்ணுஞாரூட்டை முற்றமிழர்’ (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகநா டெனப்பட்டகீழ்த் திசை நாடுகளில் வாழ்ந்துவந்த ஒரு மக்கள் வகுப்பார். நாகவணக்க முடைமையின், அவர் நாகரெனப்பட்டார். நாகருடைய நாடு நாக நாடு. நாகரில் நாகரிகரும் அநாகரி கருமான இருவகுப்பார் இருந்துள்ளமையும், அவருள் நாகரிகரும் எவ்விதத்தும் தமிழரினும் உயர்ந்தவரல்லர் என்பதும் மணிமேகலையிலிருந் தறியப்படும். ஆதலால், நாகரிகம் என்னுஞ் சொல் நாகர் என்னும் பெயரடிப் பிறந்ததன்று.

நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை எனப்பொருள் படும். திருந்திய வாழ்க்கை உலகத்தில் முதன்முதல் நகரத்தில் தோன்றியமையின் நாகரிகமெனப்பட்டது. இக் காலத்தும் நாகரிகமில்லாதானைப் பட்டிக்காட்டானென்றும், நாட்டுப்புறத்தா னென்றும் பழித்தல் காண்க. நகரமல்லாதது நாடும் பட்டியும்.

\* நாகரிகம் என்னுஞ் சொல்லைத் திருவள்ளுவர்,

“பெயக்கண்டும் நஞ்சண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்”

---

\*இக் குறியிட்ட பாகிகள் உயர்தரப்பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை.

என்னும் குறளில், கண்ணேட்டம் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். இது பரிமேலழகர் உரையால் விளங்கும். கம்பரும் இச்சொல்லை இதே பொருளில் ஆண்டுள்ளார். கண்ணேட்டம் திருந்திய குணங்களில் ஒன்றுதலின் நாகரிகமெனப் பட்டதென்க.

அறிவும், அதன் வழிப்பட்ட ஒழுக்கமுன் சேர்ந்து திருந்திய வாழ்க்கையாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டுமிருப்பின், அது நாகரிகமாகாது; அநாகரிகத்தின்பாற்படுவதே யாகும். ஒழுக்கமில்லாத கற்றேன் கற்ற மூடன் என இழித்திடவேபடுவான்.

அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாகிய இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையாயிருப்பது; அவற்றுள், இயற்கையாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் அமைவது; செயற்கையாவது கல்வியாலும் நல்லினத்தாலும் உண்டாவது.

ஒழுக்க மென்பது அகம் புற மென்னும் இருவகைத்தூய்மை. அவற்றுள், அகத்தூய்மையாவது மனம் வாய்மெய் என்னும் முக்கரணங்களும் தூயவாயிருத்தல்; புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, காற்று, உறையுள் முதலியன தூயவாயிருத்தல்.

\* பரிமேலழகர் திருக்குறளைப் பாயிரத்தில், ஒழுக்கத்தைப்பற்றி “ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்” என்று கூறியுள்ளார். இஃது எல்லார்க்கும் பொதுவான உயர்தர வொழுக்கமன்று. இதை அவ்வரையாசிரியரே மீண்டும்,

“அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபா உடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புக் கொழித்து, எல்லார்க்கு மொத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி, இல்லறந் துறவற மென இருவகைநிலையாற் கூறப்பட்டது” என்று நூலா

சிரியர் கருத்திற் கேற்பக் குறித்துள்ளார். ஆதலால், ஒழுக்க மென்பது எல்லார்க்கும் பொதுவான முக்கரண்த் தூய்மையேயன்றிக் குலந்தொறும் வேறுபட்ட வருணைக் கிரம தருமமன்று.

இல்லறத்தில் அகத்தூய்மையும், புறத்தூய்மையும் ஒரு நிகரவா யென்னப்படும்; துறவறத்தில், அகத்தூய்மை புறத்தூய்மையினும் பன்மடங்கு சிறந்ததா யென்னப்படும்.

ஒருவன் எத்துணை எளியவனுமிருப்பினும், தன்னையும் தன் பொருள்களையும், உள்ளும் புறம்பும் தூயவாய் வைத்துக்கொள்வதே நாகரிகமாகும். கந்தையானாலும் கசக்கிக் கட்டுவதும், கூழானாலுமிருளித்துக் குடிப்பதும், குடிலானாலும் கூட்டிக் குடியிருப்பதும் உயர்தர நாகரிகமே. அழகியனவும் விலையுயர்ந்தனவுமான உடைகளால் உடம்பைப் பொதிவதும், விலையும் சுவையு மிக்க உண்டிகளைப் பன்முறை யுண்பதும், மேனிலையும் அகவிடமு மூள்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதியும் விலையுயர்ந்தனவுமான ஊர்திகளிற் செல்லுவதும், இயந்திரத்தாலும் ஏவலாளராலும் வினைசெய்வதும், இன்னும் இவை போன்ற பிறவும், அறிஞரும் அறிவிலிகளுமான செல்வர்க்கே யுரிய ஆடம்பர வாழ்க்கையன்றி, நாகரிக வொழுக்கமாகா. இவற்றை நாகரிகமென் ரெண்ணுவது மேலைப் புது நாகரிகம் பற்றிய திரிபுணர்ச்சியாகும்.

மேலைக்கல்வி கற்று, மேனுட்டுடை யணிபவரெல்லாம் நாகரிகத்திற் சிறந்தவரென் ரெண்ணுவதும் அறியாமையே. கல்வி எம்மொழியினு மிருக்கலாம். உடை தட்ப வெப்ப நிலைபற்றித் தேசந்தோறும் வேறுபடுவதாகும். நாகரிகத்திற்கு இன்றி யமையாத வேளாண்மை (பிறரை யுபசரித்தல்), விருந்தோம்பல், தாழ்மை முதலிய சிறந்த குணங்களை, மேலை நாகரிக மறியாத நாட்டுமக்களிடையே மிகுதியாய்க் காண்கின்றோம்.

ஆகையால், நாகரிகமென்பது, செல்வர் வறியர் என் அம் இரு சாரார்க்கும் பொதுவான், துப்புரவும் ஒழுக்க மும் பற்றியதே யன்றி, செல்வர்க்கும் மேலையாழுக்கத் தார்க்குமே யுரிய பொருளாகி அழகும் பெருஞ்செலவும் பற்றிய தன்று.

திருந்திய உழவு, நுண்கைத் தொழில், நீர்வணிகம், போக்கு வரவுக்குரிய வாயில் வசதி, ஒனிய உணர்ச்சி, மொழி வளர்ச்சி, கலைப்பெருக்கம், திருந்திய அரசு, குலப்பிரிவின்மை முதலியன நாகரிகத்தின் சிறந்த அடையாளங்களாம்.

மக்களை மற்றவழியிரி(பிராணி)களினின்றும் வேறு படுத்திக் காட்டுவது நாகரிகமேயாதலின், தம்மை உயர் திணை யென்று கூறிக்கொள்வாரெல்லாம் நாகரிகமுடைப்பராயிருத்தல் இன்றியமையாததாகும்.

#### 4. கட்டுரை வகை

(Classification of Essays)

கட்டுரைகள் ஒன்றன் வரலாறுறைப்பதும், ஒன்றை வரணிப்பதும், ஒன்றைக் கருதியுறைப்பதும் பற்றி வரலாறு, வரலை, கருதியல் என மூவகைப்படும்.

##### (1) வரலாறு (Narrative Essay) :—

வரலாற்றுக் கட்டுரை (1) கதை, (2) நாட்டு வரலாறு (History), (3) வாழ்க்கை வரலாறு (Biography), (4) நிகழ்ச்சி (Event), (5) உரையாட்டு அல்லது தருக்கம், (6) வழிப்போக்கு என ஆறு வகைப்படும்.

அவற்றுள் கதை, பழங்கதை புதுக்கதை என இரு வகைப்படும். பழங்கதை படிக்கூற்று, சுருக்கம், விரிப்பு, திரிப்பு என நான்கு முறையாக எழுதற் கேற்கும்; புதுக்கதை உண்மை நிகழ்ச்சிகளினின்று புனைந்ததும், புதுவகாக்க கட்டியதுமென இருவகைப்படும்.

(2) வரணனை (Descriptive Essay) :—

வரணனைக் கட்டுரை, (i) பொருள், (ii) இடம், (iii) காலம், (iv) சினை, (v) குணம், (vi) தொழில், (vii) காட்சி, (viii) நிகழ்ச்சி என எண் வகைப்படும்.

(3) கருதியல் அல்லது சிந்தனை (Reflective Essay) :—

கருதியற் கட்டுரை (i) அறிவுரை, (ii) விளக்கம் (Exposition), (iii) சீர்திருத்தம், (iv) கண்டனம் அல்லது மறுப்பு, (v) நகைமொழி (Wits and Humour), (vi) பாணிப்பு (Imagination) என அறு வகைப்படும்.

நிகழ்ச்சி இரண்டனுள், முன்னது உள்ளவாறுரைப் பது; பின்னது புனைந்துரைப்பது.

## 5. கட்டுரைப் பொருள்கள்

(Subjects for Composition)

(1) புலவர்—தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒளவை, கம்பர், புகழேந்தி, காளமேகம், மறைமலையடிகள் முதலியோர்.

(2) அரசர்—கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலியோர்.

(3) சிற்றரசர்—பாரி, விசுவநாத நாயக்கர் முதலியோர்.

(4) சமயத்தலைவர்—புத்தர், இயேசுக்கிறித்து, மக்மது முதலியோர்.

(5) சமயத்தொண்டர் — நால்வர், இராமாநுசர், விவேகானந்தர் முதலியோர்.

(6) பெருமக்கள்—பச்சையப்ப முதலியார், முத்துசாமி ஐயர் முதலியோர்.

(7) சீர்திருத்தியர் — இராசாராம் மோகனராய், காந்தியார் முதலியோர்.

(8) அடியார்—கண்ணப்பர், பட்டினத்தார் முதலி யோர்.

(9) கலைஞர்—எடிசன், சந்திரபோச முதலியேர்.

(10) கற்புடை மகளிர்—வாசகி, கண்ணகி, திலகவதி யார் முதலியோர்.

(11) உயிரிகள் (பிராணிகள்) — யானை, குதிரை, நாய், பட்டுப்பூச்சி முதலியன.

(12) இடம்—துறைநகர், புகைவண்டி நிலையம், முதுநகர், மலைவளம், பொருட்காட்சி (Exhibition) விலங்கினச்சாலை (Zoo), சுரங்கம், தங்கசாலை, பல்பொருட்களம் (Museum) முதலியன.

(13) காலம்—இளவேணில், மழைநாள் முதலியன.

(14) நிகழ்ச்சி—புயல், வெள்ளம், நிலநடுக்கம் (பூகம் பம்), நிலச்சரிவு (Land slide), எரிமலை, கடல்கோள், போர், பஞ்சம், புறப்போக்கு (Excursion) முதலியன.

(15) வரலாறு—அகராதி, அச்சுவித்தை, வானார்தி, கடிகாரம், காசு (நாணயம்), செய்தித்தாள் (பத்திரிகை), முக்கழகம் முதலியன.

(16) கொண்டாட்டம்—பண்டிகை (பொங்கல், தீபாவளி) திருவிழா, (மகாமகம்), விளையாட்டு, பட்டமனிப்பு விழா (Convocation) முதலியன.

(17) சீர்திருத்தம்—குழுகியம் (சமுதாயம்), மதம், சிற்றுரை (சிராமம்), திருமணம் முதலியன.

(18) தருக்கம்.

எ - ⑩ : சிக்கனக்காரன், செலவாளி—இவருள் எவன் நாட்டுக்கு நன்மை செய்பவன்?

ஆங்கிலம், இந்தி - இவற்றுள் எது இந்தியப் பொது மொழியாதற்கு ஏற்றது?

(19) வாழ்க்கை வகை.

(20) ஆட்சி முறை.

(21) பல்வகைப் பொருள்கள் :—

அருள், அறிவடையும் வழிகள், அற்ப அறிவு அல்லற்கிடம், அற்பம் அற்பமன்று, அன்பு, ஆசிரிய வணக்கம், ஆராயாமற் செய்தல், இசையின்பம், இந்திய திருமணச் சீர்திருத்தம், இந்திர (வேந்தன்) விழா, இற்றைக்கல்வியிருக்கவேண்டிய முறை, உடற்பயிற்சி, உணவுபற்றிக் கவனிக்கவேண்டியவை, மாற்றவளர்ச்சி (Evolution), உருவுகண்டெள்ளாமை. உலக ஒற்றுமையை வளர்க்கும் வழிகள், உலகப் புதுமைகள், உலகம் ஒரு கூட்டுறவுக்கழகம், உழைப்பின் சிறப்பு, எந்திரத்தின் நன்மை தீமை, எய்ப்பில் வைப்பு (Provision for the future), எல்லார்க்கும் ஒவ்வொன்றெனிது, ஒருவர் துன்பம் மற்றொருவர்க்கின்பம், ஒலிம்பிய விளையாட்டு, வானேலி, ஒழுக்கம், ஒற்றுமை உரம், ஒழிவு கேரத்தைப் பயன்படுத்தல், கடன்படல், கல்வி, கற்ஞேர் கடமைகள், கற்பு, காலத்தின் மாறுதல், காலந்தவருமை, குமரிநாடு, (Lemuria), குறி பார்த்தல், கூர்துதிக் கோபுரம் (Pyramids), கெடுவான் கேடு நினைப்பான், வறுமையால் ஒழுக்கம் மாறும் வகைகள், செந்தமிழ்ச் சிறப்பு, தமிழிலக்கணத்தின் மெய்ப்பொருள் அமைதி, தமிழிலக்கியம், தமிழின் தொன்மை, தமிழழ வளர்க்கு முறை; தமிழ்நாட்டிற் கழகக்காலக் குழுகிய நிலை, சமயோகிதமதி, தனக்குழழப்பவன் பிறர்க்கும் உழைக்கிறுன், தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப்பற்று, தீண்டாமைவிலக்கு, நூல்கிலையம், நடுவுநிலை, நட்பு, நலவழி (சுகாதாரம்), நன்றி மறவாமை, நற்பழக்கங்கள், நாட்டின் பொருளாதாரம், நிலையாமை, பண்டைத் தமிழரசியல், பண்டைத் தமிழ்க்கலைகள், பண்டைத் தமிழ்த் தெய்வங்கள்,

பண்டைத் தமிழர் நாகரிகம், பண்டைத் தமிழர் வாணி கம், பன்மைப்போர்முறை, பற்றுட்டு (Hobby), பாராளு மன்றம், பிறப்பால் சிறப்பில்லை, புதுப் புனைவுகள், புலான் மறுத்தல், பெற்றேர்ப் பேணல், மதப்பொறுதி (Religious tolerance) மாந்தன் மற்ற வழிர்கட்குப் பட்டுள்ள கடன்கள், மனிதன் மற்ற வழிர்களினின்று கற்றுக்கொள்பவை, மின்சாரம், முயற்சி, வழிப் போக்கின் (பயணத்தின்) பயன், வறுமையிற் செம்மை, வாய்மை, வாழ்வை நீட்டிக்கும் வழிகள், வேலையின்மையை விலக்கும் வழிகள், அறிவியல் (விஞ்ஞான) கலைவளர்ச்சி, விலங்கினத் திற்கிடர் செய்யாமை, வீட்டமைப்பு, வட்டக் காட்சி (Circus).

## 6. கட்டுரைக் குறிப்புச் சட்டகங்கள்

(Hints and Outline for Essays)

### i. சிக்கனத்தின் நன்மை (The benefits of thrift):—

வரையறை—அளவுகடந்த சிக்கனத்தால் ஒருவருக்கும் பயனின்மை-செல்வமிருக்கும்போது பிறரது பிழைப் புக் கெடுமாறு செலவைச் சுருக்குதல் சிக்கனமின்மை— சிக்கனத்தின் நன்மைகள்: (1) ஒருவனது செல்வம் அவன் நாட்டிலேயே யிருந்து, அங்காட்டின் கல்வி, அறம், போர் முதலியவற்றிற்குப் பயன்படல், (2) பிற ருக்குதல்வல், (3) வருந்தா வாழ்க்கை, (4) மதிப்பு—சிக்கனம் ஒருவகைத் தன்னடக்கமாதலின், மறுமையில் நற்கதிக்கும் வழியாதல்—முடிவு.

குறிப்பு:—வரையறை என்பது வரலா ரெழிந்த எல்லாக் கட்டுரைகட்கும், முடிவு என்பது எல்லாக் கட்டுரைகட்கும் பொதுவாகும்.

### ii. ஒரு தெருத் துன்ப நேர்ச்சி (A street accident):—

ஓரிடத்திலிருந்து ஓர் இயங்கி (Motor) புறப்படல்—அது கடுவேகமாய்ச் செல்லல்—ஒரு தெரு மூலையில்

மறைவாக மற்றிருக்க வண்டி (வேகமாய்) வரல்—இரண்டும் மோதல்—இரு வண்டிகட்கும் சேதம்—துரப்பார் (Driver) உள்ளிட்ட சிலருக்குப் படுகாயம்—காயப்பட வர்க்குக் கட்டு மருத்துவம்—நகரக் காவலர் உசாவல் (விசாரணை)—துரப்பாருக்குத் தண்டனை—மாநகர்களில் துன்பநேர்ச்சி இயல்பாயினும் தக்க முற்காப்பினால் அதை மட்டுப்படுத்தல்—முடிவு.

**குறிப்பு:**—இயங்கி (Motor), மிதி வண்டி (Cycle). இயங்கி, மிதி வண்டி, குதிரை வண்டி முதலாக வண்டிகள் பல வகையும் அவற்றுள் எந்த இரண்டேனும் பலவேண்டும் மோதிக்கொள்ளலாம். சில வேளைகளில் ஓர் இயங்கி தானே ஒன்றில் மோதிக்கொள்ளலாம்; அல்லது ஒரு பள்ளத்தில் விழலாம். மாணவர் ஒரு துண்ப சேர்ச்சியைத் தாமாகவே புனைத்தெழுதுவதைவிட்டு, உண்மையாய் நேர்ந்ததொன்றை யெழுதுவது மிகச் சிறந்ததாகும்.

### iii. உடல் நலம் (ககம்) பேணல் (The care of health):—

வரையறை—உடல் நலத்தின் முக்கியம்—அதைப் பேணும் முறைகள் : (1) உடம்பு, உணவு, காற்று, உடை, உறையுள் முதலியவற்றைத் துப்புவாய் வைத்துக் கொள்ளல், (2) ஒத்த உணவைப் பசித்தபின் உண்டல், (3) உடற் பயிற்சி, (4) உண்டல், உடற்பயிற்சி முதலிய வற்றில் வேளை தவறுமை, (5) எதிலும் ஓர் அளவாயிருத் தல், (6) காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப ஊன் உடை முதலியவற்றை மாற்றிக்கொள்ளல், (7) நோயை முன் தடுத்தலும் முளையிற் களைத்தலும், (8) எப்போதும் மன அமைதியோடும் மகிழ்ச்சியோடும் இருத்தல் — பயன் : (1) நன்றாய் வேலை செய்தல், (2) பிறருக் குதவல், (3) இன்பம் நுகர்தல், (4) நீடு வாழ்தல்—முடிவு.

### iv. நட்பு (Friendship):—

வரையறை—தேவை—நட்பாராய்தல்—நட்பு வகை : (1) பனை தெண்ணை கழுகு போன்ற தலை இடை கடை நட்பு, (2) வளர்பிறை தேய்பிறை போன்ற பெரியோர்

சிறியோர் நட்பு. (4) மெய்ந்கட்பு, பொய்ந்கட்பு (பகைவரது), (5) தற்காலிக நட்பு, நீடுநட்பு, (6) பிரிவாற்று உயிர் நட்பு, (7) கண்டு நட்கும் நட்பு, காணும் அம் நட்கும் உணர்ச்சி நட்பு—கட்டிடை பொழுக்கம்: கூடிப்பிரியாமை, பிழை பொறுத்தல், பொறுக்க முடியா விடின் தூற்றுது நீங்கல்—நட்பின் பயன்:—ஒருவரை பொருவர் நல்வழிப்படுத்தலும் ஒருவருக்கொருவர் உதவ அம்—எடுத்துக்காட்டுக் கதை:—கழிலரும் பாரியும், சீங்க கரும் பொய்யா மொழியாரும், கோப்பெருஞ் சோழனும் பிசிராங்கதைபாரும் (இவற்றுள் ஒன்று.)—முடிவு.

v. பள்ளிக்கூட விடுமேறையைக் கழிக்கும் தலைசிறந்த வழிகள் (The best ways of spending a school vacation):—

விடுமுறையின் வரையறை—விடுமுறை கழிக்கும் வழிகள்: (1) இளைப்பாறல், (2) பெரியோர்க்குதலவல், (3) கைத் தொழில் அல்லது பிற கலை கற்றல், (4) பொதுநலத் தொண்டு, (5) புறப்போக்கு, (6) பற்றுடு, (7) பொரு ணிட்டல்—முடிவு.

vi. நகர நலவழி (சுகாதாரம்) (Sanitation of a town):—

நகராண்மைக் கழக (Municipality) வேலைகள் வீட்டமைப்பு விதிகள்—தெரு, வீடு, குடிநீர் முதலியவற்றின் துப்புரவு—இலவச மருத்துவமும் நோய் முற்காப்பும்—பூங்கா (Park) அமைத்தல்—நல்வழி (சுகாதார) வாரக் கொண்டாட்டம்: பொருட்காட்சி, படக்காட்சி, சொற்பொழிவு, துண்டறிவிப்பு முதலியவற்றின் வாயிலாய் கலவழியறிவு புகட்டல், கீழோரைத் துப்புரவாயிருக்கு மாறு ஊக்கல்—அரசியலார் தீயபொருள் விற்பனையைத் தடுத்தல்—முடிவு.

vii. காலத்தின் அருமை (The value of time) :—

காலத்தின் வரையறை—காலத்தினருமை யனரப் படும் சமயங்கள்—வாழ்நாள் வரையறை முன்னறியப் படாமை—ஒவ்வொரு பருவத்திலும் அததிற் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தல்—தகுந்த காலத்திலும் வரிசை முறையிலும் காரியங்களைச் செய்தல்—கால அட்டவணை அமைத்துக்கொண்டு வினை செய்தல்—ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தல்—சூறி நூலையும் பிறப்புக் கணிப்பையும் நம்பிக் காலத்தை இழவாமை—வாழ்நாட்ட காலம் ஒரு பேரூயிருத்தல்—வாழ்நாளை நீட்டிக்கும் வழி கள்—காலத்தை வீண் போக்குவதின் தீமை—இறப்பின் உறுதியும் வாழ்நாள் எல்லை கடவாமையும்—முடிவு.

viii. நாட்டு வாழ்க்கை (Rural life) :—

இடம்பற்றிய வாழ்க்கை : (1) காட்டு வாழ்க்கை, (2) நாட்டு வாழ்க்கை, (3) நகர வாழ்க்கை—நாட்டு வாழ்க்கை வரையறை—அதன் வசதிகள் : (1) மக்கள் நெருக்கமின்மை, (2) நற்காற்று, (3) இயற்கைக் காட்சி, (4) ஒற்றுமை, (5) ஒட்டோலக்கம் (ஆடம்பரம்) இன்மை, (6) செலவுக் குறைவு, (7) சால்வும் (திருப்தியும்) அமை தியும், (8) வேளாண்மை நிகழ்ச்சி, (9) பண்டையொழுக்க வழக்கம்—எல்லாரும் நாட்டு வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமை—அதன் குறைகள் : சில பொருள்கிடையாமை, பாதுகாப்புக் குறைவு, மக்கட் பேதைமை, நலவழிக்கேடு, கற்றூர்க்கு வேலையின்மை, அஞ்சல் தாழ்ப்பு, செயற்கைக் காட்சியும் கற்றேரூறுவு மின்மை—ஒய்ந்தவர்க்கு நாட்டு வாழ்க்கை—கெடும்போது சீர்திருத்தல்—முடிவு.

ix. விளையாட்டின் முதன்மை (The importance of games and sports) :—

விளையாட்டின் வரையறை—உடலுறைப்பும் மன வழைப்பும்—உடலுறைப்பின் முக்கியம்—மாணுக்கர்க்கு

உடற்பயிற்சியின் இன்றியமையாமை — விளோயாட்டின் வகைகள்—விளோயாட்டின் பயன்கள்: உடல்நலம், வலிமை, விடாமுயற்சி, ஒற்றுமை, இனபம், புகழ், பிழைப்பு—முடிவு.

#### x. செல்வத்தைச் சரியாய்ச் செலவிடல் (The right use of wealth) :—

செல்வத்தின் வரையறை—அதன் இன்றியமையாமை—அதைத் தேடல்—அதைப் பகிர்தல்: தய்வம், அரசன், விருந்து, இனம், இரப்போன், தான்—வருவாயுள் அரைப் பகுதியைத் தனக்கும் காற் பகுதியைப் பிறர்க்கும் செல விட்டு, மீதிக்காற்பகுதியை மீத்துவைத்தல்—வருவாய்க்கு மிஞ்சியும் வீணைகவும் செலவு செய்யாமை—தன் அளவுக்கு மிஞ்சியும் தன் குடும்பத்தைக் கவனியாதும் அறஞ் செய்யாமை-வருவாய் வரத்தக்க வழியில் மீதத்தை இட்டு வைத்தல்—பேரவாக் கொண்டு முதலையிழவாமை—அளவுக்கு மிஞ்சிச் சிக்கனமாயிராமை. இன்றியமையாதவற் றிற்கு வேண்டிய அளவு செலவிடல்—பிறங்கடை (வாரிஸ்) இல்லாவிடின் பொதுநலத் தொண்டிற்கு உடைமையை பெழுதி வைத்தல்—முடிவு.

#### xi. ஒரு வேலையைத் தெரிந்துகொள்ளல் (The choice of a profession) :—

வேலையின் வரையறை—அதன் இன்றியமையாமை—ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அல்லது சிற்சில வேலைக்கே திறமையைமந்திருத்தல்—இளமையில் வேலைப் பயிற்சி—பெற்றேர் தம் மக்களின் விருப்பு, திறமை இயல்பு என்னும் இவற்றுக் கேற்றவாறு அவரைப் பயிற்றுவித்தல்—பல்வேறு வேலைக்குப் பயின்றிருப்பதின் நன்மை—வேலோ தெரிந்துகொள்ளாமற் கல்வி பயில்வதின் கேடு—விருப்பத் திற்கும் திறமைக்கும் ஏற்காத கல்விப் பயிற்சியின் கேடு—பொதுக் கல்வியும் தெரிந்துகொண்டே வேலைக்குச் சிற்புப் பயிற்சி—முடிவு,

xii. பள்ளிக்கூடப் புறப்போக்கின் முதன்மை (The importance of school excursions) :—

புறப்போக்கின் வரையறை—போகத்தக்க இடங்கள்—போக்கின் வசதிகள்; செலவுக் குறைவு—பாதுகாப்பு, அரிய இடங்கள், உணவு உறையுள் வசதி—போக்கின் நன்மைகள் : கூட்டுறவு, ஒற்றுமை, உடல்நலம், காட்சியின் பம், அறிவு, சிறந்தவரையும் சிறந்தவற்றையும் காண்டல்—போக்கின் முக்கியம்: சரித்திரம், திணை நூல், அறிவியற் கலை முதலியவற்றிற் கற்ற பொருள்களைக் கண்கூடாகக் கண்டு தெளிதல்—முடிவு.

xiii. திரைப்படக் காட்சியின் பயன் (The effects of attending cinema shows) :—

திரைப்படக் காட்சியின் வரையறை—அதன் வகைகள்,—அதன் நன்மைகள் : அறிவு வளர்ச்சி, இன்பம், கூட்டுறவு, பிழைப்பு—அதன் தீமைகள் : தூக்கம், பார்வை, ஒழுக்கம், பொருள், உடல்நலம் என்னும் இவற்றின் கேடு—முடிவு.

xiv. போரின் தீமைகள் (The evils of war) :—

போரின் வரையறை—அதன் தீமைகள் : உயிர், உறுப்பு, பொருள் முதலியவற்றின் இழப்பு—தொழிற் கேடு—சில குடும்பங்கள் துணையின்றி வருந்தல்—ஒரு நாடு கடன்படல் அல்லது அடிமைப்படல்—பொருள் விலை மிகை—புது வரி—அமைதிக் குலைவு—பெருவாரி நோய்—முடிவு.

.குறிப்பு :—போரால் நன்மைகளுமுண்டு. அவை தற்காப்பு, கரங்கை (இழந்ததை மீட்டல்,) நயன் (நீதி) வழங்கல், பொருட்பேறு, மறச்சிறப்பு, வேலையளிப்பு, ஒற்றுமை முதலியன.

xv. இந்தியாவிற்கு ஒரு போதுமோழி தேவையா? (Is a common language necessary for India?) :—

இந்தியாவின் பரப்பு—இந்தியாவிற்கு ஒரு பொது மொழி யிருப்பதன் வசதி—இன்று ஆங்கிலம் பொது

மொழியாயிருத்தல்-தந்நாட்டு(சுதேச)ப் பொதுமொழிக் குத்தடை : (1) நாடு, நாகரிகம், மதம், குழுகம் (சமூகம்), மொழி முதலியவற்றின் பன்மை; (2) ஒரு மொழி பொதுவாயின் அது பிறமொழியாரை வருத்தல், (3) இந்தியமைய ஆட்சி பன்மொழியில் நடைபெற இயல்ல,— இவற்றை நிலையில் ஒரு புதுப் பொதுமொழி வேண்டாமை—முடிவு.

xvi. உயர்நிலைப் பள்ளி மாணவர் குழுகாயத் தொண்டு செய்யக்கூடிய பற்பல வழிகள் (Different ways in which High School pupils can do social service.) :—

முகவரை - தொண்டு செய்யும் வழிகள் : (1) ஏழை மாணவர்க்கு இலவசக் கல்வி பயிற்றல், (2) பொதுநல வினைக்குப் பொருள் சேர்த்தல், (3) துன்ப சிகிஞ்சிகளில் உதவல், (4) கூட்டங்களில் அமைதி காத்தல், (5) ஒருவர் பிறரை ஏமாற்றுவதைத் தடுத்தல், (6) அன்முறை (அங்கியாயம்) களை அரசியலார்க்கு அறிவித்தல், (7) அரசியல் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தல்—முடிவு.

xvii. அன்றூட வாழ்க்கையிற் கலைமுறை யறிவின் பயன் (Importance of scientific knowledge in every-day life) :—

முகவரை-கலைமுறையறி வின் பயன் : (1) உடல்கலம் பேணல், (2) முதன் மருத்துவம் (First Aid), (3) ஒரு வினையை வெல்வழி (உபாயம்)யாய்ச் செய்தல், (4) செலவைச் சுருக்கல், (5) தொழில் செய்தல், (6) பொறிகளை (machines)ச் செப்பனிடல், (7) துன்பத்தில் தப்புதல், (8) பிறருக் கறிவு புகட்டல்—முடிவு.

xviii. வாழ்க்கையிற் கட்டோழுங்கின் பயன் (Value of discipline in life.) :—

கட்டோழுங்கின் வரையறை—அதற்குரிய குணங்கள்: பொறுமை, அடக்கம், பணிவு முதலியன—அது

வெளிப்படும் வழிகள் : (1) காலந்தவரூபமை, (2) தலைவர்க்குக் கீழ்ப்படிதல், (3) ஒன்றை அளவாய் நூகர்தல், (4) வரவுக்கு மின்சிச் செலவு செய்யாமை, (5) செய்வன திருந்தச்செய்தல், (6) பிறர் நலம் பேணல், (7) துண்பம் பொறுத்தல்—அதன் பயன் : நிலை யூயர்தல், நீடு வாழ்தல், மதிப்பு, மறுமையில் நற்கதி—முடிவு.

xix. ஒலிபரப்பின் நன்மைகள் (Benefits of broadcasting):—

முகவரை - ஜகத்தீசுசங்திரபோசின் முயற்சி—மார்க் கோணியின் புனைவு-ஒலிபரப்பின் நன்மைகள் : (1) செய்தி யறிவு, (2) விளம்பரம். (3) இன்னிசையும் சொற்பொழி வும் கேட்டல், (4) வினை விரைவு, (5) கப்பற் சேதம் தடுத்தல்—முடிவு.

xx. ஒன்றிய நாட்டமைப்பு (The United Nations<sup>8</sup> Organisation 'UNO') :—

(1) பன்னட்டுக் கழகக்குலைவு - ஐக்கிய நாட்டமைப் புத் தோற்றம் (1946). (2) அறுபது நாடுகள் - பதினே ரூறுப்புக்கள் - நிலையான ஏறுப்புக்கள் (5) - தேர்ந்தெடுக் கப்பெறும் உறுப்புக்கள் 6. (3) சட்டதிட்டங்கள். (4) இதுவரை செய்துள்ள நன்மை. (5) முடிவு.

xxi. (நோபேல் பரிசு (The Nobel Prize)) :—

ஸ்வீடனில் ஆல்ப்ரெட் பெர்ன்ஹாட் நோபெல் (1883-1896) - அவர் ரஷ்யாவில் பொருளீட்டி மீனல் - அவரது இறுதிமுறி (Will) - பரிசு மதிப்பு 8000 பவுன் பரிசு விதிகள்—பரிசுகளும் பரிசிலரைத் துணியும் கழகங்களும் : (1) (2) பூதநால் வேதிநாற் பரிசுகட்கு ஸ்வீடன் அரசு அறிவியற் கழகம், (3) மருத்துவ நூற்பரிசுக்கு ஸ்தாக்கோம் மருத்துவக் கழகம், (4) இலக்கிய நூற் பரிசுக்கு ஸ்வீடன் அரசு இலக்கியக் கழகம், (5) உலக அமைதிப் பரிசுக்கு நார்வே நாட்டுப் பாரான் மன்றம்—பரிசுத் தொகை—பரிசுளிப்பு விழா—இந்தியாவிற் பரிசு பெற்ற

வர் : தாகூர், செகதீச சந்திர போன்—பரிசின் பயன்—முடிவு.

### xxii. செங்குறுக்கைக் கழகம் (The Red Cross Society) :—

3-ம் நெப்போலியன் ஆஸ்திரியாவுடன் செய்த போர் (1859) - ஹென்றி டியூனன்டு புண்பட்டவர்க்குச் செய்த உதவி—1864-ல் ஜெனிவாவில் செங்குறுக்கைக் கழக நிறுவனம்—விதிகளும் நோக்கமும்—கிளைகளும் அவற்றின் கிண்ணங்களும் : துருக்கியர் எகிப்தியர் செம்பிறைக் கழகம், பெனிசியர் செம்பரிதிக் கழகம்—கழகம் இதுவரை செய்துள்ள தொண்டுகள்—சிறு செங்குறுக்கைக் கழகம்—அதன் அமைப்பும் விதிகளும்—கழகத்தின் நன்மைகள்—முடிவு.

### xxiii. மதுவிலக்கு (Prohibition) :—

மதுவின் வரையறவு—அதன் வகைகள்—அதன் தீவிரமாக்கல்—திருவள்ளுவர் கூற்று—அமெரிக்க மதுவிலக்குக்காங்கிரசு ஆட்சி மதுவிலக்குச் சட்டம்—அதன் நன்மை தீவிரமாக்கல்—முடிவு.

### xxiv. நூல் நிலையத்தின் நன்மைகள் :

(1) வரையறை - (2) நூல்நிலைய வகைகள் - சொந்த நூல்நிலையம், பொது நூல்நிலையம், சுற்றிவரு நூல்நிலையம், சேமிப்பு நூல்நிலையம். (3) நூல்நிலைய விதியொழுங்குகள், (4) பயன்பாடு. (5) முடிவு.

### xxv. தட்பவெப்ப நிலையால் மக்களிடை வேறுபவேன (The effects of climate on Man) :—

முகவுரை—தட்பவெப்ப நிலையால் வேறுபடுவன : (1) உணவு, (2) உடை, (3) தொழில், (4) நிறம், (5) வடி

வம், (6) மொழி, (7) கருத்து, (8) மதம், (9) பழக்க வழக்கம், (10) முடிவு.

xxvi. இந்திய விடுதலையால் இந்தியர்க்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் :—

(1) பதவிப்பேறு, (2) பொருளாட்சிப் பெருக்கம், (3) வணிகவளர்ச்சி, (4) உலக மதிப்பு.

xxvii. சிற்றார் (கிராம) அல்லது நாட்டுப்புறச் சீர்திருத்தம் (Rural re-construction) :—

இந்தியாவில் 7 இலக்கம் (லக்ஷ்மி) சிற்றார்கள், நூற்றுமேனியில் நகர மக்கள் 11 பேர்; சிற்றார் மக்கள் 89 பேர்—சீர்திருத்த வழிகள் :—(1) கல்வி : (இந்தியருள் எழுதப் படிக்கத் தெரிந்தவர் 100-க்கு 8 பேர்) கட்டாய முதன் முறைக் கல்வியும் இராப் பாடசாலையும், (2) நல வழி : (இந்தியரின் சராசரி வாழ்நாள் 36.7 ஆண்டு) படக்காட்சி, பொருட்காட்சி, சொற்பொழிவுகளால் நல வழி யறிவு புகட்டல், (3) கடன் நீக்கம் : (உழவரின் சராசரிக் கடன் பிரிட்டிஷ் இந்தியாவில் 31 உருபா; சென்னை மாகாணத்தில் 50 உருபா) கூட்டுறவுக் கழகம், வரிக் குறைப்பு, (4) திருந்திய தொழின் முறை, (5) தொழிற் பெருக்கம் : குடிசைக் கைத்தொழிலும் புள் விலங்குப் பண்ணைகளும், (6) பொது அறிவு : வானோலியும் சொற்பொழிவும்—முடிவு.

xxviii. கூட்டுறவுக் கழகம்—(Co-operative Societies) :—

கூட்டுறவு வழிகள் : தொழில், விற்பனை, கொடுக்கல் வாங்கல் - கூட்டுறவுக் கழக வகை : (1) பதிவு செய்தது, (2) பதிவு செய்யாதது - கூட்டுறவுக் கழகத் தோற்றம் (19-ஆம் நாற்றுண்டில் செர்மனியில்) - இந்தியாவில், 1904-ம் ஆண்டுக் கூட்டுறவு நாணயச் சட்டம், 1912-ம்

ஆண்டு இந்தியக் கூட்டுறவுச் சட்டம் - பதிவு செய்த கழக வகை : (1) நகரக் கழகம், (2) சிற்றார்க் கழகம் - கழக அமைப்பு : பேரவை, செயலாளர், இயக்குநர் (Director) தலைவர், காசாளர் (Cashier) கணக்கர், (பதிவாளரால் பதிவு) — கூட்டுறவு முதல் சேரும் வழிகள் - உறுப்பினர் கடன் வாங்கும் முறை— கழக வருவாய்ப் பகிரவு— கழகத் தின் பயன்கள்— முடிவு.

#### xxix. சேம்தித்தாளின் பயன் (The advantages of news-papers) :—

16-ம் நூற்றுண்டில் வெனில் நகரத்தில் செய்தித் தாள் தொற்றம் - இங்கிலாந்தில் 17-ம் நூற்றுண்டில் செய்தித் தாள்—இந்தியாவில் இந்திய லிளம்பரப் பட்டியல் (India Gazette)—இராசாராம் மோகன்ராய் செய்தித் தாள் தொண்டு—செய்தித்தாள் வகைகள்—அவற்றின் பயன்கள்— முடிவு.

#### xxx. தற்காலப் போர்முறை (Modern methods of warfare) :—

முகவரை - வானப்படை (Air Force) - வானார்தி வகை : பொருவான் (Fighter), நெருப்புமிழி (Spitfire), குண்டுமுகில் (Bomber) முதலியன; குண்டு பொழி முறை : (1) உயர் மட்டக் குண்டுப் பொழிவு (High Level Bombing) (2) தாழ்மட்டக் குண்டுப் பொழிவு (Low Level Bombing), (3) சரிவு நிலைக் குண்டுப் பொழிவு (Glide Bombing) (4) பருந்து வீழ்ச்சி அல்லது கீழ்ப் பாய்ச்சந் குண்டுப் பொழிவு (Dive Bombing); குண்டு வகை : எரிகுண்டு, வெடிகுண்டு, தொட்டால் வெடிப்பான், பிந்தி வெடிப்பான், துளைத்துருவி முதலியன; குதிகுடைப் படை (Parachute army), நாவரய்ப்படை (Navy) :— கடற் போர்க்கருவிகள் : போர்க் கப்பல் (Battle ship,) அழிப்பான் (Destroyer), நீர் மூழ்கி (Submarine),

இயங்கிப் படகு (Motor boat), காந்தச் சரங்கம் (Magnetic mine), சரங்கவாரி (Mine Sweeper), நீர்க்கணை (Torpedo) முதலியன. நிலப்படை :—நீட்டு வீச்சுப் பிரங்கி (Long range gun), பொறிப் பிரங்கி (Machine gun), வானெதிர்ப்புப் பிரங்கி (Anti - aircraft gun), தாங்கி (Tank), பொருநர் (Soldiers), அனுக் குண்டு, நீரியக் குண்டு, கண்டமேலேவி (I. C. B. M.)

### xxxii. காசமீரத்தோல்லை :—

- (1) இந்திய விடுதலையும் பாக்கித்தான் தோற்றமும் (1947).
- (2) காசமீரமுகமதியர் பெரும்பான்மையும் பாக்கித் தான் கிளர்ச்சியும்.
- (3) ஒன்றிய நாட்டமைப்புத் தலையீடு.
- (4) சமரசுப் பேச்சுக்களும் அவற்றின் முறிவும்.
- (5) முடிவு.

### xxxiii. செய்தித்தாளின் சேல்வாக்கு :—

(1) பேச்சுப்போன்றே எழுத்தும் மக்கட்கு உணர்ச்சி யூட்டுதல், (2) சிறந்த எழுத்தாளரின் திறமை, (3) சிறந்த செய்தித்தாள் நாடு முழுதும் பரவல், (4) சில செய்தித் தாள் ஆசிரியர் அரசரானமை-ஏடுத்துக்காட்டு, (5) முடிவு.

### xxxiv. உண்போருள் விளைவுப்பெருக்க இயக்கம் (Grow More Food Campaign) :—

- (1) இற்றைப் போர்.
- (2) ஆட்பெருக்கம்—அயல்நாட்டுப் படைகள் வந் திருத்தலும், கடாரம் (பர்மா) சென்ற இந்தியர் மீனுதலும்.
- (3) உணவுக் குறைவு - ஆட்பெருக்கம். கடாரத்து நெல் வரத்தின்மை, விளைபுலங்கள் பாசறையிடமாதல்,

பொருட் போக்குவரத்து வசதிக் குறை, படை மறவர் பொருள்விலை யேற்றல்.

(4) வினைவைப் பெருக்கல்—புறம்போக்கு நிலத்தைப் பண்படுத்தல், பயிரிடா வினைபுலத்திற் பயிரிடல், பல டி (போகம்) வினைவித்தல், உணவுப்பொருளை மட்டும் பயிரிடல், உணவுப்பொருள் வினைவுப் பெருக்க இயக்கத் தார் சொற்பொழிவுகள்.

(5) முடிவு.

#### xxxiv. பங்கீடு (Rationing) :—

(1) சென்றபோர், (2) ஆட்பெருக்கம், (3) உணவுக் குறை, (4) பங்கீடு - பங்கிட்டுமுறை, பங்கிட்டின் நன்மை திமை, (5) பங்கீடு ஏற்பட்ட இடங்கள், (6) முடிவு.

#### xxxv. இலவச வாசகசாலையின் பயன் :—

(1) அறிவின் இன்றியமையாமை, (2) அறிவுட்டும் கருவிகளுள் செய்தித்தானும் திங்கள் இதழும் ஒருவகையா யமைதல், (3) பெரும்பாலரின் வறுமையும் இலவச வாசக சாலைத் தேவையும், (4) தனிப்பட்டவரும் கழகங்களும் நடத்திவரும் இலவச வாசகசாலைகள், (5) பயன், (6) முடிவு.

#### xxxvi. தமிழ்சை இயக்கம் :—

(1) முத்தமிழ் (இயல் இசை நாடகம்)- கி. மு. 2500, இசைத் தமிழ்த் தேர்ச்சி : சுரம், பண், தாளம், பாட்டு, கருவி, இசைத் தமிழ் நால்கள்.

(2) இசைத் தமிழ் மறைவு. (கண்டச் சங்கத்திற்குப் பின்) சூல்ப்பிரிவினையும் பிறப்பா லூயர்வு தாழ்வும், பாணர் இசைத் தொழில் இழுத்தல், சமண பவுத்தங்கள் இசைத் தமிழை வெறுத்தல், ஆரியர் இசைத் தமிழை வடமொழி யில் மொழி பெயர் த்தலும் வடசொற்களை இசைத் தமிழிற்

புகுத்தலும், வடமொழிக்கு உயர்வும் தென்மொழிக்குத் தாழ்வும் கற்பிக்கப்பட்டமை, தமிழரசர் வலிகுன்றி யமையும், தெலுங்க அரசரும் கண்ணட அரசரும் தமிழ் நாட்டை ஆண்டமையும், மகமதிய மன்னர் தென்னட்டைக் கங்காட்டைக் என்று அழைத்தல், புரந்தரதாசர் கண்ணட கீர்த்தனையும் தியாகராச ஜூயர் தெலுங்குக் கீர்த்தனையும், இசைத்தமிழ் காங்காடக சங்கிதம் என்று பெயர் பெற அம் தமிழ்ப்பாட்டு அருகலும் இசைத்தமிழ் நாலழியும்.

(3) இசைத் தமிழ்ப்புதுக்கம்—அரசர் அண்ணுமலைச் செட்டியார் ‘தமிழிசை இயக்கம்’ 1940-இல் பணம் ஒதுக்கல், தமிழிசை பெதிர்ப்பு, தனித்தமிழ் இசையரங்கு, புதுத்தமிழ்க் கீர்த்தனைகட்குப் பரிசும் அவற்றின் வெளி யீடும், சென்னைத் தமிழிசைச் சங்கம், சென்னைத் தமிழிசை மாநாடு,

முடிவு-தமிழிசை இயக்கம் வலுத்தலும், எதிர்ப்புக் குன்றி யொழிதலும்.

**xxxvii.** உலக அமைதி அல்லது போரை ஒழிப்பதேப்படி?

(1) உலகத்துப் பொது ஆட்சி நிறுவல், (2) தேசிய வெறி விலக்கு, (3) பண்ணட்டுறவு, (4) மக்களெல்லாரும் ஓரினம் என்னும் உணர்ச்சியைப் பரப்பல், (5) மிகைப்பிறப் புத்தடை.

**xxxviii.** இந்திய வோற்றுமைக்கான வழிகள் :—

(1) வலிமையுள்ள மையம், (2) மொழிவாரி மண்டலப் பிரிவு, (3) போதிய மண்டல வரிமை, (4) குலவேறுபாட் டொழிப்பு, (5) மதப்பொறுதி, (6) எளியவர்முன் னேற்றம்.

**xxxix.** இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி :—

(1) நாட்டு முன்னேற்றத்திற்கு எழுத்தறிவின் அடிப்படை, (2) இங்கிலாந்தில் 1875-இல் ஏற்படுத்திய கட்டா

யக் கல்விச் சட்டம், (3) பிறநாடுகளில் பொதுமக்கள் அறியாமையைப் போக்கிய வழிகள், (4) இந்தியாவில் எழுத்தறியாதவர் நூற்றுக்குத் தொன்னுநூற்றுவராயிருத் தல் (5) அரசியலாரும் பெருஞ் செல்வரும் செய்ய வேண்டிய கடமை, (6) முடிவு.

XL. அறிவியலால் நன்மையா? தீமையா? :—

(1) விஞ்ஞானம் பழங்காலத்தே தோன்றிப் படிப்படி யாப் வளர்ந்து வருதல், (2) விஞ்ஞானத்தால் பெருநன்மை யும் சிறு தீமையுமிருத்தல், (3) அனுக்குண்டாலும்நன்மை ஏற்படுதல், (4) இக்காலத்திற்கு விஞ்ஞானத்தின் இன்றி யமையாமை, (5) ஆய்வுக் குறைவினால் விஞ்ஞானத்தின் தீமை பெரிதாகவும் நன்மை சிறி தாகவும் தோன்றல், (6) முடிவு—எக்கரூவியிலும் நன்மையும் தீமையுமிருத்தல்— மனத்தைக் குறைக்காது கருவியைக் குறைக்காறும் பேதமை, அமைதி—அமைதியின்மை.

XLI. குடும்பக் கட்டுப்பாடு (Family Planing)

- (1) ஞாலப்பரப்பும் அதன் விளைபொருட்களும் ஓர் அளவிட்டிருத்தல்.
- (2) மக்கட்டொகை அளவிற்குமிஞ்சலும் உணவுத் தட்டும்.
- (3) பிறப்புத்தடை தீவிளையன்று.
- (4) வருவாய்க்கேற்பக்குடும்பத்தை மட்டுப்படுத்தல்.
- (5) அரசியலார் கடமையும் பொதுமக்கள் ஒத்துழைப்பும்.
- (6) மக்கட்டொகை மிகையின் தீமைகள்.
- (7) முடிவு.

## 7. பெருவழக்கான பிழைகளும் திருத்தமும் (Common errors corrected)

i. எழுத்து:

பிழை

திருத்தம்

அதுவை	... அதை
அன்றையதினம்	... அன்றைத்தினம்
எனையத் தேசம்	... எனைத்தேசம்
தாய் தகப்பன்கள்	... தாய் தகப்பன்மார்
நாங்கு, நான்க்கு	... நாங்கு
நீர்கள்	... நீங்கள்
பூண்வது	... பூனூவது, பூண்பது
மகன் கள்	... ஆண் மக்கள், புதல்வர்
மக்கள்கள், மகள்கள்	... மக்கள், பெண்மக்கள், புதல்வியர்
மாதுவை	... மாதை
நந்து	... 5, ஐந்து
அவன் ஜருக்குப்	... அவன்.....போ
போகயில்	... கையில்
அவன் பள்ளிக்கூடத்	... அவன் பள்ளிக்கூடத்திற்குப்
திர்க்குப் போனான்	... போனான்

ii. சுட்டு:

அங்கே பலர் வந்ததால்	... அங்கே பலர் வந்ததால், அந்த
இந்த இடம் கல்லதா யிருங்தது	... இடம் கல்லதாயிருங்தது

iii. புணர்ச்சி:

அவன் சொன்ன து தீவது	... அவன் சொன்னதாவது
ஆன உடன்	... ஆனவுடன்

iv. முறை:

அளவு உணவுக்கு உண்டு	... உணவுக்கு அளவுண்டு
அவன் எனக்கு ஓர் இடமும்...	அவன் எனக்கு உட்கார ஓர் உட்கார கொடுக்கவில்லை...
4 மணி சுமாருக்கு	... சுமார் 4 மணிக்கு

v. சொல்லளவு:

அடிக்கடி சாப்பாடு சாப்பி	... அடிக்கடி சாப்பிடக்கூடாது.
டக்கூடாது	

ஒரு மலையொன்றிருக்கிறது	... ஒரு மலை யிருக்கிறது. (அல்லது) மலையொன்றிருக்கிறது.
------------------------	---

விடுமுறை நாள் விட்ட ... விடுமுறை விட்டபோது.

போது

விடுமுறையென்றால் வேலை ... விடுமுறையென்றால் வேலை யில் யில்லாத நாளுக்கு விடு லாத நாள். (அல்லது) வேலை முறையென்று பெயர் யில்லாத நாளுக்கு விடுமுறை யென்று பெயர்.

கணக்கில்லாத பல கதைகள்... கணக்கில்லாத கதைகள், (அல் வது) பல கதைகள்.

இதை அதிகமாக விடுமுறை... இதை அதிகமாக விடுமுறையில் யில்தான் முக்கியமாய்ச் சொன் செய்வார்கள்.  
செய்வார்கள்.

சில கிளிகள் அல்லது சில ... சிலகிளிகள் அல்லது குருவிகள் குருவிகள்.

சந்தோஷப்படும்படி செய்ய... சந்தோஷப்படுத்த.  
வாணிகமாவது அல்லது ... வாணிகமாவது கைத்தொழிலா கைத்தொழிலாவது. வது, (அல்லது) வாணிகம் அல்லது கைத்தொழில்.

இங்கு வந்து வாணிகஞ் ... இங்கு வாணிகஞ்செய்ய வந்திருக் கீழே வந்திருக்கிறோம் கிறோம்.

பெரியவனுக் ஜனன் ... பெரியவனுனன்  
ஆங்கில அரசன் கையின் ... ஆங்கில அரசன் கீழ்  
கீழ்

இப்பாரத/நாட்டில் பிறக் ... இந்தியர்.  
தவர் /

#### vi சொல்:

அதிகக் களைத்து ... அதிகங் களைத்து.  
நட்புச் சேர்கின்றனர் ... நட்புச் செய்கின்றனர்.  
இவ்வூரில் மருத்துவர் ... இவ்வூரில் மருத்துவர் இல்லை.

இறைக்குப் பள்ளிக் கூடம் ... இன்றைக்குப் பள்ளிக்கூடம் இல்லை.

அவ்வூரில் சிறிய வாணி கம் நடந்தது ... அவ்வூரில் சிறிது வாணிகம் நடந்தது.

எந்த இடத்திலிருந்து செய்தியோபாட்டோ வேண்டுமானால் அந்த இடத்திற்கு

யாதொரு காரியம் செய் தாலும் (அல்லது) ஏதாவதொரு காரியம் செய்தால்.

பெரும் யானை ... பேரியானை, பெரிய யானை.  
மன்றுவன் சொன்ன மன்றுவன் சொன்னதாவது

தாவது  
“நான் வருவேன்”என்றான் ... “நான் வருவேன்” என்பது  
(அல்லது) மன்றுவன் “நான் வருவேன்” என்றான்.

சிறிது நாள் ... சில நாள்.  
உற்சாகமாகக் காணிக்கை ... ஊக்கமாகக் காணிக்கை கொடுக்  
வாக்கப்படும் கப்பட வேண்டும்.

அபிசீனியர் ஒரு முரடர் ... அபிசீனியர் ஒரு முரட்டு வகுப்பார்.  
அந்த வேலையை அவனுக்குக் ... அந்த வேலையை அவனுக்குக்  
கொடுத்ததற்குக் காரணம், அவனுடைய அயலார் அவனையே  
விரும்பினதே. (அல்லது) அவனுடைய அயலார் அவனையே  
விரும்பியதால் அந்த வேலையை அவனுக்குக் கொடுத்தார்கள்.

சூரியனும் இராமனும் சூரிய... சூரியனும் இராமனும் ஒரு குலத்தார். (அல்லது) இராமன் குலத்தான்.

மாடு மேயுண்டது ... மாடு மேய்க்கப்பட்டது.  
நாகரிகம் வரவர மேன்மை... நாகரிகம் வசவர வளர்கிறது.  
யடைகிறது.

### vii வேற்றுமை:

அவை கால்வகைப்படும் ... அவை கரி, பரி, தேர், காலாள் என நால்வகைப்படும்.  
அவை கரி, பரி, தேர், காலாள் எனப்படும்.

ஒருவர்க்கொருவர் ... ஒருவரோடொருவர் சண்டையிடதார்கள்.

சண்டை செய்தார்கள். ... வேலையில்லா நேரத்திற்கு ... வேலையில்லாத வேளை (அல்லது விடுமுறை யெனப்படும். நாள்) விடுமுறை யெனப்படும்.

அவர்கள் விளங்கிக்கொண்... அவர்களுக்கு விளங்கிக் கொண்டார்கள்.

7-ம் விலிருங்குது பள்ளிக் ... 7-ஆம்மை பள்ளிக்கூடம் துவங்கூடம் துவங்கிறது.

அவர்களை நட்புச் செய்ய ... அவர்களுடன் நட்புச் செய்ய வேண்டும்.

உன்னை எனக்குத்தெரியும்... உன்னைப்பற்றி எனக்குத் தெரியும் (அல்லது) உன்னை நாளரிவேன்.

நம்முடைய மகிழ்ச்சி ... நமக்கு மகிழ்ச்சியுண்டாகும்.  
யுண்டாகும்.

பல பொருட்களைச் சேர்ப் ... பல பொருட்களைச் சேர்ப்பதினால்  
பதினால் நன்மை பயக் நன்மை யுண்டாகும் (அல்லது)  
கும். பல பொருட்களைச் சேர்ப்பது  
நன்மை பயக்கும்.

இச்சூழ்சியத்தை மார்க் ... இச்சூழ்சியத்தை மார்க்கோனி  
கோனியால் கண்டு கண்டுபிடித்தார். (அல்லது) இச்  
சூழ்சியம் மார்க்கோனியால்  
கண்டுபிடிக்கப்பட்டது.

நாம் எல்லாரையும். ... நம்மெல்லாரையும்.  
நாம் எல்லாருக்கும். ... நம்மெல்லாருக்கும்.  
கல்வின்மேல் மூட்டை ... கல்வின்மேல் மூட்டையை  
வைத்தான். வைத்தான்.

### viii இசைவு:

ஒவ்வொரு பையன்களுக் ... ஒவ்வொரு பையனுக்கும்.  
கும் மக்கள் வாழ்கிறார் ... மக்கள் வாழ்கிறார்கள்.  
கிண்ணங்கள் தங்கங்களாக... கிண்ணங்கள் தங்கமாறின.  
மாறினது.

பாடசாலையுங் குளமுங் ... பாடசாலையும் குளமும் அமைத்  
கட்டினான். தான். இங்கே புத்தகங்கள் கிடை... இங்கே புத்தகங்கள் இல்லை.  
யாது.

நாங்களும் எங்கள் ஆசிரிய... நாங்களும் எங்கள் ஆசிரியரும்  
ரும் களிப்புற்றனர். களிப்புற்றார்களோம்.

### ix இணைப்பு:

அழகான தோட்டங்கள் ... அழகான தோட்டங்களையும் மற்று  
இன்னும் மற்றவை வந்தறையும் பார்க்கலாம்.  
களைப் பார்க்கலாம்.

எல்லாக் கடைகள் சாத்தப்... எல்லாக் கடைகளும் சாத்தப்  
படும்.

மன்னித்து விடுவதாகவும் ... மன்னித்து விடுவதாக அல்லது  
அல்லது தண்டனை விதிப் தண்டனை விதிப்பதாகச் சொன்  
பதாகவுஞ் சொன்னான். னன்.

அவன் அரசனும் வள்ள லு ... அவன் அரசனுயும் வள்ளலாயும்  
மிருந்தான். இருந்தான்.

### X ஒருபோகு:

தாகமாய் மட்டுமன்று பசியா... தாகமாய் மட்டுமன்று பசியாய்  
யிருந்தான்.

அவர்கள் வேலைசெய்தோ ... அவர்கள் வேலைசெய்தோ அல்லது  
அல்லது படித்து வரு  
மிடம்.

விலங்குகளையும் பறவை  
களைப் பற்றியும் தெரிந்து  
கொண்டான்.  
... விலங்குகளையும் பறவைகளையும்  
பற்றித் தெரிந்துகொண்டான்.

அம்பின் ஒரு பகுதி சிவப்பும்... அம்பின் ஒரு பகுதி சிவப்பும்  
மற்றெலூரு பகுதி பச்சை  
யாக இருந்தது.  
இருந்தது. (அல்லது)...சிவப்பா  
யும.....பச்சையாயும.....

### Xi சொற்றெருட்டமைப்பு:

அவன் தன்னைச் சந்தோஷத்... அவன் தன்னை மகிழ்ச்சியுள்ளவ  
முன்னவனுக்குவதற்கு  
மற்ற சனங்களிடம் சாது  
வாயும், அநேக கதைகள்  
சொல்வதும், அவர்கள்  
இதைக் கேட்டுச் சிரிப்ப  
தும், ஒல்வொரு சனத்  
தையும், போய்ப் பார்ப்  
பதும் மேலும் ஒரு அதி  
சயமான வேலை சனங்  
சளை ஒற்றுமையுள்ளவர்  
களாக்குகிறான்.

அவனிடம் ஒரு விடோத்... அவனிடம் ஒரு வேடிக்கைக் குண  
முண்டு. தன்னை மறந்து  
விடுவான். அவன் மற்ற  
வர்களைச் சந்தோஷப்  
படுத்த வேண்டுமென்  
பதுதான்.

அவன் ஒரு கனவு கண்ட... அவன் தன் அறையில் ஓர் உருவம்  
தாகவும் அது என்ன  
வென்றால், அவன் அறை  
யில் ஓர் உருவம் வந்த  
தாகவும் சொன்னான்.

அவன் தன்னை மகிழ்ச்சியுள்ளவ  
னுக்குவதற்கு, மற்ற மக்களிடம்  
அடக்கமாய்ப் பல கதைகள்  
சொல்வதும், அவர்கள் அதைக்  
கேட்டுச் சிரிப்பதும் உண்டு.  
அவன் ஒவ்வொரு வரையும்  
போய்ப்பார்ப்பான். மேலும்  
ஒரு வியக்கத்தக்க செய்தினன்ன  
வென்றால், அவன் மக்களை  
ஒற்றுமையாக்கின்தாரும்.

அவனிடம் ஒரு வேடிக்கைக் குண  
முண்டு. அது தன்னை மறந்து  
விட்டு மற்றவர்களை மகிழ்விப்  
பதுதான்.

அவன் ஒரு கனவு கண்ட... வந்ததுபோல் கனவு கண்ட  
தாகச் சொன்னான்.

சுத்தம் சோறு போடும் என்... “சுத்தம் சோறுபோடும்” என்பது பது போல் சுத்தமா பழமொழியாதலால் துப்புரவா யிருக்கவேண்டும். (அல்லது) துப்புரவாயிருக்க வேண்டும். “சுத்தம் சோறுபோடும்” என்பது பழமொழி.

இ யார் என்றும் இக்குதிரை... அவன் யாரென்றும் அக்குதிரையின் நோக்கம் என்ன யைச் செய்ததின் நோக்க வென்றும் அறிவிக்கச் சென்ன வென்றும் அறிவிக்கச் சொல்.

### xii பொருள்:

நோபெல் பரிசை அறியாத... உலகிற் படித்தவரெல்லோரும் வர் உலகில் ஒருவரு நோபெல் பரிசை யறிவர்.

மீல்லை, ஆயினும் படியா தவர்க்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது.

போரைப்பற்றி ஒவி பரப்பி... ஒவி பரப்பியால் போர்ச் செய்தி ஞார்கள். யைப் பரப்பிஞார்கள்.

இப்பாரத நாட்டிற் பிறங்க... மக்கள் அனைவர்க்கும் ஒய்வு அனைவருக்கும் ஒய்வு அவு இன்றியமையாதது. சியம்.

### xiii வழக்கு:

பரீட்சையில் முதலாக ... தேர்வில் முதலாகத் தேறினான். வந்தான்.

எமலுக்கு விருக்தானான் ... கூற்றுவனுக்கு இரையானான்.

வேலையை எடுத்துக்கொள் ... வேலையை ஒப்புக்கொள்.

வேலைகளை ஸ்தாபித்தார். ... வேலைகளை ஏற்படுத்தினார்.

குளம் கட்டினான். ... குளம் வெட்டினான்.

வாலிப ஆண், வாலிப ஒரு ... இளைஞன். வன்.

இவ்வுரில் இளீரீக்கிடைக்க ... இவ்வுரில் இளீரீக்கிடைக்கிற மாட்டேன் என்கிறது. தில்லை.

மெலிச்த ஆடை, ... மெல்லிய ஆடை.

Digitized by Viruba

## பின்னினைப்பு

### 1. கட்டுரை திருத்தும் முறை

ஆசிரியர், சிவப்பெழுதுகோலால் அல்லது சிவப்பு மையில், மாணவர் கட்டுரைப் பிழைகளைக் கீழ்வருமாறு குறித்தல் நலம்.

மாணவர் தாமாகவோ ஆசிரியரைக் கேட்டோ பிழை தெரிந்து, குறிப்புப் புத்தகத்தின் இடப்பக்கத்தில் ஒவ்வொரு பிழையையும் நேர் நேர் ஒவ்வொரு முறை திருத்தல் வேண்டும். மாணவர் எப்போதும் கருப்பு அல்லது கருநில மையிலேயே கட்டுரை வரையவும் பிழை திருத்தவும் வேண்டும்.

#### i. பிழை குறிக்குமாறு:—

(1) கட்டுரையில் தலைப்பு, தேதி, பயிற்சியெண் என்பவை குறிக்கப் பெறுவிட்டால், அதன்தன் பெயரை எழுதி சுற்றில் வினாக்குறி யிடுக.

எ - டு : தலைப்பு ?

(2) ஒர் எழுத்து மிகையாயிருந்தால் அதை ஒரு சிறு சாய்கோட்டாலும், ஒரு சொல் அல்லது சொற்றெடுத்து மிகையாயிருந்தால் அம்மிகை முழுவதையும் ஒரு கிடை (Horizontal)க் கோட்டாலும், உருவ அடித்து விடல் நலம்; பல வரிகள் மிகையாயிருப்பின், அவற்றை வரிவரியாம் அடித்து விடலாம்; ஒரு பாகி முழுதும் மிகையாயிருப்பின் அதன் குறுக்கே ஒரு மூலைவிட்ட (transverse)க் கோடிமுத்தல் நலம். இவை மிகைக்குறி.

எ - டு : வெட்க்கம்.

நல்வினையாவது அல்லது தீவினையாவது.

ஒர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றெடுத்தேனும் தவறுயிருப்பின், அத்தவற்றுப் பகுதிக்குக் கீழ்க்கோடிடல்

நலம். பல வரி தவறுமிகுப்பின், அவற்றின் ஓரமாய் வரந்தையில் ஒரு நட்டு (vertical)க் கோடு இடலாம். இவை தவற்றுக்குறி.

எ - ④ : பெறிய.

அவன் தன்னைச் சந்தோஷமுள்ளவ னுக்குதற்கு மற்ற ஜனங்களிடம் சாதுவாயும், அநேகக் கதைகள் சொல்வதும், அவர்கள் இதைக் கேட்டுச் சிறிப்பதும், மேலும் ஓர் அதிசயமான வேலை ஜனங்களை ஒற்றுமையாக்குகிறன்.

சொற்பிழையின்றிப் பொருட்பிழையிருப்பின், அதை ஒரு வளை கோட்டால் அல்லது நெளிகோட்டாற் குறிக்க வாம்.

(3) ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றெடு ரேனும் ஓர் இடத்தில் விடப்பட்டிருப்பின், அவ்விடத்தில் ஒரு குவி குறியிடல் நலம். இது செருகற் குறி.

எ - ⑤ : ஊருக்கு போனன்.

▲

(4) ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றெடு ரேனும் இடமாறியிருப்பின், அதனைச் சூழ ஒரு வட்ட அல்லது நீள்வட்ட அல்லது நீள்நாற்கர (சதுர)க் கோடி மூத்து, அதனின்றும் ஓர் அம்புக் குறியோ கோடோ அதன் சரியான இடத்திற்கு நீட்டினிடல் நலம். இது இடமாற்றுக்குறி.

எ - ⑥ : உள்ளீண் | அவன் குடித்திருந்தான்; அதனுல்தான் ▲

ஒரு கட்டுரை குறிக்கப்பட்டதல்லாத வேறொரு பொருள் மேலதாயின், அக்கட்டுரை நெடுக ஒரு மூலை விட்டக் கோடிமுத்துவிட்டு, பொருள் வேறு என்று எழுதி விடலாம்.

ஆசிரியர் பிழை குறித்தலேயன்றி அவற்றைத் திருத்துதல் நன்றன்று; திருத்தின், மாணவர் கவனியாது பூர்த்தெழுதமட்டும் செய்வர்.

ஒவ்வொரு கட்டுரையையும், பொருளுக்கு மூன்றும் இலக்கணத்திற்கு இரண்டும், எழுத்தமூகு, துப்புரவு (neatness), பாகியமைப்படு, நிறுத்தக்குறியீடு, நடை என் பவற்றிற்கு ஒவ்வொன்றுமாக, மொத்தம் 10 மதிப்பெண் (mark)இனப் பேரெல்லை(maximum)யாக வைத்துக் கொண்டு திருத்துதல் நலம்.

முழுவன் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, எவ்வளவு பிழை மலிந்திருப்பினும்  $1\frac{1}{2}$  மதிப்பெண்ணிற்குக் குறையாது பெறலாம்.

ஆசிரியர், மாணவர் கட்டுரைகளைப்பற்றித் தம் கருத்தைக் குறிப்பிடும்போது, தாழ்வு (poor), மிகத் தாழ்வு (very poor,) கேட்டானது (bad), மிகக் கேட்டானது, நன்மை யடுத்தது (fair), நன்று (good), மிக நன்று, சிறந்தது, தலை சிறந்தது (excellent) என்பவற்றுள் ஒன்றை எழுதலாம்.

## 2. வடசொல்—தென்சொல்

அங்கம்—உறுப்பு, கூறு; அங்கவஸ்திரம்—மேலாடை, அத்தியாவசியம்—இன்றியமையாதது, அசங்கியம்—அரூவருப்பு, அசாத்தியம்—கூடாமை, முடியாமை; அத்தி யகஷர்—கண்காணியார், அதிசயம்—வியப்பு, வியக்கத்தக்கது; அதிர்ஷ்டம்—ஆகுழ், அந்தரங்கம்—மறைமுகம், அநேக—பல, அப்பியாசம்—பயிற்சி, அபராதம்—குற்றம்; தண்டம், அபிவேகம்—திருமுழுக்கு, அபிவிருத்தி—பெருவளர்ச்சி, அபூர்வம்—அருமை, அமாவாசை—தாருவா, அர்ச்சனை—தொழுகை, அர்த்தம்—பொருள், அரதத புஷ்டி—பொருட் கொழுமை, அவசரம்—விரைவு, பரப்பு; அவசியம்—தேவை, வேண்டியது; அவயவம்—

உறுப்பு, அவஸ்தை—பாடு, அற்புதம்—மருட்கை, இறும்—  
தூது; அன்னசத்திரம்—சோற்றுமடம், அன்னவஸ்திரம்—  
ஊனுடை, அன்னிய—அயல், அனுவசியம்—தேவை  
யின்மை, வேண்டாதது; அனுக்கிரகம்—அருளப்பாடு,  
அருள்; அனுபவி—நுகர், துய், பட்டறி; அனுபவம்—பட்  
டறிவு, துய்ப்பு, பயிற்சி; அனுஷ்டி—கைக்கொள், அங்கி—  
கண்ணி, அக்ஞாதவாசம்—மறைந்த வாழ்க்கை, கரங்  
துறைவு; அங்கியன்—கேடிலி, அஸ்திபாரம்—அடிப்படை,  
ஆக்கினை—ஆலை, கட்டளை; ஆகாரம்—உணவு, ஆச்சரியம்  
—வியப்பு, ஆசாரம்—ஒழுக்கம், ஆசீர்வாதம்—வாழ்த்து.  
ஆதரி—தாங்கு, சார்ந்துரை, அரவளை; ஆபத்து—துன்  
பம், ஆபரணம்—நகை, அணி; ஆமோதி—வழிமொழி,  
ஆரண்யம்—காடு, ஆரம்பம்—துவக்கம், தொடக்கம்;  
ஆரோக்கியம்—நலம், ஆலோசி—எண்ணு, சூழ்; ஆயுள்—  
வாழ்நாள், ஆனந்தம்—கனிப்பு, ஆஸ்தி—செல்வம்,  
ஆகேஷபி—தடு, இந்திரன்—வேந்தன், புரந்தரன்,  
சேனேன்; இராப்போஜனம்—இராவணவு, திருப்பந்தி;  
இருதயம்—நெஞ்சம், நெஞ்சாங்குலை; இஷ்டம்—விருப்பம்,  
சஸ்வரன்—இறைவன், உத்தேசம்—மதிப்பு, உத்தியோகம்  
—அலுவல், உபத்திரவும்—வேதனை, உபகாரம்—நன்றி;  
உபசாரம்—வேளாண்மை, உபசார வழக்கு—சார்ச்சி  
வழக்கு, உபயகேஷமம்—இருபால் நலம், உபயானு சம்மத  
மாய்—இருமையால் நேர்ந்து, உபவாசம்—உண்ணு  
நோன்பு, உபாத்தியாயர்—ஆசிரியர், உச்சாகம்—ஊக்கம்,  
உஷ்ணம்—வெப்பம், ஏகாதிபத்தியம்—ஒற்றையாட்சி,  
ஐசுவரியம்—உடைமை, ஒருசந்தி—ஒருவேளை.

கங்கணம்—வளையல், காப்பு; கங்கண விஸர்ஜனம்—  
காப்புக்களைதல், கபிலை—குரால், கர்த்தா—தலைவன், எழு  
வாய், செய்வோன்; கருணை—அருள், கர்வம்—செருக்கு,  
கனி—பா, செய்யுள்; கனகசபை—பொன்னம்பலம்,  
கனிஷ்ட—இளைய, கஷ்டம்—வருத்தம், பாடு, கடினம்;  
கஷாயம்—கருக்கு, காவியம்—பாவியம், தொடர் நிலைச்  
செய்யுள்; கானசபா—இசைக் குழாம், காஷாயம்—காவி,

கிரமம்—ஒழுங்கு, கிரகம்—கோள், கிரகி—உட்கொள், கிரயம்—விலை, கிராமம்—சிற்றார், நாட்டுப்புறம்; கிரியை—செய்கை, கிர்டம்—முடிக்கலம்; கிருக்பிரவேசம்—புது வீடு புகல், கிருபை—அருள், கிருஷணபக்ஷம்—இருட் பக்கம், தேய்பிறை—கிருஷிகம்—உழவு; கோஷ்டி—குழாம், கோத்திரம், சரவடி, கொடிவழி.

சக்கரவர்த்தி—பேரரசன், சக்தி—ஆற்றல், வலிமை; சகலமும்—எல்லாம், சகஜம்—வழக்கம், சகுனம்—குறி, புள்; சகோதரன்—உடன்பிறந்தான், சங்கடம்—வருத்தம், பாடு, சங்கம்—கழகம், சங்கரி—அழி, சங்கிதம்—இன்னிசை, சங்கோசம்—கூச்சம், சத்தம்—ஒசை, சத்தியம்—உண்மை; சத்துரு—பகைவன், சதுரம்—நாற்கம், நாற்கோணம்; சதுர்—நடம், சந்ததி—எச்சம், சந்தி—எதிர்கொள், காண், தலைக்கூடு; சந்தியாவங்தனம்—அந்திவழி பாடு, சந்திப்பு—கூடல் (Junction), சந்திரன்—மதி, சந்தேகம்—ஜெயம், சந்தோஷம்—மகிழ்ச்சி, சந்திதி—முன்னிலை, சந்தியாசி—தூறவி, சபை—அவை, சம்பந்தம்—தொடர், சம்பாஷணை—உரையாட்டு, சம்பூரணம்—முழு நிறைவு, சமாச்சாரம்—செய்தி, சமீபம்—அண்மை, சமுகம்—மன்பதை, குமுகம்; சமுசாரம்—குடும்பம், சமுசாரி—குடும்பி, குடியானவன்; சமுச்சயம்—அயிர்ப்பு, சமுத்திரம்—வாரி, பெருங் கடல், சமுதாயம்—குழகாயம், சர்வமானியம்—முற்றாட்டு, சரணம்—அடைக்கலம், சரஸ்வதி—கலைமகள், சரீரம்—உடம்பு, சன்மார்க்கம்—நல்வழி, சாகரம்—கடல், சாதம்—சோறு, சாதாரணம்—பொது வகை, சாஸ்திரம்—கலை, நூல்; சாஸ்வதம்—நிலைப்பு, சாஸ்னம்—பட்டயம், சாக்ஷி—கண்டோன், கரி; சிங்கம்—அரிமா, சிங்காசனம்—அரியனை, அரசுகட்டில்; சினேகம்—நட்பு, சிரஞ்சிவி—நீடுவாழி, சிருஷ்டி—படைப்பு, சிலா சாஸனம்—கல்வெட்டு, சிக்கிரம்—சருக்காய், தீதம்—குளிர்ச்சி, சுக்கிலபக்ஷம்—ஒளிப்பக்கம், வளர்பிறை; சுகம்—உடல்நலம், இன்பம்; சுத்தம்—துப்புறவு, சுதந்தரம்—தன்னுரிமை, உரிமை; சுதி (சுருதி)—கேள்வி, அலகு;

சுபம்—மங்கலம், சுபாவம்—இயல்பு, சுய—தன், சுயமாய்—தானுய், சுயராஜ்யம்—தன்னுட்சி, தன்னரசு; சுயாதீனம்—தன்வயம், சுவர்க்கம்—உம்பருலகு, சுவாசம்—ஆக்ஷ, உயிர்ப்பு; சுவாமி—ஆண்டான், கடவள், சூத்திரம்—நூற்பா, சுவாமிகள்—அடிகள், சீசுவகன்—ஊழியன், காவலாளன், இனையன்; சூத்திரன்—தொழும்பன், சேவை—தொண்டு, ஊழியம்; சேஷ்டை—குறும்பு, சொப்பனம்—கனு, சோதி—ஆய், செளகரியம்—ஏந்து, சலக்கரணை; செளபாக்கியவதி—நிறைசெல்வி.

ஞாபகம்—நினைப்பு, ஞானம்—காட்சி, ஒதி, அறிவு, தத்திதாந்தம்—திரிபாகு பெபர், தந்திரம்—நூல், வலக்காரம்; தயவு—இரக்கம், தரித்திரம்—வறுமை, தருமம்—அறம்; தனம்—பணம், தக்ஷிணை—கொடை, தாட்சண்மயம்—கண்ணேட்டம்; தாசி—அடியாள், தாமதம்—தவக்கம், தாயமாட்டம், தாழ்ப்பு; தாமிரசாஸனம்—செப்புப் பட்டமயம்; தானியம்—கூலம், தாக்ஷிணைதய கலாநிதி—தென் கலைச் செல்வர், தியாகம்—சகம்; தியாகி—ஈகி, திரவியம்—பொருள், திருப்தி—பொந்திகை; திவசம்—இறந்த நாள், தினம்—நாள், துக்கம்—துயரம்; தூர் அதிர்ஷ்டம்—போகூழ், துரோகம்—இரண்டகம், கீழறை; துஷ்டன்—தீயவன், தூரம்—சேய்மை, தேகம்—உடல், தைலம்—ஏண்ணைய், தோதம்—குற்றம்.

நதி—ஆறு, நமஸ்காரம்—வணக்கம், நஷ்டம்—இழப்பு, நவம்—புதுமை, நக்ஷத்திரம்—வெள்ளி, நாள் மீன்; நாசம்—அழிவு, நாணயம்—காச, நாவம்—ஒலி, நாம கரணம்—பெயர்டு, நிஜம்—மெய், நிச்சயம்—தேற்றம்; நிதி—திரை—தூக்கம்; நிந்தி—இசுழ், ஏளனம் செய்; நியதி—யாப்புறவு, நியமி—அமர்த்து; நியாயம்—முறை, நீதி—நயன், நேர்மை.

பக்தன்—அடியான், தேவடியான்; பக்தவத்ஸலன்—அடியார்க்கருளி; பக்தி, பத்தி—தேவடிமை—திருப்பற்று;

பகிரங்கம்—வெளிப்படை; பசு—ஜீன், ஆவு, பெற்றம்; பஞ்சாங்கம்—ஜூந்திரம், பஞ்சேந்திரியம்—ஜூம்புலன், பத்திரம்—தாள், இதழ், ஏடு; பத்திரிகை—தாளிகை; பத்தினி—கற்பினி; பதார் த்தம்—பண்டம், கறிவகை; பதிலிரதை—குலமகள், கற்புடையாள்; பந்து—இனம்; பர—பிற, பரம் பரை—தலைமுறை; பரிகாசம்—நகையாடல், பகடிபண்ணல்; பரிசயம்—பழக்கம்; பரியந்தம்—வரை; பக்ஷி—பறவை, புள்; பாத்திரம்—எனம், தகுதி; பார்வதி—மலை மகள், பாவம்—தீவினை; பானம்—குடிப்பு, குடிநீர்; பாஷா ணஸ்தாபனம்—கல்நாட்டல்; பாஷை—மொழி; பிச்சைக் காரன்—இரப்போன்; பிசாசு—பேய்; பிரகாசம்—ஒளி, பிரகாரம்—படி, பிரசங்கம்—சொற்பொழிலு; பிரசவம்—பிள்ளைப்பேறு; பிரச்சாரம்—பரப்புரை; பிரபல—பெயர்பெற்ற: பிரசாதம்—திருக்கோறு, அருட்கொடை; பிரசித்தம்—வெளிப்படை; பிரசரம்—வெளியீடு; பிரதமம்—முதல்; பிரத்தியக்ஷம்—கண்கூடு; பிரதக்ஷிணம்—வலஞ்செய்தல்; பிரதிக்கனு—மேற்கோள், குனுறவு; பிரதி—படி; பிரபந்தம்—பனுவல்; பிரமாணம்—அளவை; பிரபாசம்—முயற்சி; பிரபாணம்—வழிப்போக்கு; பிரபோகம்—ஏடுத் தாட்சி, வழக்கு; பிரபோகனம்—பயன்; பிரவேசி—புகு; பிரஜை—குடிகள்; பிராகாரம்—சுற்றுமதில்; பிராணன்—உயிர்; பிராணி—உயிரி, பிராயச்சித்தம்—கழுவாய்; பிரியம்—விருப்பம்; பிரேரேஷி—முன்மொழி; பிரேதம்—பினம், சவம்; பிளை—ஜூயம், புண்ணிய கேத்திரம்—திருக்கவம், புண்ணியம்—கல்வினை, அறப்பயன்; புத்தி—மதி, புத்திமதி—மதியிறை, புத்திரன்—மகன், புராதனம்—பழையை, புருஷன்—ஆடவன், கனவன்; புஷ்டி—தடிப்பு, சதைவளம்; புஷ்பம்—சூ, புஷ்பவதியாதல்—முதுக்குறை தல், பூப்படைதல், சமைதல்; பூர்வி—ஞாலம், நிலம்; பூர்வ ஜென்மம்—பழம்பிறவி, பூர்வீகம்—முற்காலம், பூரண சந்திரன்—முழுமதி, பூஜை—பூசை, வழிபாடு, போதி—கற்பி, போஜனம்—சாப்பாடு, போஷி—ஊட்டு, பெனர்ஜீன்—முழுநிலா, நிறைமதி, வெள்ஞாவா, மதியம்.

மஹாமஹாபாத்தியாயர் — பெரும் பேராசிரியர், மத்தி — நடு, மத்தியானம் — நண்பகல், உருமம், உச்சி வேளொ; மயானம்—சுகாடு, மரியாதை—மதிப்பு, மாத்ரு பூமி—தாய் நாடு, மாமிசம்—இறைச்சி, ஊன்; மார்க்கம்—வழி, மிருகம்—விலங்கு, முக்தி—விடுதலை, துறக்கம்; முக ஸ்துதி—முகமன், மூர்க்கன்—முரடன், மைத்துனன்—அனியன், அத்தான், கொழுந்தன்; மோசம் — கேடு, மோக்கம்—வீடு.

யதார்த்தம் — உண்மை, யமன் — கூற்றுவன், யச மான்—தலைவன், ஆண்டான்; யாகம்—வேள்வி, யாத்திரை—வழிப்போக்கு, யுத்தம் — போர், யோக்கியம்—தகுதி, யோசி—எண், யெளவனம்—இளமை.

ரகசியம் — மறைபொருள், குட்டு, கமுக்கம்; ரசம் — சாறு, சுவை, ரணம் — புண், ரத்தினம் — மணி, ரதம் — தேர், ரகைஷி—காப்பு, ரஸாயனம்—சாற்றியம், கெமியம்; ராசி—ஒரை, ராஜன்—அரசன், ரிஷி—முனிவன், ருசி—சுவை, ரோமம்—மயிர்.

லட்டு—இனிப்புருண்டை, லஜ்ஜை—வெட்கம், லக்ஷ்மி—திருமகள், லாபம்—ஊதியம், லீலை—திருவிளொயாடல். லோபம் — இவற்ற், கஞ்சம்; லோபி — இவற், கஞ்சன், பிசிரி.

வசனம்—உறைநடை, வந்தனம்—வணக்கம், வமிசம்—கால்வழி, மரபு; வயசு—அகவை, பருவம்; வர்க்கம்—இனம், வர்த்தகம்—வணிகம், வருஷம்—ஆண்டு, வஸ்து—பொருள், பண்டம்; வாகனம்—ஊர்தி, அணிகம்; வாசனை—மணம், வாத்தியம்—இயம், வாழ்த்தியம்; வாயு—வளி, வார்த்தை—சொல், விகடம்—பகடி, விகாரம்—திரிபு, விச வாசம்—நம்பிக்கை, நம்பகம்; விசனம்—வாட்டம், விசையம்—பொருள், விசாரி—வினவு, உசாவு; விசாலம்—சாலம், அகலம்; விசேஷம் — சிறப்பு, விஞ்ஞானம் — அறிவியல்,

வித்தியாசம்—வேறுபாடு, வித்துவான்—புலவன், விநோதம்—புதுமை, வியபிசாரம்—அலவை, விபத்து—இடுக்கண், வியவகாரம்—வழக்கு, வியர்த்தம்—வீண், வியவசாயம்—பயிர்த்தொழில், வியாதி—நோய், வியாபாரம்—பண்டமாற்று, விற்பனை; விருத்தாப்பியம்—கிழத்தன்மை, மூப்பு; விரதம்—நோன்பு, விருத்தி—ஆக்கம், வளர்ச்சி; விரோதம்—பகை; விவாகம்—திருமணம், விஸ்தீரணம்—பரப்பு; விஷம்—நஞ்ச. வீரன்—வயவன், மழவன்; வேசி—விலைமகள், வேதம்—மறை, வைசியன்—வணிகன், வைத்தியம்—பண்டுவம், மருத்துவம்.

ஜவரம்—காய்ச்சல்; ஜயம்—வெற்றி, ஜலதோஷம்—நீர்க்கோவை, தடுமெம்; ஜன்மம்—பிறவி, ஜன்னி—இசிவு, இழுப்பு; ஜனம்—நரல், நருள்; ஜனசங்கியை—குடிமதிப்பு, ஜனன மரணம்—பிறப்பிறப்பு, ஜாக்கிரதை—விழிப்பு, ஜாதகம்—பிறப்பியல், ஜாதி—குலம், ஜீரணம்—செரிமானம், ஜீரனேத்தாரணம்—பழுதுபாரப்பு, ஜீவன்—உயிர், ஜீவனம்—பிழைப்பு, ஜீவியம்—வாழ்க்கை, ஜேஷ்ட—முத்த, ஜோதி—சடர், ஜோதிடன்—கணியன்.

ஸ்தாபனம்—நிறுவனம், ஸ்திதி—நிலை, நிலைமை; ஸ்தீரி—பெண், பெண்டு; ஸ்துதி—போற்று, புகழ்; ஸ்தோத்திரி—பராவு, வழுத்து; ஸ்நானம்—குளிப்பு, ஸ்வீகாரம்—தத்தெடுப்பு, தத்து.

கஷ்ணம்—நொடி, கஷ்ணம்—மங்கல், கேஷமம்—எமம், பாதுகாப்பு; தலைகஷ்வரம்—மழிப்பு, முககஷ்வரம்—முகவழிப்பு.

**ஸ்தி - திரு.**

அபாயம்—துன்பம், அஞ்ச; அவலகஷ்ணம்—அடுக்கின்மை, அக்ஷரம்—எழுத்து, ஜதிகம்—கருதிடு, காலகேஷபம்—காலப்போக்கு, இசைக்காலப்போக்கு; சிகிச்சை

— பண்டுவம்; சிரேஷ்டம் — மீன்மை, நிபுணன் — திறவோன், பஜ்னை — தேவிசை, திருப்பாட்டு, பரீசைகள் — ஒதர்வு, மலஜலோ பாதைக்குப் போதல்—ஒன்றுக் கிரண்டுக்கிருத்தல், கிருநீர் மலங்கழித்தல்; யாசகம்—இரப்பு, விசாரம்—கவலை, விபாகுலம்—நொம்பலம்.

இங்கு முதன்மையான வடசொல் நேர் தென்சொல் மட்டும் குறிக்கப்பட்டுள்ள; ஏனையவற்றைத் தமிழாசிரியர் வாய்க் கேட்டறிக்.

ஒரு வடசொற்றிலூடரை மொழிபெயர்க்கும்போது, இடத்திற்கும் வழக்கிற்கும் ஏற்பாடு சொற் கொள்ள வேண்டும்.

எ - ④ : சாஷ்டாக்கம் - என்னுறுப்பு, சாஷ்டாக்க நமஸ்காரம்- செடுஞ்சாண்கிடை வணக்கம்.

ஒரு வடசொற் குரிய பொருளில் அதற்கு நேர் தென்சொல்லையும் வழங்கலாம், இசையுமிடத்து.

எ - ⑤ : சத்தியம் பண் - உண்மை பண், (ஆணையிடு.)

தேசியப் பேரவை யிபக்கத்தில் வந்த வடசொற்கள் :—

சத்தியாக்கிரகம் — பாடுகிடத்தல்; சதந்திரப் பிரதிக்களு — உரிமைச்சுள், பாரதமாதா — நாவலந்தாய்; மகாத்மா—பெரியார்; வந்தே மாதரம்!—தாய் நாடே போற்றி! ராஷ்டிரபாஷா—ஈட்டு மொழி, ஜே!—வெற்றி! வென்!

### 3. இந்துத்தானிச்சொல்—தமிழ்ச்சொல்

(இந்தியம் உருதுவும் கலந்தது இந்துத்தானி)

அகஸ்மாத்தாய்-தற்செயலாய், அசல்-முதல், மூலம், அச்சு; அந்தஸ்து-நிலைமை, அமுல்-வலுவு, ஆட்சி; அயன்-அரசநிலம்; அனுமத் - பெயரிலி, ஆஜர் - வரவு, இல்திரீப் பெட்டி - தேய்ப்புப் பெட்டி, இனும் - கைந்திட்டம்; நன் கொடை; உண்டியல் - காசோலி, காளிக்கைப் பெட்டி, உறுமால்-குட்டை, ஐவேஜ்-உடைமை, உதூர்-விழிப்பு.

கச்சேரி-கோட்டம், வழக்கு மன்றம், அரங்கு (சங்கீதக் கச்சேரி-இன்னிசையரங்கு); கசாய்க்கடை-கறிக்கடை, கசாயக்காரன் - கறிக்கடைக்காரன், பாசவன்; கமான் - வளைவு, கலாய் - சயம், கவாத் - சலகு; கறூர் - ஒரு சொல், கறூர் விலை-ஒரு சொல் விலை, கஜானு - கருவுலம், கஸ்பா-நகர், கஸரத் - உடற்பயிற்சி, காலி - போக்கிரி, வெறுமை; கில்லடி - விளையாட்டுக்காரன், கில்தி - பகுதி, கிஸ்தான் - கோணித்துணி, சணலி; குமாஸ்தா - கணக்கன், குர்சி - நாற்காலி, குஸ்தி - மல், குஸ்தியாய் - கொண்டாட்டமாய், கிளர்ச்சியாய்; கேலி - விளையாட்டு, நகையாடல்; கைதி - சிறையாளி, கோஷா - முக்காட்டுப் பெண், முகழுடி (முகத்தை முடியவன்.).

சந்தா - கையொப்பம், சபாஷ் - நன்று, சவாரி - ஊர்வு, சவால் - அறைக்கவல், சாமான் - பண்டம், சரக்கு, பொருள், உருப்படி; சிபார்சு - பரிந்துரை, சிப்பந்தி - சிற்றலுவலர், சிப்பாய்-பொருளன், சிரவத்தார் - தலைமைக் கணக்கன், சொக்காய் - சட்டை, சொகுசு - மேனத்து, சோதா - சோம்பேறி.

**டானி** - பாடிகாவல், ஊர்காவல்: டேரா - கூடாரம் படமாடம்; டோலி - ஏணை.

தகவல் - செய்தி, விடை; தகரார் - தடை, சச்சரவு; தண்டால் - உழனியாட்டு, தமாஷ் - வேடிக்கை, தபார் -

அணியம், தர்க்காஸ்து - புறம்போக்கு, தர்பார் - ஓலக்கம், தரப்பு - பக்கம், தஸ்தவேஜ் - ஆவணம், சான்றேடு; தாக்கல் - பதிகை, தாசில்தார் - வரியாளர், தாலுகா - கூற்றுக்கம், தாவா - வழக்கு, திவான் பஹதூர் - அமைச்ச ஆண்டகை, தினுச - வகை, துப்பட்டி - இரட்டு.

நகல் - படியல், நகரா - முரசு, நகாஸ் - நுலுக்கம், நயப்பாடு; நாஷ்டா - சிற்றுண்டி..

பங்கா - காற்றுவீசி, பஞ்சாயத் - ஊராட்சி, ஐவர்குழு, பந்தோபஸ்து - பாதுகாப்பு, படுதா - திரை, பர்தா - முகழுடி, மூடாக்கு; பர்வா - குற்றம், தாழ்வு; பல்லக்கு - சிவிகை, பலான் - இன்ன, பல்யி - கரணம், அல்லாப் பாண்டி; பவுஞ்சு - படை, பவுஷ் - செல்வம், செருக்கு; பாக்கி - நிலுவை, பாரா - காவல், பிராது - வழக்கு, பேட்டி - காண்டு, பேஷ் - நன்று, பைசல் - தீர்ப்பு, பைசா - சல்லி, காலனை; பைதா - வண்டிக்கால், பைல்வான் - மல்லன்.

மகஜர் - பொது முறையீடு, மசோதா - வரைமுறி, மராமத் - பழுதுபார்ப்பு, மனு - முறை வேண்டுகோள்; மஜுதி - பள்ளிவாசல், மஹால் - அரண்மனை, மாழுல் - வழக்கம், மாஜி-பழைய, காலஞ்சென்ற, மேனூள், முன்னை; மாகுல் - விளையுள், மிட்டாதார் - வேள், நாடாளி; மிட்டாய் - தித்திப்பு, மிராஸ்தார் - பண்ணையார், முகாம் - தூதங்கல், பாசறை; முச்சரிக்கை - இணங்கெகழுத்து, முசாபரி - வழிப்போக்கர், முரபா - முரப்பு, ஊறல்; முலாம் - பொற்துச்சு, முன்சிப் - ஊராளி, முறையாளி; முன்வி - பண்டிதர், மொழியாசிரியர்; முஸ்தீப் - அணியம், மும்முரம்; மேஸ்திரி - கண்காணி, மேற்பார்வையார்; ரத்து - தன்வு, ரஸ்தா - சாலை, ரஜா - விடுமுறை, ராசி - நேர்முகம், நேர்த்தம்; ராஜிநாமா - வேலை விடுகை, ருஜூ - மெய்ப்பு, ரொக்கம் - மொத்தப் பணம் - கைபிருப்பு, லங்கோடு - கவான் துணி, லத்தி - குணில், லாகா - திணைக்களம், லாயக் - தகுதி, லாயம் - மந்திரம், லேவாதேவி - கொடுக்கல் வாங்

கல், லோட்டா - குவளை, வக்கில் - வழக்கறிஞர், வக்காலத்து - வழக்காட்டு, வஜர - வரிக்குறைப்பு, வஸ்ரில் - தண்டல், வஸ்தாது - அண்ணுவி; வாயீஸ் - மீட்சி, வாய்தா - கெடுவு, வார்சு - பிறங்கடை, ஜட்கா - குதிரை வண்டி, ஜதை - இனை, ஜப்தி - பறிமுதல், ஜமீன் - வேளகம், ஜமீன்தார் - கிழார், வேள்; ஜரிகை - மின்னிழை, ஜல்தி - சுருக்காய், ஜவாப் - பொறுப்பு - மறுமொழி; ஜவான் - இனையன், ஜாகிர்தார் - மானியத்தார், ஜாகை - இடம், தங்கிடம்; ஜாட்டி - தாற்றுக்கோல், ஜாப்தா - பட்டி, ஜாமீன் - பிளை, ஜாரி - சாரி, ஜால்ரா - கொச்சம், ஜாலர் - சிங்கி, ஜாலக் - திறமை, ஜாஸ்தி-மிகுதி, ஜிகினு - குருநாகத்தகடு, ஜிப்பா - குடித்துணி, ஜில்லா - கோட்டகம், ஜீரா - பாரு, ஜீனி - சேணம், ஜெண்டா - கொடி, ஜேப் - சட்டைப்பை, ஜோர் - நேர்த்தி, ஸர்க்கார்-அரசியலார், ஸலாம் - கையெடுப்பு, ஒருவகை வணக்கம்; ஷர்பத் - தேறல், மட்டுகம்; ஷரத்து - நிலைப்பாடு, ஷரா - குறிப்பு, ஷராப்பு-நகைக்கடை, ஷோக்-பகட்டு, லூப்கா-சுங்கான், ஷோதா - தகுதி, நிலைமை.

**துறிப்பு:**—இங்குக் கூறப்பட்ட தமிழ்ச் சொற்கள் வழக் கிபற் பொருள் பற்றியவை.

## 4. ஆங்கிலச் சொல்—தமிழ்ச்சொல்

<b>Absent</b> —(அழகன்) வரவில்லை	<b>Boarding school</b> —
<b>Academy</b> —கலைக் கழகம்	[விடுதிப்பள்ளி]
<b>Academic Council</b> —கலை மன்றம்	<b>Book-keeping</b> —கணக்கு [வைப்பு]
<b>Admission</b> —சேர்ப்பு	<b>Botany</b> —பயிர் நூல்
<b>Aerodrome</b> —வானுர்தி நிலையம்	<b>Brush</b> —ஊரிகை
<b>Aeroplane</b> —வானுர்தி [சிறை வானுர்தி]	<b>Camera</b> —படம்பற்றி
<b>Mono-plane</b> —ஒற்றைச் [சிறை வானுர்தி]	<b>Camp</b> —தங்கல், பாசுறை; [தாவளம்]
<b>Bi-plane</b> —இரட்டைச் [சிறை,,]	<b>Certificate</b> —தகுதித்தாள்
<b>Sea-plane</b> —கடல்,,	<b>Certify</b> —தகவுரை
<b>Zeppelin</b> —வானக்கப்பல்	<b>Challenge</b> —அறைக்கு
<b>Arch Bishop</b> —அரசக் கண் [காணியார்]	<b>Chalk</b> —சிமைச் சண்ணம்
<b>Art</b> —கம்மியம், கம், கலை.	<b>Champion</b> —வல்லான், [அண்ணலீ.
<b>Artist</b> —கம்மியன், [ஓவியக்காரன்]	<b>Chemistry</b> —வெதிநால், [கெமியம், சாற்றியம்.
<b>Artisan</b> —கம்மாளன்	<b>Cheque</b> —காசோலை
<b>Astronomy</b> —வான்தால் [கோள்தால், உடுதால்]	<b>Cinema</b> —திரைப்படம்
<b>Attendance</b> —வரவுப் பதிவு, [உடனிருக்கை	<b>Circle</b> —வட்டம், வட்டகை, [வட்டாரம்.
<b>Attendance Register</b> — வரவுப் பதிவுப் புத்தகம்	<b>Civil case</b> —உரிமை வழக்கு
<b>Badminton</b> —பூம்பங்கு	<b>Criminal case</b> —குற்ற வழக்கு
<b>Band</b> —கூட்டியம்	<b>Coach</b> —வையம்
<b>Bank</b> —தவணைக் கடை. [வட்டிக்கடை, காசுக்கடை	<b>Coat</b> —மேற்சட்டை, மேற்பூசு
<b>Bar-at-law</b> —சட்டப்பார், [பார் வழக்கறிஞர்]	<b>Collect</b> —தண்டு
<b>Basket ball</b> —கூடைப்பங்கு	<b>Collector</b> —தண்டலாளர்
<b>Bat</b> —மட்டை	<b>Communism</b> —பொது [வடைமை
<b>Bench</b> —அறுகாலி, விசி	<b>Competition</b> —இசலாட்டு, [போட்டி.
<b>Blotting paper</b> —மையொற்றி	<b>Compound</b> —வளாகம், பறம்பு.
	<b>Constitution</b> —சட்ட அமைதி
	<b>Cork</b> —அடைப்பான், தக்கை.
	<b>Court</b> —கோட்டம், மன்றம், [அரங்கு.

Corporation—இணைப்பாயம்,	Entrance Ticket—புகவுச்சீட்டு
[மாநகராண்மை	
Course—கடவை	Evacuation—பதியெழுகை
Cricket—மண்டி. லப்பங்கு	Evacuee—வெளியேறி
Criticism—வக்கனை, அங்கதம்,	Evening Bazaar—
[திறனுய்வு.	[அல்லங்காடு]
Cub-pack—குருளையர் குழு	Execute—முடிவேற்று
Cup—கிண்ணம்	Executive-Committee—
Cycle—மிதிவண்டி	[முடிவேற்றக்குழு]
Cyclo-style—கல்லச்சடி (வி)	Executive-Council—கருமச்
„ pen—கல்லச் செழுது	[சுற்றம்]
[கோல், உருளையெழுத்தாணி	Execution—முடிவேற்றம்
Dictator—தன் மூப்பாளன்	Experiment—ஆய்வு
Democracy—குடியரசு	Federation—கூட்டரசு
Dictate—சொல்லியெழுதுவி,	Fine Art—கவின் கலை
[தன் மூப்பாணையிடு	Finals—இறுதி
Dictation—சொல்லி	Foot-ball—காற்பங்கு
[யெழுதுவிப்பு	Form—படிவம்
Dictator—தன் மூப்பாணையர்	Fountain pen—ஊற்றுத்
Dictatorship—தன்	[அவல்]
[மூப்பாட்சி	Game—விளையாட்டு, வேட்டை
Direct—ஆற்றப்படுத்து,	Gate—புறவாயில்
[இயக்கு.	Geography—தினைநால்,
Director—இயக்குஞர்	[ஞால தால்]
District—கோட்டகம்,	Goods train—சரக்குப்
[மாவட்டம்	[புகை வண்டி]
District Board—நாட்டாண்	Governor-General—தலைமை
[மைக் கழகம்	[ஆள்ளர்]
Divison—பிரிவு, வட்டம்.	Gramaphone—ஒலினி
Doctor—பண்டிதர், பண்டுவர்	Grand Howl—பேபரூளை
Drawing—ஓவியம், வரைவு	Graph—கொட்டறைக்
Duster—துடைப்பான்	[கணக்கு
Earl—வேள்	, paper—கொட்டறைத்
Countess—வெளினி	[தாள்]
Electric train—மின் தொடர்	Heats—வெள்ளோட்டம்
[வண்டி	Hockey—வளரி
Engine—குழ்ச்சியம்	Hostel—விடுதி
Engineer—குழ்ச்சிய வினைஞர்,	Hostel boy—விடுதி மாணவன்
Entrance Examination—	Honourable—மதிதகு
[புகவுத் தேர்வு	Rt. Hon—மிக மதிதகு
	Hunger Strike—தவப்பழி

Inspect—உண்டேற்று	Mission—விடையூழியம்
Inspection—உண்ணேட்டம்	Missionary—விடையூழியர்
Inspector—உண்ணேட்டகர்	Monarchy—கோவரசு
Instrument box—கருவிச்	Motor—இயங்கி
	[செப்பு]
Interval—இடையீடு	Municipality—நகராண்மை
Judge—தீர்ப்பாளர், நடுவர்,	Note-book—குறிப்புப்
	[புத்தகம்]
Jump—தாண்டு	Rough Note-book—கரட்
Long Jump—லீளத்தாண்டு	[உக் குறிப்புப் புத்தகம்]
High Jump—உயரத்தாண்டு	Fair Note-book—செவல்
Pole Vault—கழுத்	[வைக் குறிப்புப் புத்தகம்]
	Novel—புதினம்
Laboratory—ஆய்வுக் களம்	Natural Science - இயற்கை
Lawyer—சட்டப்புலவர்,	[நூல்]
	[வழக்கறிஞர்]
Leaving Certificate—விலகல்	Nurse—செவிலி, பேணி
	[தகுதித்தாள்]
Leisure—ஒழிவு	Observer—கவனிப்பாளர்
Life Insurance—உயிரீடு	Office—அலுவலகம்
	[வைப்பு]
,, Co—உயிரீடு	Officer—அலுவலாளர்,
	[அலுவலர்]
Light House—கலங்கரை	Oil painting—கெய்ட்
	[வண்ணப்புச்சு]
Logic—தருக்க நூல், ஏரணம்	Overcoat—புறமேற்சட்டை
Long Term—கெடுங் தவணை	Packet—பைக்கட்டு
Short Term—குறுங் தவணை	Parade - மெய்க்காட்டு
Loud speaker—உரத்தொலிப்	Parcel—பொட்டலம்,
	[பொதிகை]
Machine—பொறியம்	V. P. Parcel—கட்டிப்பெறு
Magic Lantern—ஒளிப் படம்	[பொதிகை]
Manage—மேலாள், சமாளி	Parliament—பாராளுமன்ற
Market—அங்காடி	Passenger train—ஆட்புகை
Marcquis—எல்லை வேள்	[வண்டி]
Marchioness—எல்லை வேளினி	Passenger—வழிப்போகி,
Mark—மதிப்பெண்	Fast Passenger—வேக
Match—சமஞ்சட்டு, பந்தயம்	[வழிப்போகி]
Mathematics—கணிதம்	Passport—கிள்ளங்கு
Metropolitan—தலைமைக்	Pass a resolution—தீர்மானத்
	[தை நிறைவேற்று]
கண்காணியார்	Patron—ஊட்டகர்
	Pen—தூவல்
	Pencil—எழுதுகோல்
	Period—பிரிவேளை

<b>Photo</b> —ஒளிப்படம்	<b>Referee</b> —பொதுவர், ஈடுவர்
<b>Photographer</b> —படப்பிடிப் [பாளர்	<b>Refugee</b> —புகல்
<b>Philology</b> —மொழி நூல்	<b>Rufugee</b> —புகலி
<b>Philosophy</b> —மெய்ப்பொருளி [யல், பட்டாங்கு நூல்	<b>Regional language</b> —[வட்டார மொழி
<b>Physiology</b> —உடல் நூல்	<b>Revisional Order</b> —அதிகார [மேலெழுத்து
<b>Physics</b> —பூத நூல்	<b>Registrar</b> —பதிவாளர்
<b>Pilot</b> —வைவன்	<b>Registrar's Office</b> —ஆவணக் [களரி
<b>Ping-pong</b> —மேசைப் பந்து	<b>Rehearsal</b> —ஒத்திகை
<b>Play</b> —ஆட்டு, விளையாட்டு	<b>Relay</b> —கடத்தி
<b>Playground</b> —ஆட்டும்	<b>Republic</b> —மக்களாட்சி
<b>Point</b> —புள்ளி	<b>Resource</b> —வருவாய், யானை
<b>Police</b> —ஊர் காவல்	<b>Result</b> —விளைவு
<b>Policeman</b> —ஊர் காவலன்	<b>Retire</b> —இறப்
<b>Post Office</b> —அஞ்சலகம்	<b>Rikshaw</b> —நரவண்டி
“ <b>Card</b> —அஞ்சலட்டை	<b>Rover</b> —திரிசாரணன்
“ <b>Reply Card</b> —மறு [மொழியட்டை	<b>Rubber</b> —தேய்ப்பான், [தேய்வை
<b>Practical</b> —செயன் முறையான, [பயிலியல்பான, பயன்பாட்டினர்	<b>Savings</b> —மீத்தம்
<b>Present</b> —(அழகன்) வரவு	<b>Savings Bank</b> —மீத்த [வைப்பகம்
<b>Primary Education</b> —முதன் [முறைக் கல்வி	<b>Secretary</b> —செயலாளர்
<b>Secondary Education</b> — [வழிமுறைக் கல்வி	<b>Science</b> —அறிவியல்
<b>Principal</b> —முதல்வர்	<b>Scout troop</b> —சாரணப் படை
<b>Principle</b> —நெறிமுறை	<b>Second</b> —வழிமொழி
<b>Professor</b> —பேராசிரியர், [வியன் புலவர்	<b>Selection</b> —தெரிந்தெடுப்பு, [தெரிப்பு
<b>Progress Report</b> —தேர்ச்சி [யறிக்கை	<b>Self-determination</b> —தன் [நின்றையம்
<b>Promotion</b> —உயர்த்தம் [வருப்புயர்த்தம்	<b>Senate House</b> —மூப்பராயம்
<b>Propose</b> —முன்னிடு, [முன்மொழி	<b>Shield</b> —கேடகம்
<b>Psychology</b> —மெய்ப்பாட்டி [யல், உள்நால்	<b>Shirt</b> —உடச்சட்டை
<b>Quarter</b> —கால் வட்டம்	<b>Short hand</b> —சுருக்கெழுத்து
<b>Radio</b> —வானோலி	<b>Shot put</b> —குண்டெறிவு
<b>Recess</b> —இடைவேளை	<b>Sir</b> —வயவர் (Kt)

Sovereign Democratic Republic—கோன்மைக் குடியச மக்களாட்சி	Tram—மின் சார வண்டி
Speak against—வெட்டிப்பேசு	Treasure—கருதிலம்
Speak for—ஒட்டிப்பேசு	Treasurer—கருதிலத்தார்
Sports—பந்தய விளையாட்டு	Treasury—கருதிலகம்
Staff—பணிக்குழு, தண்டு	Trophy—வெற்றிச் சின்னம்
Station—நிலைம், கெடி	Bureau—நிலைப்பேசை
Stool—மொட்டை நாற்காலி	Tournament—பெரும் பந்தய [விளையாட்டு]
Substitute—பகரம்	Type—தட்டச்சடி (வி.)
Subscription—கையொப்பம்	Typist—தட்டச்சாளர்
Supervise—மேற்பார்	Type Writing—தட்டச்ச
Supervisor—மேற்பார்வை [யாளர்]	Type-writer—தட்டச்சப் [பொறி]
Supplementary speaker—[சார்புறை ஞர்]	Union—ஒன்றியம்
Surgeon—அறுப்பு மருத்துவர்	Uniform—ஓரியல்
Surgery—அறுவை	Uniformity—ஓரியன்மை
Syndicate—ஆட்சிக்குழு	Universe—பேரூலகம்
Talkies—பேசும் படம்	University—பல்கலைக்கழகம்
Taluk—கூற்றகம்	Ventilator—ஒளியதர்
Team—கட்சி, கண்ணை	Vice-Roy—துணையரையர்
Telegram—தொலைவரி, [கம்பிச்செய்தி]	Volley ball—கைப்பங்கு
Telegraph—தொலைவரியஞ்சல்	Volume—மடலம்
Telephone—தொலை பேசு	Vote—குடவோலை
Telescope—தொலையாடி	Voter—குடவோலையாளர்
Television—தொலைக்காட்சி	Wall black board—கருஞ் [சுவர்ப் பலகை]
Tent—கூடாரம், படமாடம்	Ward—குடும்பு, பாக்கம், சேரி
Tennis—மட்டைப்பங்கு	Weather—வானிலை
Ring Tennis—வளையப்பங்கு	Wireless—கம்பியிலி
Tonic—ஒவியல்	Wireless Telegraph—கம்பி [யில்லாத தொலைவஞ்சல்]
Training school—ஆசிரியப் [பயிற்சிச் சாலை	Writer—எழுத்தாளர்
	Zoology—விலங்கு நூல்

போர்த்துக்கீயச் சொல்: அலமாரி-மரமாடப், சானிதிறவுகோல், ஜன்னல் - பலகணி, புனல் (funnel) - வைத் தூற்றி.

குறிப்பு:—புதிதாக ஓர் அயற்சொல்லை மொழிபெயர்த்தெழுதும் போது அம் மொழிபெயர்ப்பு பிறகுக்கு விளக்கா

தாயின், அவ்வயற் சொல்லை அருகில் வலப்புறத்தில் பிறைக்கோட்டில் எழுதவேண்டும்.

ஆஸ்பத்திரி, ஈரங்கி (hearing), ஒயில்(Will), குகினி (kitchen), கோரம் (quorum), சீக்கு பிராமிசரி நோட்டு (சொல்லளிப்புமுறி), ரசிது (பற்றுச்சீட்டு), ராங்கி (rank) ரூந்தல் ஷாப், தராச (terrace) முதலிய எழுத்துப் பெயர்ப்புச் சொற்களை மாணவர் விலக்கல் வேண்டும்.

பரங்கி (Frank), பாதிரி (Father) முதலிய மொழி பெயர்க்க முடியாதனாலும், பெயர்ப்பின் பொருளிழப்பனவு மான சொற்கள் எழுத்துப் பெயர்க்கப்படும்.

சர் (Sir), மாதிரி (model) முதலிய சொற்கள் எத் துணை வழக்கங்களிலும் மெள்ள மெள்ள விலக்கற் பாலனவே.

அயல் நாட்டுப் பெயர்களை எழுதும்போது வழக்க மான, அல்லது மூலவொலியொத்த வடிவிலேயே எழுத வேண்டும்.

பிழை  
எங்கிலக்கு

திருத்தம்  
இங்கிலாங்கு

Good morning! Good Evening! முதலிய ஆங்கில வணக்க முறைகளில், வாய்ச்சொல் வாழ்த்து அல்லது நல்லெண்ணத்தையும், கையெடுப்பு வணக்கத்தையும் குறிப்பனவாகும். தமிழர் வணக்கமுறையில் வாய்ச் சொல்லும் வணக்கத்தையே குறிக்கும். ஆகையால், காலை வணக்கம் மாலை வணக்கம் என்று சொல்லாமல், வணக்கம் என்று மட்டும் சொல்லவேண்டும்.

நன்றியறிவை வெளியிடும்போது நன்றி (Thanks) என்று சொல்லாம்.

கணக்குக் குறிகள் :

- + plus - கூட்டு.
- minus - குறைவு
- = equal - சமம்.

- × into - உறும்வு.
- ÷ divided by - வகுப்பு.

---

பதிப்பாளர் :

திருநெல்வேலி, தென்னிந்திய  
கால்சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், விட.,

திருவாம தினியம் :

1/140, பிரகாசம் சாலை, சென்னை-1.

கிளை தினியம்கள் :

திருநெல்வேலி-6. மதுரை-1.  
கோயமுத்தூர்-1. கும்பகோணம்.

திருச்சி-2.

---